


புதியதும் பழையதும்



மகாமகோபாத்தியாய
ர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்
சென்னை—90

கணபதி துணை

011-10000

புதியதும் பழையதும்

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி
டாக்டர் உ. வே. சரமநராதையரவர்கள்
எழுதியது

மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சரமநராதையர் நூல் நிலையம்
சென்னை-90

மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சாமிநாதையர்
நூல் நிலைய வெளியீடு எண்-110

பிரதிகள் 1200

© மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சாமிநாதையர்
நூல் நிலையம், சென்னை-90

விலை: ரூ. 10-00

மாருதி பிரஸ்,
173, பீட்டர்ஸ் சாலை
சென்னை-14.

குறிப்பு

என் பர்ட்டனாராகிய மகாமகோபாத்தியாய தாக்ஷிணர்த்ய கலாநிதி டாக்டர் ஐயரவர்கள் பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் முதலியன வற்றைக் கொண்டது இந்நூல். இதைப் பற்றிய செய்திகளை அவர்கள் எழுதியுள்ள முகவுரையிற் காணலாம். அபிமானிகள் விரும்பியவாறு இதன் பதின்மூன்றாவது பதிப்பு இப்பொழுது நூல் நிலைய வெளியீடாகப் பிரசுரமாகிறது.

டாக்டர்

உ. வே. சாமிநாதையர்

நூல்நிலையம்

சென்னை-90

1-6-1990

இங்ஙனம்

க. சுப்பிரமணியன்

பொருளாளர்

கணபதி துணை

முகவுரை

பத்திரிகைகளில் நான் வெளியிட்டுவந்த வரலாறுகளுட் சிலவற்றைத் தொகுத்து, 'நான் கண்டதும் கேட்டதும்' என்னும் பெயருடன் சில அண்பர்கள் விரும்பியபடி முதலில் வெளியிட்டேன். அப்புத்தகம் தமிழன்பர் பலருக்கு உவப்பைத் தந்ததென்பதை அறிந்து அதைப் போன்ற மற்றொரு தொகுதியாகிய இதனை 1936-இல் முதல் முறையாக வெளியிட்டேன். இதில் இருபது வரலாறுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் முதல் ஐந்து வரலாறுகளும் 'கலைமகள்' தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்தவை; 'சிறந்த குரு பக்தி', 'ஏழையின் தமிழன்பு', 'தருக்கடங்கின எழுத்தாளர்', 'தர்மசங்கடம்', 'மாம்பழப் பாட்டு' என்னும் ஐந்தும் திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தில் உள்ளவை; இவை பழையன; ஏனைய பத்தும் புதியனவாக எழுதப்பட்டவை. இங்ஙனம் இப்புத்தகத்திலுள்ள வரலாறுகளின் தொகுதி புதியதென்றும் பழையதென்றும் இரண்டு வகையாகும். ஆதலின் 'புதியதும் பழையதும்' என்னும் பெயர் இதற்கு வைக்கப்பெற்றது.

பல கலாசாலைத் தலைவர்களும் யிறரும் இப்புத்தகத் தைத் தங்கள் தங்கள் கலாசாலைகளிற் பாடமாக வைத்து எனக்கு ஊக்கமளித்து வருவதை மிகவும் பாராட்டு கின்றேன்.

என்னுடைய நினைவிலுள்ள பல வரலாறுகளை இங்ஙனமே 'நல்லுரைக் கோவை' என்னும் பெயருடன் நான்கு பாகங்களாக வெளியிட்டிருக்கின்றேன்.

:"தியாகராச விலாசம்"

திருவேட்டிசுவரன் பேட்டை
21-7-1939

இங்ஙனம்

வே. சாமிநாதையர்

பொருளடக்கம்

	பக்கம்
குறிப்பு	iii
முகவுரை	iv
1. 'என்ன வேண்டும்?'	1
2. 'தலைமுறைக்கும் போதும்!'	5
3. சங்கராபரணம் நரசையர்	11
4. 'அவன் போய்விட்டான்'	17
5. வண்டானம் முத்துசாமி ஐயர்	23
6. கல்யாணப் படித்துறை	33
7. திருக்குறளால் வந்த பயன்	40
8. கண்ணீர் துடைத்த கரம்	44
9. சிறந்த குருபக்தி	49
10. 'ஸ்வாமி இருக்கிறார்'	58
11. ஏழையின் தமிழன்பு	61
12. 'நான் சாமியாராக இருக்கமாட்டேன்'	69
13. தருக்கடங்கின எழுத்தாளர்	73
14. அகத்தைக் காட்டும் முகம்	78
15. தர்ம சங்கடம்	83
16. ஆளுக்கேற்ற மதிப்பு	87
17. மாம்பழப் பாட்டு	91
18. பிறை முழுமதியானது	103
19. கிணற்றில் விழுந்த மிருகம்	108
20. சிறை நீக்கிய செய்யுள்	112

புதியதும் பழையதும்

1. 'என்ன வேண்டும்?'

தமிழ் நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுக்குள்ளே பூமி தேவிக்கு ஹருதய கமலமென்று சிறப்பிக்கப் பெற்று விளங்குவது திருவாரூர். சிவபெருமான் புற்றிடங்கொண்டு பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மிக்க பெருமையை உடையதும் அதுவே. அங்கே திருக்கோயிலில் ஸ்ரீ முசுருந்த சக்கரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்து பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தியாகேசப்பெருமான் விளங்குகின்றார். அம்மூர்த்திக்குத்தான் ஏனைய மூர்த்திகளைக் காட்டிலும் சிறப்புக்கள் அதிகமாக நடப்பதுண்டு. நாள்தோறும் பூசைகளும் அவ்வப்போது திருவிழாக்களும் மிகவும் விரிவாக நடைபெறுவது வழக்கம். * திருவந்திக்காப்பு அத்தலத்தில் ஸ்ரீ தியாகேசர் சந்நிதியில் தொன்றுதொட்ட விசேஷமுடையது. சிவபக்தர்கள் அந்தத் தரிசனத்தைச் செய்து இன்புறுவதற்கு ஆவல் கொண்டிருப்பார்கள். இந்தச் சிறப்பினால் ஸ்ரீ தியாக ராஜப்பெருமானுக்குத் திருவந்திக்காப்பழகர் என்னும் திருநாமமொன்று வழங்குகின்றது.

*மாலைக்கால பூசை.

புதி.—1

தஞ்சாவூரில் இருந்த *சரபோஜி மன்னர் அடிக்கடி திருவாரூர் செல்லுவார்; அங்கே அவருக்கு அரண்மனை முதலியன உண்டு. அவர் ஸ்ரீ தியாகேசர்பால் மிகவும் ஈடுபட்டவர். திருவாரூருக்குச் செல்லும் காலங்களில் திருவந்திக்காப்புத் தரிசனம் செய்து உள்ளமுருகி அவர் இன்புறுவார். ஒரு நாள் அங்ஙனம் தரிசனம் செய்கையில் திருவந்திக்காப்பு மிகவும் சிறப்பாக நடந்தது. தீபா ராதனைக்காலத்திற் பலவகையான உபசாரங்கள் முறைப் பிழந்தன; பலவித வாத்தியங்கள் முழங்கின.

வாத்தியப் பணிவிடை செய்பவர்களுள் சின்னத்தம்பி யென்ற நட்டுவன் ஒருவன் இருந்தான். அவன் எப்பொழுதும் விபூதி ருத்ராஷ்டாரணம் செய்துகொண்டு விளங்குபவன்; ஸ்ரீ தியாகேசப் பெருமான் சந்நிதியில், சுத்த மத்தளம் வாசிக்கும் தொண்டு பூண்டவன்; சிறந்த பக்திமான்.

சரபோஜி மன்னர் தரிசனம் செய்கையில் உபசாரம் ஒவ்வொன்றையும் கவனித்து வந்தார். அவர் கவனித்து வருதலையறிந்த வாத்தியக்காரர்கள் தாம் நாள்தோறும் இயல்பாக வாசிப்பதைக் காட்டிலும் தம் திறமையை அதிகமாக அன்று காட்டி ஊக்கத்தோடு வாசிக்கலானார்கள், முன்னே கூறிய நட்டுவனும் சுத்தமத்தளத்தை வாசித்து வந்தனன். அவன் ஸ்ரீ தியாகராஜ மூர்த்தியின் திருவடியில் ஈடுபட்டவனாதலின் தன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு வாசித்தான்; மற்றவர்களைப்போல அரசரை உத்தேசித்து அதிக ஊக்கம் கொண்டவனாகக் காணப்படவில்லை. அவனுடைய உள்ளத்திலிருந்த பக்தி முகத்திலே புலப்பட்டது. வேறு யாதொன்றிலும் நினைவில்லாமல் ஒன்றுபட்ட மனத்தோடு அவன் வாசித்து வருவதை மன்னர் கவனித்தார். அவன் வாசிக்கும் வாத்திய லயமும் அன்போடு கூடிய அவனுடைய மனோலயமும் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. அவனது தோற்றப்பொலி

*இவருடைய வரலாற்றைச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டில் விரிவாகக் காணலாம்.

வையும் இயல்பாகவே அத்தொண்டில் அவன் ஈடுபட்டு நிற்பகையும் உணர்ந்து அவர் மனங்குளிர்ந்தார்; 'இந்த மூர்த்திக்குச் செய்யும் உபசாரங்களில் யாருக்குத்தான் பக்தி பிறவாது! மிகவும் பரிசுத்தனாக விளங்குகின்ற இவனுடைய பணிவிடை நமது மனத்தை அதிகமாகக் கவர்கின்றதே' என்று எண்ணி மெல்ல அந்த நட்டுவனது அருகே சென்றார். யாவரும் அஞ்சி விலகி வழிவிட்டு நின்றனர். நட்டுவனோ தன் கண்ணைத் திறவாமலே வாசித்துக் கொண்டு நின்றான். தானாக அவன் கண்ணைத் திறந்து வாத்தியத்தை நிறுத்தும் வரையில் அவனுடைய வாத்திய வாசிப்பிலும் தோற்றத்திலும் சரபோஜி மன்னர் தம்மை மறந்து ஈடுபட்டனர்; அவருக்கு அவன் வாசிப்பு ஒவ்வொரு நிமிஷத்திலும் இன்பத்தை விளைவித்தது.

வாசிப்பதை ஒருவகையாக நட்டுவன் பூர்த்தி செய்த பின்பு தியாகேசப் பெருமானைக் கும்பிடுவதற்காகக் கண்ணைத் திறந்தான். தனக்கு அருகில் அரசர் நிற்பதையறிந்து திடுக்கிட்டான். அவனது உடல் அச்சத்தால் நடுங்கியது. உடனே அரசர் "சும்மா இரு, அப்பா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

நட்டுவனுக்கு மனம் கலங்கியது. அருகிலிருந்த வாத்தியக்காரர்களும் பிறரும் அவனையும் மன்னரையும் விழித்துக் கண் மூடாமற் பார்த்துக் கொண்டே நின்றனர். 'இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே' என்று சிலர் எண்ணினர். நட்டுவனுக்கோ பேச நா எழவில்லை. அவன் தன் மனத்திலுள்ள கருத்தை வெளியிட அஞ்சுவதை உணர்ந்த சரபோஜி மன்னர், "உனக்கு எது வேண்டுமானாலும் கேள்! தருகிறேன்; பயப்படாதே" என்றார். உடன் இருந்தவர்கள் எதைக் கேட்பானோவென்று கூர்ந்து கவனித்து நின்றனர்.

நட்டுவன், "எங்களையெல்லாம் பாதுகாத்து வரும் மகாராஜா அவர்களே! அடியேனுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும். ஸ்ரீ தியாகேசப் பெருமானுடைய மகா

சந்நிதானத்தில் திருவந்திக்காப்பு வேளையில் அடியேன் எந்நாளும் இந்தப் பணிவிடையையே செய்து கொண்டிருக்கும்படி கட்டளையிடவேண்டும்; இதுவே எனக்குப் போதுமானது. இதையே நான் என்றைக்கும் செய்து வாழும்படி கட்டாட்சிக்க வேண்டும்” என்று கைகுவித்துக் கொண்டே விண்ணப்பம் செய்தான். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருகியது.

சரபோஜியரசர் சங்கீதப் பயிற்சி மிக்கவரென்பதையும் பல சங்கீத வித்துவான்களையும் வாத்தியக்காரர்களையும் தம் ஆஸ்தானத்தில் இருக்கச் செய்து பாதுகாத்து வருபவரென்பதையும் அந்த நட்டுவன் நன்கு அறிந்தவன்; ஆதலின் தஞ்சைக்கே தன்னை ஒருவேளை அழைத்துச் சென்று விட்டால் ஸ்ரீ தியாகேசப்பெருமான் பணிவிடையினால் வரும் ஆனந்தத்தை இழக்க நேரிடுமேயென்று எண்ணி அவன் கலங்கினான்; அவ்வரசருக்குத் தன்பால் உண்டான அருள் தியாகப்பெருமானது பிரிவை உண்டாக்கித் தனக்குத் துன்பத்தைக் கொடுத்தால் என்ன செய்வதென்று அஞ்சினான்.

அவன் அரசரிடம் கூறியவற்றை அருகில் இருந்தவர்கள் கேட்டு வியந்தார்கள். அரசருக்கும் அவனுடைய தீவிரமான பக்தி நன்கு புலப்பட்டது.

“உன்னுடைய இஷ்டம்போல் இந்தப் பணிவிடையையே செய்துகொண்டு செளக்கியமாக இரு. பெருவள்ள லாகிய ஸ்ரீ தியாகேசரைத்தவிர உன்னுடைய பணிவிடையை ஏற்றுக்கொள்ளும் தகுதியையுடைய பிரபு வேறு யாருமில்லை. உன் பாக்கியமே பாக்கியம்!” என்று சொல்லி அவனை நன்றாக ஆதரிக்கும்படி தேவஸ்தானத்தாருக்கு உத்தரவு செய்தார். அன்றியும் அவனை ஒருமுறை தம் அரண்மனைக்கு வருவித்து உயர்ந்த சன்மானங்கள் செய்து, “உன்னுடைய பணிவிடைக்கு எத்தகைய இடையூறும் வராமல் இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லியனுப்பினார்.

இந்த நிகழ்ச்சியை அறிந்தவர்கள், பெரிய புராணத்தில் திருவாரூர்த் திருக்கூட்டச் சிறப்பைப்பற்றிக் கூறும் பகுதியிலுள்ள, “* கூடும் அன்பினிற் சும்பிடலேயன்றி வீடும் வேண்டாவிறல்” என்பதை இவனிடம் கண்டோம் என்று சொல்லிச் சொல்லி அவனைப் பாராட்டினார்கள்.

2. 'தலைமுறைக்கும் போதும்'

தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மிக்க பணமும் பூஸ்திதியும் உண்டு. பொருளை விருத்தி செய்வதிலும் அதனைக் காப்பாற்றுவதிலும் நல்ல திறமையுள்ளவர்; அவற்றிற்குரிய வழிகளையறிந்து அவ்வாறே பெருமுயற்சியுடன் ஒழுகிவந்தார். வயல்களுக்குத் தாமே நேரிற் சென்று வேலைக்காரர்களிடமிருந்து வேலை வாங்குவார்; தாமும் செய்து காட்டுவார். பயிர்த் தொழிலில் மிக்க ஊக்கமும் பயிற்சியும் உடையவர். 'தொழுதூண் சுவையின் உழுதூணினிது' என்பதை நன்றாக அறிந்தவர். ஆனால், கல்வியில் அவருக்கு ஒருவிதமான பழக்கமும் இல்லை. மற்ற ஜனங்களோடு அதிகமாக நெருங்கிப் பழகுவதுமில்லை. யாவருக்கும் இன்பமளித்து மகிழ்விக்கும் சங்கீதத்திலோ சிறிதேனும் அவருக்கு விருப்பமில்லை. வயல்களில் நிகழும் நிகழ்ச்சிகளும் உண்டாகும் ஓசைகளுமே அவருக்கு எல்லா வித இன்பத்தையும் அளித்தன.

* கூடும் அன்பினிற் சும்பிடலேயன்றி வீடும் வேண்டாவிறல்—இறைவன்பாற் கூடிய அன்பினால் அவனை வணங்கும் இன்பத்தையன்றி முக்தியின்பத்தையும் வேண்டாத வீரம்.

இப்படியிருக்கையில் அந்தக் கனவானுடைய வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ்ந்தது. உறவினர்களும் பிறரும் அவருக்கு ஊக்கமூட்டி அக் கல்யாணத்தை மிகவும் பிரபலமாக நடத்தவேண்டுமென்று சொன்னார்கள். அவர்களுடைய வசமாயிருந்த அவர் அக் கல்யாணத்தில் அவர்கள் விருப்பத்தின்படியே ஒரு சிறந்த சங்கீதக் கச்சேரி நடத்த உடன்பட்டார். பெரிய பணக்காரரானமையால் எவரை வேண்டுமானாலும் வரவழைக்கலாமல்லவா? நண்பர்களுடன் கலந்து யோசித்து அக்காலத்தில் தஞ்சை சமஸ்தானத்தில் பிரபல சங்கீத வித்துவான்களாக இருந்த ஆனை, ஐயா என்பவர்களை வருவித்து அவர்களைக் கொண்டு சங்கீதக் கச்சேரியை நடத்த எண்ணினார்.

ஆனை, ஐயா என்பவர்கள் சகோதரர்கள்; இரட்டைப் பிள்ளைகளென்று வழங்கப்படுவார்கள். வையைச்சேரி என்னும் ஊரில் அவர்கள் பிறந்தவர்கள். ஆனை என்பது ஒருவர் பெயர்; ஐயா என்பது மற்றொருவர் பெயர். இருவரும் சங்கீதத்தில் நல்ல பயிற்சியுடையவர்கள்: எக்காலத்திலும் பிரியாது சேர்ந்தே வசிப்பவர்கள்; சங்கீதத்தில் இணையற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ * மகா வைத்திய நாதையரவர்களுடைய தாய்வழியில் முன்னோர்கள்; வடமொழி தென்மொழி தெலுங்கு என்னும் மூன்று மொழிகளிலும் சிறந்த பழக்கமும் அவற்றில் கீர்த்தனம் இயற்றும் வன்மையும் உடையவர்கள்; அவர்கள் ஸ்வரம், பல்லவி முதலியவற்றை எப்பொழுதும் சேர்ந்தே பாடுவார்கள்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள்; விபூதி ருத்ராஷ்டங்கள் அணிபவர்கள்; திருவையாற்றிலுள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தினியம்பிகை விஷயமாகவும் ஸ்ரீ பிரணதார்த்திஹரர் விஷயமாகவும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.

ஒருசமயம் தஞ்சாவூர் ஸமஸ்தானத்திற்கு ஹைதராபாத்திலிருந்து பல விருதுகள் பெற்ற முகம்மதிய சங்கீத

* இவருடைய சரீத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது.

விற்பன்னரெர்ருவர் வந்திருந்தார். அவர் இந்துஸ்தானி சங்கீதம்பாடி அரசரையும், பிறரையும் மகிழ்வித்தார். அரசர் மிக்க மகிழ்ச்சியை அடைந்து, "இந்த இந்துஸ்தானி சங்கீதத்தை யாரேனும் இங்கே கற்றுக்கொண்டு பாட முடியுமா? என்று சபையிலுள்ள சங்கீத வித்துவான்களையெல்லாம் கேட்டபோது அங்கு வீற்றிருந்த ஆனை, ஐயா இருவரும், "இரண்டு மாதம் அவகாசம் கொடுத்தால் நாங்கள் முயன்று பார்ப்போம்" என்றார்கள். அவ்வாறே இரண்டு மாதம் பயின்று அந்தச் சங்கீதத்தைத் தவறின்றி அரசருக்குப் பாடிக் காட்டினார்கள். அதுவரையில் தஞ்சையிலேயே இருந்த முகம்மதிய வித்துவான் கேட்டு வியப்பற்று, "நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தக்க ஆசிரியரிடம் பல வருஷங்கள் பயின்று கற்றுக்கொண்ட இந்த அருமையான வித்தையை இவர்கள் கேள்வியினாலேயே இவ்வளவு விரைவில் கற்றுக்கொண்டார்களே! இவர்கள் எதையும் எளிதிற் கற்றுக்கொள்வார்களென்று தோற்றுகின்றது!" என்று சொல்லி மிகவும் பாராட்டின ரென்று சொல்வார்கள்.

இத்தகைய வித்துவான்கள் மேற்கூறிய கனவான் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வரவை அறிந்த ஜனங்கள் யாவரும் அவர்களுடைய பாட்டைக்கேட்க மிக்க ஆவல்கொண்டு வந்து கூடினார்கள். வெளியூர்களிலிருந்தும் பலர் வந்தனர். அவர்களுடைய பெருமை எங்கும் பரவியிருந்ததால் அவர்கள் பாட்டைக் கேளாவிடினும் அவர்களை நேரே பார்த்துவிட்டாவது போகலாமென்று பலர் வந்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தையும் கண்ட தனவந்தருக்கு உள்ளுக்குள்ளே மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. எல்லோரும் தம்மை உத்தேசித்தே வந்துள்ளார்கள் என்பது அவருடைய நினைவு.

முகூர்த்த நாளின் மாலையில் சங்கீத வினிகை நடந்தது. ஆனை, ஐயாவைச் சுற்றிலும் பிரபலர்களான வித்துவான்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். கூட்டம்

அமைதியாகவிருந்து கேட்டு வந்தது. வீட்டு எஜமான் அப்போதுதான் தமது கௌரவத்தைக் காட்டவேண்டுமென்று சுறுசுறுப்பாகப் பல காரியங்களையும் கவனித்து வந்தார். உணவுக்கு வேண்டியவற்றையும் பிற உபசாரங்களுக்கு உரியவற்றையும் செவ்வனே அமைக்குமாறு அங்கங்கே உள்ளவர்களை ஏவிக் கொண்டு அடிக்கொருதரம் சங்கீதக்கச்சேரி நடக்குமிடத்திற்கு வந்து கூட்டத்தையும் பாடுபவர்களையும் சுற்றிப்பார்த்துக் கனைத்துக் கொண்டும் காற்றாடிபோல் சுழன்று வந்தார். உண்மையில் சங்கீதம் என்பது இன்னதென்று தெரியாமையால் அவருக்கு அதிலே புத்தி செல்லவில்லை.

ஆனை, ஐயா இருவரும் ஒரு பல்லவி பாட ஆரம்பித்தனர். பலபல சங்கதிகளையும் கற்பனை ஸ்வரங்களையும் அமைத்துப் பாடினர். அங்கிருந்தவர்கள், 'இது வரையில் இவ்வாறு கேட்டதே இல்லை' என்று கூறி அதில் ஈடுபட்டனர். அதனால் ஊக்கம் மிக்க பாடகர்கள் இருவரும் தங்கள் மனோபாவ விரிவுக்கேற்றபடி பாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாவரும் ஒரே நோக்கமாக ஆனந்தக் கடலில் மூழ்கியிருந்தனர்.

அப்பொழுது ஒரு தூணின் அருகில் நின்று கொண்டு எஜமான் கவனித்தார். அவர் தம் முக்கின்மேல் விரலை வைப்பதும் அடிக்கடி முகத்தைச் சுளிப்பதும் வாயினால் வெறுப்பிற்குரிய ஒளியை உண்டாக்குவதும் அவருக்கு ஏதோ மனதில் ஒருவித வருத்தம் இருப்பதை வெளிக்காட்டின. வரவரக் கண்கள் சிவந்தன. இரண்டு தடவை தூணில் தட்டினர். அவருக்குக் கோபம் வந்த காரணம் ஒருவருக்கும் தெரியவில்லை. திடீரென்று பலத்த குரலில், "வித்துவான்களே, நிறுத்துங்கள் உங்கள் சங்கீதத்தை. இங்கே இருப்பவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதென்று நினைத்து விட்டீர்களோ; நானும் ஒரு நாழிகையாக எல்லா வேலையையும் விட்டுவிட்டுக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். திருப்பித் திருப்பிச் சொன்னதையே!

சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! அதற்கென்ன அர்த்தமென்று நான் கேட்கிறேன்" என்று கர்ஜனை செய்தார். யாவருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊசியினாற் குத்தினதுபோல் ஓர் உணர்ச்சி பிறந்தது. "இவர்களைப் பெரிய சங்கீத வித்துவான்களென்று பொறுக்கியெடுத்தார்கள்! இதற்குத்தான் முதலிலேயே கல்யாணத்துக்குப் பாட்டுக் கச்சேரி வேண்டாமென்று சொன்னேன். இருக்கிறவர்களெல்லாம் பிடுங்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு விவசாயத்தை விருத்தி செய்யலாம்!" என்று மேலும் மேலும் சுத்திக்கொண்டிருந்தார் பிரபு.

சங்கீதம் நின்றவிட்டது. அப்போது ஆனை, ஐயா அவர்களின் மனநிலையை யாரால் சொல்ல முடியும்? அங்கிருந்தவர்களிற் பெரிய வித்துவான்களெல்லாம் கண்ணில் நீர்ததும்ப அவ்விருவருக்கும் சமாதானம் சொன்னார்கள். அவர்கள் உடனே கல்யாண வீட்டினின்றும் வெளியே போனார்கள். கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவ்விருவரும் ஒருவார்த்தையும் பேசவில்லை. அளவற்ற வருத்தத்தை அடக்கிக்கொண்டவர்களென்பதை அவர்கள் முகங்கள் காட்டின. அப்பால் நேராக அவ்வூரிலுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளைத் தரிசித்தனர்; தரிசித்த போதே ஓவென்று கதறிவிட்டார்கள். உடன் வந்தவர்களெல்லோரும் அசைவற்று நின்றனர். ஆனை என்பவர் தம்முடைய வருத்த மிகுதியினால் அடியிற் கண்ட கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார்:

இராகம்: புன்னாகவராளி; தாளம்: ஆதி

(பல்லவி)

போதும் போதும் ஐயா தலைமுறைக்கும் (போதும்)

(அநுபல்லவி)

மாதுவளர்வர காபுரி தனில் விளங்கிய
மங்கை யலர்மேலுமிக மகிழ் வேங்கடாசலனே (போதும்)

1. அரியென் நெழுத்தையறி யாத மூடன்றன்னை
ஆதி சேஷ னென்றும்
ஆயுத மொன்றுமறி யாதவன்றனை
அரிய விஜய னென்றும்
அறிந்து மரைக்காசுக் குதவா லோபியைத்
தானக் கர்ண னென்றும்
அழகற்ற வெகு கோரத் தோனை யேமிக
அங்கஜனே யென்றும்—புகழ்ந்தலைந்தது
(போதும்)
2. காசுக் கர்சைகொண்டு லுத்தனைச் சபைதனில்
கற்பக தருவென்றும்
கண்டெரி யாக்குருட னென்றறிந்துஞ் சிவந்த
கமலக் கண்ண னென்றும்
பேசுத லெல்லாம் பொய்யா மொருவனைப்
பிறங்கரிச் சந்த்ர னென்றும்
பெற்ற தாய்தனக்கு மன்னமிடா ன் றன்னைப்
பெரியதர்ம னென்றும்—புகழ்ந்தலைந்தது
(போதும்)
3. அறிவில் லாதபெரு மடையர்த மருகினை
அல்லும் பகலும் நாடி
அன்னை *உமாதாச னுரைக்கும் பதங்களை
அவரிடத்திற் பாடி
அறிவரோ வறியா ரோவென் றேமிக
அஞ்சி மனது வாடி
ஆசை யென்னும்பேய்க் காளா யுலகினில்
அற்பரைக் கொண்டாடித்-திரிந்தலைந்தது
(போதும்)

* உமாதாசனென்பது ஆனை யென்பவர் முத்திரை. அதனைத் தாம் இயற்றும் ஒவ்வொரு கிர்த்தனத் திலும் அமைத்துப் பாடுவது அவர் வழக்கம்.

இந்தப் பாட்டைப் பாடி மேலும் சில தோத் திரங்களைச் செய்துவிட்டு இவ்வூராரிடத்தில் விடை பெற்று அவ்வித்துவான்கள் இருவரும் தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். அதற்குப் பின் தெய்வ சந்நிதானத்திலன்றி வேறொருவரிடமும் அவர்கள் சென்று பாடியதில்லை யென்பர்.

[இந்தக் கீர்த்தனத்தையும் வரலாற்றையும் எனக்குச் சொன்னவர்கள் ஸ்ரீ மகர் வைத்தியநாதையரவர்கள்]

3. சங்கராபரணம் நரசையர்

சங்கீதக்கலை தமிழ் நாட்டில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர்கள் சிறந்தவர்களாவர். அவர்களுடைய ஆட்சியில் கர்நாடக சங்கீதப் பயிற்சி மிகவும் விரிவடைந்தது; சங்கீத வித்துவான்கள் அதிகமாயினர்; தமிழ் நாட்டாருக்குச் சங்கீத விருந்து மிகுதியாகக் கிடைத்தது. அவர்கள் தங்கள் ஸமஸ்தானத்திலே சிறந்த பல சங்கீத இரத்தினங்களை வைத்துப்போற்றி ஆதரித்து வந்தார்கள். அதனால் தஞ்சை அக்காலத்தில் இசைக்கலையின் அரசிருக்கையாக விளங்கியது.

வித்துவான்களுடைய ஆற்றலை அறிந்து போற்றுவதும் வரிசையறிந்து பரிசளிப்பதும் பட்டமளிப்பதும் ஆகிய பலவகைச் செயல்களால் அம்மகாராஷ்டிர மன்னர்கள் பல வித்துவான்களின் மனத்தைக் கவர்ந்தனர். சங்கீதத்தில் ஒவ்வொரு வகையில் தேர்ச்சி பெற்ற பல வித்துவான்கள் அவ்வரசர்களால் அளிக்கப்பட்டனவும் தங்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துவனவுமாகிய பட்டப் பெயர்

களையுடையவர்களாக விளங்கினர். *வீணைப் பெருமானையர், பல்லவி கோபாலையர், இரட்டைப் பல்லவி சிவராமையர் அல்லது சஞ்சீவி சிவராமையர், சல்லகால் கிருஷ்ணையர், **கனம் கிருஷ்ணையர், த்ஸௌகம் ஸ்ரீ நிவாசையங்கார், தோடி சீதாராமையர் முதலிய பல பிரபல வித்துவான்களை ஊக்கப்படுத்திவிட்டவர்கள்தஞ்சை ஸமஸ்தானாதிபதிகளே. இவர்களுக்கும் வேறு பலருக்கும் ஆசிரியராகிய பச்சையமீரியன் ஆதிப்பையரென்னும் இணையற்ற சங்கீத வித்துவானை ஆதரித்த புண்ணியமும் அவர்களுக்கு இருந்தது.

அவர்களுள், அருங்கலை விநோதராக விளங்கிய சரபோஜியரசர் காலத்தில் ***நரசையரென்னும் சங்கீத வித்துவானொருவர் இருந்தார். இசையாற்றலில் அவர் ஏனைய வித்துவான்களுக்குச் சிறிதேனும் குறைந்தவரல்லர். ஒரு நாள் அரசர் முன்னிலையில் பெரிய சபையில் அவருடைய வினிகை நடைபெற்றது. அப்பொழுது சங்கராபரண ராகத்தை அவர் மிகவும் விரிவாக ஆலாபனஞ் செய்து பல்லவி கற்பனை ஸ்வரம் முதலியன பாடி வரலானார். முறைப்படியே அதனைப் பாடிவருகையில் அரசரும் சபையோரும் அதில் மிகவும் ஈடுபட்டார்கள். அவர் இனிமையாகப் பாடப் பாடச் சபையில் இருந்த யாவரும் ஒன்றுபட்டு மனமுருகினர்; 'இதுகாறும் சங்கராபரணத்தை இப்படி நாம் கேட்டதேயில்லை!' என்று வியந்து பாராட்டினார்கள். அரசர் அவருடைய ஆற்றலை யுணர்ந்து மகிழ்ந்து பலவகைப் பரிசுகளையும், 'சங்கராபரணம் நரசையர்' என்னும் சிறப்புப் பெயரையும் அளித்தார். அக்கால முதல் அவர் அப்பெயராலேயே

* இவரைப்பற்றிய வரலாற்றொன்றை, நல்லுரைக் கோவை II-ஆள்ள 'உடையார் பாளையம்' என்னும் கட்டுரையிற் காணலாம்.

** இவருடைய சரித்திரம் தனியே வெளியாகியிருக்கிறது.

*** நரசிம்ஹையரென்பதன் திரிபு.

அழைக்கப்படலாயினர். எங்கேனும் அவரது சங்கீத வினிகை நடந்தால் அங்குள்ளவர்கள் முதலில் அவரைச் சங்கராபரணம் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்கள். இதனால் அவருடைய ஆற்றல் மேன்மேலும் விளக்கமடைந்தது.

ஒரு சமயம் நரசையருக்கு எதிர்பாராதவண்ணம் பெருஞ்செலவு உண்டாயிற்று. அதற்காகக் கடன் வாங்கவேண்டியிருந்தது. தமக்கு வேண்டிய பொருளைத் தருவாரை அவர் காணவில்லை. அக்காலத்தில் * கபிஸ்தலத்தில் இருந்த இராமபத்திர மூப்பனாரென்பவர் சங்கீதரஸிகராகவும் சங்கீத வித்வான்களுக்கு ஒரு பெருநிலையாகவும் விளங்கி வந்தார். அம்மூப்பனாரிடம் பொருள்பெற எண்ணிய நரசையர் கபிஸ்தலம் சென்று அவரைக் கண்டார். மூப்பனார் வித்துவானை உபசரித்துப் பாராட்டி அளவளாவினர். நரசையர் அங்கே சில தினம் இருந்தார். பிறகு ஒரு நாள் தமக்குப் பொருள் வேண்டியிருத்தலை மெல்ல அவர் கூறலானார்.

நரசையர் : எதிர்பாராத விதத்திலி எனக்குச் செலவு நேர்ந்துவிட்டது. ஒருவரிடம் சென்று பொருள் கேட்க என்மனம் நாணமடைகிறது. என்ன செய்வதென்று யோசிக்கையில் தங்கள் ஞாபகம் வந்தது. தங்களிடம் கடனாகப் பெற்றுச்சென்று மீட்டும் கொடுத்து விடலாமென்று வந்தேன்.

இராமபத்திரர் : கடனாவேண்டும்; எவ்வளவு வேண்டும்?

நரசையர் : ஆம்; எப்பது பொன்.

இராமபத்திரர் : கடன் வேண்டுமென்கிறீர்களே; எதையாவது அடகுவைப்பீர்களா?

நரசையர் : (சிறிது நேரம் யோசித்துவிட்டு) அப்படியே வைக்கிறேன்.

* இவ்வூர் தஞ்சை ஜில்லாவில் பாபநாசத்துக்கருகில் உள்ளது

இராமபத்திரர் : எதை வைப்பீர்கள்?

நரசையர் : ஓர் ஆபரணத்தை.

இராமபத்திரர் : எங்கே? அதை எடுங்கள் பார்க்கலாம்.

நரசையர் : அந்த ஆபரணத்தைக் கண்ணால் பார்க்க முடியாது; காதினாற் கேட்கலாம்; எக்காலத்தும் அழியாதது; இன்பத்தைத் தருவது. என் உடைமையாகிய சங்கராபரண ராகமே அது. அதையே நான் அடகு வைக்கிறேன். தங்களிடம் பெற்றுக்கொள்ளும் பொன்னைத் திருப்பிக் கொடுக்கும் வரையில் அதை எங்கும் பாடுவ தில்லையென்று உறுதி கூறுகிறேன்.

இராமபத்திரர் : அப்படியானால் உங்களுக்கு வேண்டியது தருகிறேன்.

மூப்பனார் நரசையரிடம் ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு எண்பது பொன்னை அளித்தார். அத்தொகையை வாங்கிக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் சென்று செய்யவேண்டிய காரியங்களை நிறைவேற்றினார். அது முதல் எவ்விடத்தும் அவர் சங்கராபரணத்தைப் பாடுவதை நிறுத்தியிருந்தார். எங்கேனும் வினிகைகளுக்குச் சென்றால் அவர் வேறு ராகங்களையும் கீர்த்தனை களையுமே பாடி வந்தார்.

அக்காலத்திலே கும்பகோணத்தில் அப்புராயரென்ற ஒரு செல்வர் இருந்தார். அவர் கம்பெனியாரிடம் பெரிய உத்தியோகம் பார்த்து வந்தார். தஞ்சாவூர் திருச்சிராப் பள்ளி என்னும் இரண்டிடங்களின் தொடர்பு உடையவ ராதலின் அவர் உபய ஸமஸ்தான திவானென்னும் சிறப்புப் பெயரால் வழங்கப் பெற்றார். அக்காலத்திலிருந்த வாலீஸ் என்னும் துரைக்குப் பிரியமாவைராக இருந்தது பற்றி வாலீஸ் அப்புராயரென்றே யாவரும் அவரை அழைப் பார்கள். கும்பகோணம் ரெட்டிராயர் அக்கிரகாரத்தில் குளத்தின் வடகரையில் அவருடைய வீடுகள் உள்ளன.

அவருடைய வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்றது. அந்த வைபவம் பலவகையிலும் சிறப்புடையதாக இருக்க வேண்டுமென்றெண்ணி அதற்குரிய வற்றை அவர் செய்தனர்; சங்கீத வினிகையொன்று நடத்தவேண்டுமென்றும் அவர் எண்ணினார். அங்ஙனம் அழைக்கப்பட்டவர்களுள் சங்கராபரணம் நரசையர் ஒருவர்.

குறிப்பிட்ட ஒரு வேளையில் நரசையருடைய வினிகை நிகழ்ந்தது. ராயர் அவருடைய ஆற்றலைப் பற்றி நன்றாக அறிந்தவராதவின். "உங்களுக்குப் பட்டம் அளிக்கச் செய்த சங்கராபரணத்தைப் பாடவேண்டும்" என்று விரும்பினார்; உடனிருந்த அன்பர்களும் வேண்டிக்கொண்டனர்.

நரசையர் : தாங்கள் கூமிக்கவேண்டும்; அதனை இப்போது நான் பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்.

ராயர் : ஏன்?

நரசையர் : அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். அக்கடனைத் திருப்பிக் கொடுத்த பிறகுதான் அதை நான் பாடலாம்.

ராயர் : என்ன ஆச்சரியமாக இருக்கிறது? ராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை. யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள்? சொன்னால் உடனே அதனை நாம் தீர்த்துவிடுவோம்.

சங்கராபரணத்தை அடகு வைத்த வரலாற்றை வித்துவான் கூறினார். உடனே ராயர் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் தக்க ஒருவர்பால் அளித்து அவற்றை மூப்பனாரிடம் கொடுத்து அவரிடமிருந்து கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கிவரும்படி சொல்லியனுப்பினார். அன்று நரசையர் வேறு ராகங்களையே பாடினார்.

ராயரிடமிருந்து சென்றவர் இராமபத்திர மூப்பனாரிடம் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறினார். மூப்பனார்

மிகவும் மகிழ்ந்து உடனே அந்தத் தொகையோடு பின்னும் சில தொகையை எடுத்துக் கொண்டு கும்பகோணம் வந்து அப்புராயரையும் நரசையரையும் கண்டார். அவரை அப்புராயர் கண்டவுடன். “பணம் வந்து சேர்ந்ததா? விடுதலை யோலை எங்கே?” என்றார்.

இராமபத்திரர் : ராயரவர்களும் சங்கீத சிகாமணியாகிய நரசையரவர்களும் என்னுடைய செயலை அடியோடே மறந்துவிடவேண்டும். ஐயரவர்கள் என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கேட்டு வாங்க உரிமையுடையவர்கள், அவர்களைப் போன்றவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்? அவர்கள் பணம் வேண்டுமென்றால் உடனே கொடுத்திருப்பேன். ‘கடனாக வேண்டும்’ என்று அவர்கள் கேட்டது எனக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கியது. விளையாட்டாக அடகு உண்டாவென்று கேட்டேன். அவர்கள் சங்கராபரணத்தை அடகு வைத்தார்கள். அன்று முதல் இன்று வரையில் அதனை எங்கும் பாடியதாக நான் கேட்டிலேன். இதனால் அவர்களுடைய உயர்ந்த குணமும் உண்மையும் புலப்படுகின்றன. இந்தத் தொகை எனக்குரிய தன்று. அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். இதையல்லாமல் இவ்வளவு நான் சங்கராபரணத்தைச் சிறை செய்ததற்கு அபராதமாக நான் கொடுக்கும் இந்தத் தொகையையும் தங்கள் திருக்கரத்தாலேயே அவர்களுக்கு வழங்க வேண்டும். இதோ விடுதலை ஓலையும் தந்துவிட்டேன்.

மூப்பனாருடைய அன்புடைமை அப்பொழுது யாவருக்கும் வெளியாயிற்று. ‘கடன் பெற்றவர் கடனைத் திருப்பிக் கொடுப்பதையும் கடன் தந்தவர் வட்டியுடன் பெற்றுக்கொள்வதையும் உலகத்தில் கண்டிருக்கிறோம். கடன் வாங்கினவர் திருப்பிக் கொடுத்தால், கொடுத்தவர் அதைப் பெற்றுக்கொள்ளாமல் பின்னும் தொகை சேர்த்துக்

கொடுப்பது புதுமையிலும் புதுமை' என்று யாவரும் வியந்தார்கள்.

மறுநாள் கல்யாணப் பந்தலில் நரசையருடைய வாக்கிலிருந்து அமுததாரையைப்போல விடுதலை பெற்ற சங்கரா பரணராகம் வெளிப்பட்ட காலத்தில் கேட்ட யாவரும் புதுமைகளைப் போலவே தம்மை மறந்து ஸ்தம்பிதமாயினரென்று கூறவும் வேண்டுமோ?

அக்கால முதல் நரசையர் வாலீஸ் அப்புராயருடைய ஆஸ்தான வித்துவானாக விளங்கி வரலானார்.

4. 'அவன் போய்விட்டான்'

வித்துவான்களை ஆதரித்துப் பாதுகாத்து வந்த ஸமஸ்தானங்களுள் ஒன்றான தஞ்சாவூர் அடைந்திருந்த புகழ் மிகவும் பெரியதென்று தமிழ்நாட்டிலும் பிறநாட்டிலும் உள்ளவர்கள் அறிவார்கள். பேர்ஸல வம்சத்தினராகிய மகாராஷ்டிர மன்னர்கள் அருங்கலை விநோதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உதாரகுணமும் கலைவல்லவரை அவர்கள் ஆதரித்து வந்த இயல்பும் வித்துவான்களுடைய கூட்டங்களில் இன்றளும் பாராட்டப் பெற்று வருகின்றன. மகாராஷ்டிர மன்னர்களுடைய சபா மண்டபம் எப்பொழுதும் வித்துவான்கள் நிறைந்ததாகவே இருந்தது. தங்கள் தங்கள் திறமையைக் காட்டிப் பெருமையையும் பட்டங்களையும் அடைவதற்கு உரையாணியாக அச்சபை விளங்கிற்று. வித்துவான்கள் அங்கே சென்று பாடிப் பரிசு பெற்ற செய்தியைத் தம்முடைய கௌரவத்திற்குச் சிறந்த அறிகுறியாகக் கூறி மற்ற இடங்களிற் சென்று பெருமையை அடைவார்கள்.

அந்தச் சமஸ்தானத்தில் மிகவும் சிறப்பாக இருந்த அரசர்களுள் சரபோஜி அரசர் ஒருவர். அவருடைய காலத்திலே தான் தஞ்சை ஆங்கிலேயர்பால் ஒப்புவிக்கப்பட்டது. அவருக்குப் பின்பு அவருடைய புதல்வராகிய சிவாஜி இருந்தார். அவரும் வித்துவான்களை ஆதரித்து வந்தார். சங்கீத ரஸிகரான அவருடைய காலத்திற்குப்பின் அவருடைய மருமகராகிய ஸகாராம் ஸாஹேப் என்பவர் ஒருவாறு ஆதரித்தனர். பின்பு தஞ்சை சமஸ்தான நிலையே மாறிவிட்டது.

சிவாஜியரசரால் ஆதரிக்கப்பெற்ற வித்துவான்களில் ஆதி மூர்த்தி ஐயர் என்பவர் ஒருவர்; அவர் இளமை தொடங்கியே முறையாக இசைப் பயிற்சி செய்து தேர்ந்தவர்; பச்சைமிரியன் ஆதிப்பையருடைய சிஷ்யராகிய பல்லவி கோபாலையரிடத்தும் கனம் கிருஷ்ணையரிடத்தும் அவருடைய தமையன்மார்களான சுப்பராமையர், சுந்தரம் ஐயர் என்பவர்களிடத்தும் சிஷைச் சொல்லிக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கீர்த்தனங்கள் அவருக்குப் பாடம் உண்டு. எவ்வளவு பெரிய வித்துவான்களுடைய சபையிலும் இயற்றியவர்களுடைய அமைப்பு மாறாமல் வர்ணசுத்தமாகவும் இனிமையாகவும் கீர்த்தனங்களை அவர் பாடுவர். பல்லவி பாடுவதிலும், விரிந்த மனோபாவத்துடன் கற்பனை ஸ்வரங்களைப் பாடுவதிலும் வல்லவர்; கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை மிகவும் நன்றாகப் பாடுவார்; நல்லொழுக்கமுடையவர்; அடக்கமாக இருப்பார்; சிவாஜி மன்னருடைய சபையில் அவர் பிரகாசமுற்று விளங்கினார்; பலகாலமாக வழங்காமலிருந்த 72-மேளகர்த்தா ராக மாளிகையை மகாவைத்தியநாதையர் மெட்டு அமைத்துத் தஞ்சைச் சமஸ்தானத்திற் பாடும்போது பாடியது பொருத்தமாக உள்ளதென்பதைத் தேர்ந்து கூறுவதற்கு அவரே தகுதியானவரென்றெண்ணி அங்ஙனமே நியமிக்கப்பட்டார். என்னுடைய தந்தையாராகிய வேங்கட சுப்பையரவர் களுக்கும் அவருக்கும் இளமை தொடங்கியே பழக்கமுண்டு.

கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனைகளை அவர் பாடினால் கிருஷ்ணையர் பாடுவதைப் போலவேயிருக்குமென்று என் தந்தையார் கூறியுள்ளனர்.

தம்மிடம் சிவாஜி மன்னர் காட்டிய அபிமானத்தையறிந்து ஆதிமூர்த்தி ஐயர் அவர்பால் அன்புடையவராகியிருந்தார். அருமையறியாதவர்களிடத்திற் பழகுவதற்கு அவருடைய மனம் இடம் தராது. சிவாஜி மன்னர் காலத்திற்குப் பிறகு அவர் தஞ்சாவூரிலேயே தெற்கு வீதியில் வராகப்பையர் சந்தில் மேல்சிறகில் தமக்குரிய வீடு ஒன்றில் வசித்து வந்தார். வேறு பிரபுக்களிடம் சென்று பழகுவதை அவர் விரும்பவில்லை.

சற்றேறக்குறைய அறுபது வருஷங்களுக்கு முன்பு நான்கும்பகோணம் காலேஜில் வேலை பார்த்து வந்த காலத்தில் சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு முதலிய பழைய நூற்சுவடிகள் தஞ்சைச் சரசுவதி மஹாலில் இருக்குமோ என்று தேடியறிய எண்ணினேன். அதற்காக ஒருமுறை தஞ்சைக்குப் புறப்படுகையில் என் தந்தையார், “ஆதிமூர்த்தி ஐயர் அங்கே இருப்பார்; அவரைப்பார்த்து க்ஷேமத்தை விசாரித்து விட்டு வா” என்று சொல்லி அவர் இருந்த இடத்தையும் தெரிவித்தனர். எந்தையார் பலமுறை அவரைப்பற்றிச் கூறியிருந்தமையால் அவரைப் பார்க்கவேண்டுமென்னும் ஆவல் எனக்கும் இருந்தது.

தஞ்சையில் நான் ஆதிமூர்த்தி ஐயருடைய வீட்டை விசாரித்துத் தேடியறிந்து பிற்பகல் இரண்டு மணிக்கு அங்கே சென்றேன். வெளிக்கதவு திறந்திருந்தது. உள்ளேயிருந்து வெளியில் ஒருவரும் வரவில்லை; ஆதலின் விசாரிப்பதற்கு இயலாமல் அங்கே சிறிது நேரம் இருந்தேன். அப்பால் உள்ளே இருந்து ஒரு முதிய பிராமணர் வெளியே வந்தார். ஆஜானுபாகுவான அவர் தம் கையில் ஒரு செம்பில் ஜலம் வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தலைமயிர் முழுவதும் நரைத்திருந்தது. நான்கு மாதங்களாகக் கூவரம் செய்து கொள்ளவில்லையென்று தோற்றியது. அழுக்கு

வஸ்திரமொன்றை அவர் தட்டுடையாக உடுத்திருந்தார் அவருடைய தோற்றம் எல்லாவற்றையும் வெறுத்து இருக்கும் ஒரு துறவியின் தோற்றத்தைப்போல இருந்தது. அவரைக் கண்டவுடன் நான் எழுந்து நின்றேன். “சங்கீத வித்துவான் ஆதிமூர்த்தி ஐயரவர்களைப் பார்ப்பதற்காக இங்கு வந்தேன். அவர்கள் வீடு இது தானோ?” என்றேன். அவர் ஒருமுறை என்னை விழித்துப் பார்த்தார். பிறகு, “ஆதிமூர்த்தியா? அவன் போய்விட்டானே” என்றார்.

நான் சற்று நிதானித்தேன்; பிறகு, “அவர்கள் இப்போது இருக்கிறதாகக்கேட்டுத்தான் வந்தேன். என்னுடைய தகப்பனாரவர்கள் அவர்களுடைய கேஷமலாபத்தை விசாரித்து வரவேண்டுமென்று சொன்னார்கள்” என்றேன்.

அவர் :—நீர் யார்? யாருடைய பிள்ளை?

நான் :—உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரவர்கள் பிள்ளை.

அவர் :—ஓ! அப்படியா? வேங்கடசுப்பையர் செளக்கியமாக இருக்கிறாரா?

நான் :—ஆம். செளக்கியமாக இருக்கிறார்கள்.

அவர் :—நீர் என்ன செய்கிறீர்?

நான் :—கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டித வேலைபார்த்து வருகிறேன்.

அவர் :—என்ன சம்பளம்?

நான் :—ஐம்பது ரூபாய்.

அவர் :—அப்படியா! வேங்கடசுப்பையர் பாக்கியசாஸ்தான். ஆதிமூர்த்தி போய்விட்டான் என்று நீர் அவரிடம் போய்ச் சொல்லும். சிவாஜி மகாராஜா எப்போது இறந்து போனாரோ அப்போதே அவனும் இறந்துபோய்விட்டான்.

நான் :—“தாங்கள் சொல்லுவதைப் பார்க்கையில் தாங்களே.....” என்று கொஞ்சம் இழுத்தேன்.

அவர் :—ஆம் ஐயா! நான் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதானே? இறந்ததற்குச் சமானந்தானே? எப்பொழுது என் வித்தைக்கு வினியோகம் இல்லையோ அப்பொழுது எனக்கு என்ன கௌரவம்? அருமை தெரியாதவர்களுக்கு நடுவில் நடைப்பிணமாக இருப்பதுதானே நான் இப்போது கண்டது? எனக்குச் சங்கீதம் தெரியுமென்பதை வெளியில் சொல்ல வேண்டாம். என்னுடைய சங்கீதம் துருப்பிடித்துப் போய்விட்டது. தங்களைத் தாங்களே வித்துவான்களாக மதித்துக் கொண்டு புதுப்பேர் வழிகள் பலர் கிளம்பிவிட்டார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்பதற்கு ஏற்ற பிரபுக்களும் இருக்கிறார்கள். இப்போது எல்லோரும் வித்துவான்கள்; எல்லோரும் பிரபுக்கள். இந்தக் காலத்திலே என்னை யார் ஐயா மதிக்கிறார்கள்? நான் ஒருவன் இருக்கிறேனென்று யார் நினைக்கிறார்கள்? யார் இங்கே வருகிறார்கள்? ஏதோ அத்திபூத்தாற்போல நீர் வந்தீர். வேங்கடசுப்பையருக்கு மட்டும் பழைய அபிமானம் இருக்கிறதுபோலத் தோற்றுகிறது. அவருக்கு என் அருமை தெரியும்; அவர் அருமை எனக்குத் தெரியும். அவர் இப்போது யாதொரு குறையுமில்லாமல் செளக்கியமாக இருக்கிறாரா?

நான் :—சௌக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அவசியம் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று சொன்னார்கள். தங்களுக்குக் குமாரர்கள் இருக்கிறார்களா?

அவர் :—ஒருவன் இருக்கிறான்; அவன் இப்போது மைசூரில் சமஸ்தான வித்துவானாக இருக்கிறான். வேங்கடசுப்பையரை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லும். உமக்குச் சங்கீதம் தெரியுமா?

நான் :—சில வருஷங்கள் அப்பியாசம் செய்தேன். தமிழ் கற்றுக்கொண்டபிறகு அதிகமாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

அவர் :—அடாடா? என்ன காரியம் செய்தீர்? அதை ஏன் ஐயா விட்டுவிட்டீர்? அப்பியாசம் பண்ணினால் கனம்

கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களை யெல்லாம் வேங்கட சப்பையரிடம் கற்றுக் கொண்டிருக்கலாமே!

நான் :—இப்பொழுதும் சில தெரியும். ஆனாலும் தங்களைப் போன்ற மகா வித்துவான்களுக்கு முன் பாடுவதற்கு எனக்குத் தெரியவில்லை.

இங்ஙனம் சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்து பிறகு வீடைபெற்று ஸரஸ்வதி மஹால் சென்று ஏடுகளைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் திரும்பி என் தந்தையாரிடம் நடந்தவற்றைத் தெரிவித்தேன்.

வித்துவான்கள் அருமை தெரிந்து ஆதரிப்பவர்களை மறவரமல் நினைப்பதற்கும், அருமையறியாதவர்கள் நடுவில் இருப்பதை வாழ்வாகக் கருதாமெக்கும் ஆதிமூர்த்தி ஐயருடைய இந்த வரலாறே சிறந்த உதாரணமாகும். சிவாஜி மன்னரிடத்தில் அவருக்கு இருந்த பேரன்பை நான் நினைந்து நினைந்து உருகினேன்.*“இனிப்பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லை” என்று சொன்ன ஒளவையார் மனநிலையும்,

*“பூமர் திருந்தென்ன புவிமா திருந்தென்ன பூதலத்தில்
நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன்

னாவலர்க்குக்

கோமா னழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த

சீமா னிறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே’.

என்று கூறிய படிக்காகப் புலவருடைய மன நிலையும், இன்னபடி இருந்திருக்குமென்று ஆதி மூர்த்தி ஐயருடைய நிலையைக் கண்டு ஒருவாறு அறிந்து கொள்ளலாமன்றோ?

*புறநானூறு, 235

** பூமாத் - திருமகள். சீதக்காதி - சையத் அப்துலீ காத ரென்றமுகம்மதியப் பிரபு; இவர் காயற்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர்.

5. வண்டானம் முத்துசாமி ஐயர்

உண்மையான கல்விமான்கள் யாரையும் உலகம் அறிந்துகொள்வதில்லை. உருவத்தைக் கண்டும் வெளி ஆடம்பரங்களைக் கண்டும் புலமையை வரையறுக்க முடியாது. ஏழைமை நிலையிலே பிறந்து வளர்ந்த புலவர்கள் பலர் பின்பு அரசரோடு அரியாசனத்தில் ஒருங்கு வீற்றிருக்கும் பேறு பெற்றார்களென்று பண்டை வரலாறுகளால் அறிகிறோம். வீண் ஆடம்பரத்தினாலும் அறிவுக்கு யாதோர் இயைபுமில்லாத உலகியற் பயிற்சியாலும் பலர் அறிவாளிகளாக மதிக்கப்படுகிறார்கள். அவ்விரண்டு மில்லாத பல உண்மையறிவாளிகள் ஏனைய மனிதர்களோடு ஒருங்கு எண்ணப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுட் சிலர் அறிவற்றவர்களாகவும் கருதப்படுவதுண்டு; சிலர் சிலகாலம் புறக்கணிக்கப்பட்டுப் பின்பு கல்விமான்களாக மதிக்கப்படுகிறார்கள்.

திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வண்டானம் என்னும் ஓர் ஊரில் முத்துசாமி ஐயர் என்ற ஒரு ஸ்மார்த்த பிராமணர் இருந்தார். இவர் வடமவகுப்பைச் சேர்ந்தவர்; குறிய வடிவினர்; சிவந்த மேனியர்; எப்போதும் குனிந்து கொண்டேயிருப்பார்; அகன்ற நெற்றியையும் விசாலமான கண்களையும் உடையவர்; எதிலும் உவப்பையாவது வெறுப்பையாவது காட்டமாட்டார். இவர் பிறரோடு அதிகமாகப் பேசுவதில்லை; பாடங் கேட்பதிலும் கேட்டவற்றைச் சிந்திப்பதிலுமே காலம் போக்குவார்; எப்போதும் தனித்தே இருப்பார்; பாடங்கேளாத சமயங்களில் தோட்டங்களிலுள்ள மரத்தடியிலும் நீர்த்துறைகளிலும் ஆற்றுமணலிலும் தனியே அமர்ந்து மண்ணிலும் மணலிலும் எதையேனும் எழுதிக் கொண்டேயிருப்பார்.

ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் இவர் திருவாவடுதுறை மடத்துக்குப் பாடங் கேட்க வந்தார். அப்போது இவருக்குப் பிராயம் 22 இருக்கும்.

அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் ஆதினகர்த்தர்களாக இருந்தார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் * ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அந்த மடத்தில் ஆதின வித்துவானாக இருந்து பல மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லி வந்தார்கள்; அப்போது பாடங்கேட்டவர்களுள் யானும் ஒருவன். மாணவர்களுக்கு உரிய போஜன வசதி முதலியவைகளெல்லாம் திருவாவடுதுறையில் ஆதினகர்த்தரவர்களால் நன்றாக அமைக்கப் பெற்றிருந்தன. இதனால் மாணாக்கர்கள் யாதொரு கவலையுமில்லாமல் ஊக்கத்தோடு பாடங்கேட்டு வந்தனர்.

புதியவர்களாகப் பாடங்கேட்க வருபவர்கள் பிள்ளையவர்களிடம் படிக்கும் பழைய மாணாக்கர்களிடம் பாடங்கேட்டல் வழக்கம்.

ஆதி குமரகுருபரஸ்வாமிகள் மரபினரும் பிற்காலத்தில் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைமையை வகித்த வருமான ஸ்ரீ குமாரசாமித் தம்பிரா நென்பவர் அப்போது பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டு வந்தார். அவர் பிறந்த ஊர் வண்டானம். அவருக்கும் முத்துசாமி ஐயருக்கும் முன்னமே பழக்கம் இருந்தமையால் அவரிடமே முத்துசாமி ஐயர் படிக்கலானார். ஊரிலிருந்த பொழுதே நிகண்டையும் சில பிரபந்தங்களையும் படித்திருந்த வராதனின் தமிழ்ப் பயிற்சியில் இவர் சிறந்து விளங்கினார். இரவிலும் பகலிலும் யாவரும் உண்டபின்பு உண்ணும் விடுதிக்கு இவர் தனியே சென்று பிறரோடு கலவாமல் உண்டு வருவார். இவர் உடுப்பது அழுக்கான வஸ்திரமே.

இவர் இவ்விதம் பரம சாதுவாகவும் நாகரிகமில்லாத வராகவும் இருத்தலைக் கண்ட மாணாக்கர்களுக்கும் பிறருக்கும் இவரிடம் நன்மதிப்பு உண்டாகவில்லை. இவரைக் கண்டால் யாவரும் பரிகாசம் செய்வார்கள்;

* இவர்களுடைய சரித்திரம் 2 பாகங்களாக வெளியிடப் பட்டிருக்கிறது.

‘வண்டானம் வந்தது; போயிற்று’ என்று அஃறிணையாகவே இவரைப் பற்றிப் பேசுவார்கள். இப்படி ஒருவர் இருப்பது ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கேனும் பிள்ளையவர் களுக்கேனும் தெரியாது..

எவரேனும் சிலேடையர்கப் பேசினால் இவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகும், அப்பொழுதுதான் இவர் முகத்திற் சிறிது மலர்ச்சி காணப்படும். இவர் ஏதாவது பேசின் அது சிலேடையாகவே இருக்கும். ஒரு நாள் மாணாக்கராகிய தம்பிரானொருவர் இவரைப் பார்த்து, “வண்டானம் இப்பொழுது என்ன செய்கிறது?” என்று நகைப்புடன் கேட்டபொழுது, இவர் சினமுற்று, “நீங்கள் சிவப்புத் தேள்” என்று சிலேடையர்கப் பேசியதைக் கேட்டிருக்கிறேன். சிவனாகிய தேவனெனவும், சிவப்பு நிறம் பொருந்திய தேளெனவும் அத்தொடர் இரண்டு பொருள்படும். இவர் வார்த்தையால் யாருக்கும் கோபம் உண்டாகாது. இவ்வாறு இவர் கூறிய சிலேடைகள் அளவிறந்தன. ஒரு நாள் இவரை நோக்கி, “வாரும், இரும், படியும்” என்ற போது, “வாரும் இரும்பு அடியுமா!” என்றார் இவர். மற்றொரு நாள் ஒருவரை ‘வேஷ்டியைத் துவைக்கின்றீரோ’ என்று கேட்க வந்த இவர்* “கலையைச் சிலையிற் கலையாமல் தோயத்திறோய்த்துத் துவைக்கின்றீரோ?” என்றார். வேறொரு நாள் ஒருவர், “உண்டு வந்தீரோ?” என்று வினவினபொழுது, “உண்டு உவந்தீரோ?” என்று பிரித்துக் கூறிச் சிறிது மகிழ்ச்சி கொண்டார்.

ஒருநாள் சர்ப்பாட்டு விடுதியின் சுவரிற் பின்வரும் பாடல் மாக்கல்லால் எழுதப்பட்டிருந்தது:—

* ஆடையைக் கல்லில் கலையாமல் நீரில் தோய்த்துத் துவைக்கின்றீரோ என்பது இதன் பொருள்.

“இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணருக் கடிசிலிட யாதுயிலை யெனலாற்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடஞ் சொன்மின்”

[இதன் பொருள் :—இந்தத் தர்ம விடுதியில் இராத்திரி யிலும் பகலிலும் சமைத்துப் பிறருக்கு இடுவதற்காக மடத் திலிருந்து வரும் அரிசி முதல் மோர் வரையிலுள்ள பொருள்களைப் பெற்றுக் கொண்டு (உண்ண வருகின்ற) பிராமணர்களுக்கு (உணவளிப்பதற்கு) ஒன்றுமில்லை யென்று (இங்குள்ளோர்) சொல்லுவதால், (இச்செய்தியை) அழகிய சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லுங்கள். அரி— அரிசி, மதிதம்—மோர், அடிசில்—உணவு]

அங்கே சென்று உண்டு வந்த ஒரு மாணாக்கர், சுவரில் இச்செய்யுள் எழுதியிருப்பதைக் கண்டு ஞாபகப்படுத்திக் கொண்டு பிற்பகலிற் பிள்ளையவர்கள்பாற் பாடங் கேட்பதற்காக வந்திருந்த தம் நண்பர்களிடம் தனித்துச் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள், “என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க அதை அவர்களிடத்தும் சொன்னார். கேட்ட அவர்கள், “இதனை யார் செய்திருக்கக் கூடும்?” என்று ஐயமுற்று அவ்விடுதியில் உண்பவர்களுள் ஒவ்வொருவரையும் குறிப் பிட்டு ஆராயத் தொடங்கினார்கள். அப்பொழுது குமார சாமித் தம்பிரான்; “என்னிடம் பாடங் கேட்டு வரும் வண்டானம் எழுதியிருக்கலாம்; அது பெரும்பாலும் அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம். தனக்கு ஆகாரம் சரியானபடி கிடைப்பதில்லையென்று சிசு சமயங் களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்” என்றார். “அவரைப் பார்க்க வேண்டும்; இங்கே வருவிக்கலாமே” என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள்.

உடனிருந்தவர்களுக்கு இவரை எப்படியேனும் கண்டு பிடித்து அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்ற ஊக்கம்

உண்டாயிற்று. சிலர் விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் இவர் அகப்படவில்லை. அப்பால் ஊருக்கு வடபாலுள்ள தோட்டத்தில் ஒரு மரத்தடியில் இவர் ஏதோ யோசனை செய்து கொண்டிருத்தலை அவர்கள் கண்டார்கள். அப்பொழுது பிற்பகல் இரண்டு மணி இருக்கும். கண்டு அழைக்கையில் இவர் விரைவில் எழ வில்லை. சென்றவர்கள், “ஓய்! உமக்கு நல்லகாலம் பிறந்து விட்டது. வாரும். பிள்ளையவர்கள் அழைக்கிறார்கள்” என்று கூறி இவரைப் பிள்ளையவர்களிடம் அழைத்து வந்தார்கள்.

இவர் யாதுமறியாதவராகி அழைத்தது எதற்காகவோ வென்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார். பிள்ளையவர்கள் இவரை இருக்கச் செய்து, “இந்தப் பாடலைச் செய்தவர் யார்?” என்று அன்புடன் கேட்டபொழுது இவர், “நான் செய்யவில்லை” என்று கூறிவிட்டார். அப்பால் ஒருவரை உண்ணும் விடுதிக்கு அனுப்பி அப் பாடலை யாரெழுதியதென்று விசாரிக்கச் செய்ததில் அப் பாடலின் விஷயத்தை அறியாத சமையற்காரர், “ஏதோ ஒருநாள் வண்டானம் வந்து சிறிது நேரம் நின்று எழுதிக் கொண்டிருந்தது” என்றார். விசாரித்தவர் வந்து அதனைப் பிள்ளையவர்களிடம் சொன்னார். சொன்னவுடன் அவர்கள் பின்னும் இவரை வற்புறுத்திக் கேட்கையில், “சரியாக நடந்து கொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?” என்றார். குமாரசாமித் தம்பிரான், “அகாலத்திற் போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது” என்று சினத்துடன் சொல்லவே, பிள்ளையவர்கள் “சும்மா இருக்க வேண்டும்” என்று கையமர்த்திவிட்டு “இதனால் இவரே இதனைச் செய்தவரென்று தெரிகின்றது. இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும்பொழுது இதற்கு முன் இவர் பல பாடல்கள் செய்து பழகியிருக்க வேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்க வேண்டும்” என்றார்கள். பின்பு விசாரித்ததில் இவர் தாம் யாதொன்றும் செய்ததில்லையென அஞ்சிக் கூறினார்.

“உமக்குப் பாடுகிற பழக்கம் உண்டென்பதை இப்பாடலே தெரிவிக்கின்றது. செய்திருந்தாற் சொல்லும்” என்று பின்னும் பிள்ளையவர்கள் முதுகைத் தட்டிக் கொடுத்து வற்புறுத்திக் கேட்டார்கள். அப்போது தாம் முன்னமே செய்திருந்தவற்றுள் சாதாரணமான சில பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக இவர் சொல்ல ஆரம்பித்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அப்பால் சிறிது ஊக்கமுற்ற இவர்தாம் இயற்றிய திரிபு, யமகம், சிலேடை முதலியன அமைந்த சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினார். தம்முருக்கு அருகிலுள்ள பசுவந்தனை யென்னும் தலத்தைப் பற்றித் தாம் இயற்றிய ‘பசுந்தையந்தாதி’ என்பதிலுள்ள சில பாடல்களையும், அப்பால் சந்தங்கள் வண்ணங்கள் முதலிய வற்றையும் சொன்னார். அவை சுவையுடையனவாக இருந்தன. பிள்ளையவர்கள் சுப்பிரமணிய தேசிகரவர்கள் மீது இயற்றியுள்ள * ‘துங்கஞ்சார்’ என்ற நோட்டின் மெட்டில் தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கிர்த்தனம் ஒன்றையும் சொன்னார்; “உச்சஞ்சார் வண்டானத்துறை பிச்சுவைய தயாநிதியே” என்ற அதன் பல்லவி மட்டும் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது.

இவர் சொன்ன செய்யுட்களைக் கேட்ட பிள்ளையவர்கள் இவரைப் பார்த்து மிகவும் வருந்தி, இப்படி ஒருவர் இருப்பது இதுவரையில் நமக்குத் தெரியவில்லையே! இவர் இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தைக் கட்டிக் கொண்டு தமிழ்ச்சுவையையறிந்த இந்த ஊரில் ஏனென்று கேட்பாரில்லாமல் எல்லோரும் பரிகசிக்கும்படி இருப்பது மிகுந்த வருத்தத்திற்கு இடமாக இருக்கிறது. உங்களுடைய அலட்சியத்துக்கு இடையில் இவர் இவ்வளவு சுவையுள்ள செய்யுட்களைப் பாடியிருக்கிறார். நீங்கள் அன்புடன் ஆதரித்து வந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரகாசிப்பார்.

* இதனை ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்திற் காணலாம்.

இவர் சாதுவாக இருக்கிறாரென்று நீங்கள் புறக்கணித்தால் தமிழையே புறக்கணித்ததாக எண்ணவேண்டும். இனி இவருடைய அருமையை நன்கு அறிந்து பாராட்டல் நல்லது. படித்தவர்களைப் படித்தவர்களே அறிந்து கொள்ளாவிட்டால் வேறு யார் அறியப் போகிறார்கள்? * சந்நிதானத்திற்கும் அறிவிக்க வேண்டும்” என்று மனங்கனிந்து கூறினார்கள். அருகிலிருந்த மாணவர்களுக்கெல்லாம் அப்பொழுது தான் முத்துசாமி ஐயரின் கல்வித்திறன் நன்றாக விளங்கிற்று. தாங்கள் அவர்பாற் காட்டிய அவமதிப்பை நினைத்து இரங்கினார்கள், பிள்ளையவர்கள், “சந்நிதானம் உமது செய்யுட்களைக் கேட்டால் மிக்க திருப்தியையடையும். ஆதலின் வஸ்திரங் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் விஷயமாக ஒரு செய்யுள் செய்யும்” என்றார்கள், இவ்வாறே ஐந்து நிமிஷத்தில் இவர்,

“மாசாரக் கவிநுவல்வோர் குறைமடமை யடியோடே
மாற்ற வெண்ணித்
தூசார நிதியமுண வடிகடர நெறிந்துபெறத்
துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா நெடுந்துயருற்
றிருக்கின் நேற்கின்
றாசார மணித்தருள்கப் பிரமணிய தேசிகமெய்
யறிஞ ரேறே”

என்னும் செய்யுளைச் சொல்லிக் காட்டினார்.

[இதன் பொருள் : சுப்பிரமணிய தேசிக! உண்மை அறிவுடையாராள் மேம்பட்டவ! மிக்க சுவை பொருந்திய செய்யுட்களைக் கூறுபவர்களுடைய குறைகளை முற்றும் ஒழிக்க நினைந்து உடை, ஹாரம், பொருள், உணவு என்பவற்றை அடிகள் வழங்குதலை யறிந்து யானும்

*மடத்தில் ஆதினத்தலைவர்களை இவ்வாறு வழங்குதல் மரபு.

ஒன்றைப் பெறத் துணிந்து வந்தடைந்தேன். ஆதலின் வறுமை என்னும் கொடிய நோயரல் மிக்க துன்பத்தை அடைந்திருக்கும் எனக்கு இன்று ஆடை வழங்கியருளல் வேண்டும். சாரக்கவி-சுவையையுடைய செய்யுள். தூசு - ஆடை. ஆரம் - ஹாரம். ஏசு ஆர - ஏசுதல் பொருந்த. ஆசாரம் - ஆடை]

இதனைக் கேட்ட பிள்ளையவர்கள் மிக மகிழ்ந்து “சந்திதானத்திடம் இவரை அழைத்துச் சென்று இப் பாடலைச் சொல்லிக் காட்டச் செய்து இங்கே நிகழ்ந்த வற்றையும் தெரிவிக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார்கள். அப்படியே நான் இவரைத் தேசிகரவர்கள் பால் அழைத்துச் சென்று நிகழ்ந்தவற்றைக்கூறி இச் செய்யுளைச் சொல்லச் செய்தேன். கேட்ட தேசிகரவர்கள் இப்பாடலின் சுவையையறிந்து இன்புற்றதன்றிச் சரிகைக் கரையுள்ள இரண்டு ஜோடி வஸ்திரங்களை அளித்து, “உடுத்துக்கொண்டு பிள்ளையவர்களிடம் செல்ல வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். அப்படியே இவர் பிள்ளையவர்களிடம் புதிய உடை தரித்து வந்தார். அவர்களும் மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.

அதுமுதல் மாணாக்கர்கள் இவரிடம் பிரியத்துடன் நடக்க ஆரம்பித்தனர்; இவரும் எல்லாரோடும் பேசிப் பழகி வந்தார். நூல்களிலுள்ள பாடல்களைப்பற்றி இவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டால் ‘முதலாவது இது, இரண்டாவது இது; இதில் இன்ன பாகம் சுவையுடையது’ என்று கூறுவார். செய்யுட்களின் சுவையை அறிந்து தரம் கூறுதலில் இவர் வல்லவராக இருத்தலை நான் பல முறை கேட்டறிந்திருக்கிறேன்.

பிள்ளையவர்கள் காலத்திற்குப் பின்னரும் சில காலம் இவர் மடத்திலிருந்து பாடங்கேட்டு வந்தார்; பின்பு தம்முருக்குச் சென்றார்; பிரபுக்களையும் ஜமீன்தாரர்களையும் கண்டு அவர்கள்மீது பாடி அவர்களை உவப்பித்தும், பழைய நூல்களில் உள்ள சுவையை எடுத்துக்

காட்டியும் இவர் காலங்கழித்து வந்தார்; இடையிடையே சில சமயம் திருவாவடுதுறைக்கு வந்து செல்வதுண்டு.

நான் கும்பகோணத்திற்கு வேலையாகச் சென்ற பின்பு ஒரு சமயம் திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரிடம் செல்லும்போது உள்ளே செல்லச் சமயம் பார்த்துக்கொண்டு வெளியே இவர் நின்றனர். நான் பார்த்து, “இன்னும் கல்யாணம் இல்லையா?” என்றேன். இவர் “* கல்யாணம் இல்லை” என்றார். அந்த விடையில் ‘மணமாக வில்லை’ என்ற பொருளும் ‘பணம் இல்லை’ என்ற பொருளும் சிலேடையாக அமைந்துள்ளன.

ஊற்றுமலை ஜமீன்தாராக இருந்த ஹ்ருதயாலய மருதப்பத் தேவரிடம் ஒரு சமயம் இவர் சென்று அவர் விஷயமாகச் **சில செய்யுட்களைப் பாடிக்காட்டித் தமக்கு விவாகம் ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஜமீன்தார், “நீர் முகூர்த்தம் வைத்துக்கொண்டு வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன்” என்றார். இவர் தம்மூர் சென்று சில காலங் கழித்து வந்து தமக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டதென்றும் பொருளுதவி செய்யவேண்டுமென்றும் கேட்டார்.

ஜமீன்தார் : எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்.

முத்துசர்மி ஐயர் :—நானாறு ரூபாய் தருவேனென்றீர்கள்.

ஜமீன்தார் :—இராதே! அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே.

* கல்யாணம் - விவாகம், பணம்.

** இச்செய்யுட்களை ஹ்ருதயாலய மருதப்பத் தேவர் பிரபந்தத் திரட்டிற் காணலாம்.

முத்து :—(அச்சங்கொண்டவர்போல்) முந்நூறு தருவே
னென்றீர்கள்.

ஜமீன்தார் :—அப்படியும் சொல்லவில்லையே.

முத்து :—இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்.

ஜமீன்தார் :—என்ன, பொய் சொல்லுகிறீரே,

முத்து :—இல்லை! நூறு ரூபாய் தருவதாகச்
சொன்னீர்கள்.

ஜமீன்தார் :—பின் எதற்காக நானூறு, முந்நூறு,
இருநூறென்று ஏமாற்றுகிறீர்?

முத்து :—நான் உள்ளதைத்தானே சொன்னேன்,
நீங்கள், ‘‘நான் நூறு தருவேன்’’ என்று சொல்ல
வில்லையா? முன் (நான் வந்தபொழுது) * நூறு தருவதாகச்
சொல்லவில்லையா? இரு (காத்திரு); நூறு தருகிறே
னென்றதும் பொய்யா?

இவ்வாறு உடனுடன் சாதுரியமாக விடை
புகர்ந்ததைக்கேட்ட ஜமீன்தார் வியந்து தாம் வாக்களித்த
நூறு ரூபாயோடு மற்ஹொரு நூறு ரூபாயும் சேர்த்து இரு
நூறாக அளித்தார்.

1887-ஆம் வருஷத்திற்குப் பின் இவரை நான்
பார்க்கவில்லை. அக்காலத்திற்கூடத் தாமாக ஒருவரிடம்
பேசாமையும், வலிந்து ஒருவரிடம் பழகாமையுமாகிய
பழைய இயல்புகள் இவரிடம் காணப்பட்டன. இத்தகைய
அறிஞரிடம் உலகியலறிவு இல்லாமையே இவரைப்
பிரகாசிக்கச் செய்யவில்லை; ஆனாலும், தெரிந்தவர்கள்
இவரைப் பாராட்டிக்கொண்டு தான் இருந்தார்கள்.

* சிலேடையில் தந்நகர றன்னகர பேதம் இல்லை;
அன்றியும் பேச்சில் அத்தகைய பேதம் காணற்கரியது.

6. கல்யாணப் படித்துறை

சற்றேறக்குறைய 60 வருஷங்களுக்கு முன்பு திருவாவடுதுறையில் சுப்பராயக் குருக்கள் என்று ஓர் ஆதிசைவர் இருந்தார். விவாகமான சில வருஷங்களுக்குப் பின் இவருடைய மனைவி இறந்து விட்டாள். அதுமுதல் சுப்பராயக் குருக்கள் தனியாகவே இருந்து வந்தார். இவர் திருவாவடுதுறை ஸ்ரீ கோமுத்தீசுவரர் திருக்கோயிலிற் பூஜை செய்பவர். இவருக்கு நாள்தோறும் பிரசாத வரும் படி உண்டு.

திருவாவடுதுறையாதீனத்தலைவர்கள் ஆலயம் வந்து ஸ்வாமி தரிசனம் செய்யும்பொழுதெல்லாம் ஸ்வர்ண புஷ்பமாக அரைக்கால் ரூபாய் முதல் ஒரு ரூபாய் வரையில் சமயத்திற்கு ஏற்றபடி அளிப்பது வழக்கம். திருவிழாக் காலங்களில் இவருக்கு அதிகமான வரும்படி கிடைக்கும். இப்படியே அவ்வப்போது கிடைத்துவந்த பணத்தைச் சுப்பராயக் குருக்கள் சேர்த்துவைத்தார். கோயிற் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு வந்து தாமே ஏதாவது வியஞ்சனம் செய்தாவது பிறர் வீட்டில் வாங்கியாவது உண்டு சுகமாக வாழ்ந்துவந்தார்; ஆதலின் இவருக்குப் பணச் செலவே இல்லை. இவரிடத்திலிருந்து பணம் ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் வளர்ந்தது. எல்லாரும், “சுப்பராயக் குருக்களுடைய பணம் குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது” என்று சொல்லிக் கொள்வார்கள்.

கோயிலிலே பூஜை செய்வதும் பிரசாதத்தை உண்பதும் ஒழிந்த நேரங்களில் சீட்டாடுவதுமே இவருடைய பொழுது போக்காக இருந்தன. இப்படியே பல வருஷங்களை இன்பமாக இவர் கழித்தனர். ஆயிரம் ரூபாய்க்குமேல் இவரிடம் பொருள் சேர்ந்தது.

இவருக்கு 58 பிராயம் நடந்தது. நெடுங்காலமாக உழைத்தவராதலின் அப்போது இவருக்கு உடலில் தளர்ச்சி புதி.—3

உண்டாயிற்று. அடிவயிற்றில் வீக்கம், காலில் வீக்கம் முதலியனவும் இருந்தன. அக்காலத்தில் இவருடைய உறவினர்களிற் சில முதிய கிழவிகள் இவரைக்கண்டு, “இப்படியே இருந்து நீ செத்துப்போனால் உன் பேரைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? பெண்டாட்டியா? பிள்ளையா? உனக்கு ஒருவரும் இல்லையே! பொன்காத்த பூதமாக இருக்கிறாயே. நாளைக்கு எவனாவது கொள்ளி வைத்து விட்டு எவ்வளவோ சிரமப்பட்டு நீ சேர்த்த பணத்தைக் கொள்ளை கொண்டு போகப் போகிறான்; இப்படி வீணாக நீ பணம் சேர்ப்பதில் என்ன பிரயோசனம்?” என்றார்கள். வேறு சிலர், “உன்னைப் போல ஒரு பைத்தியக் காரனை நாங்கள் பார்த்ததே இல்லை. கைந்நிறையப் பணம் வைத்துக்கொண்டு தனிமரம் போல நிற்கிறாயே, வீடு நிறையப் பெண்டு பிள்ளைகளோடு இருக்க வேண்டாமா; பிள்ளைகள் இல்லாவிட்டால் பாதகமில்லை. ஒரு பெண்டாட்டியாவது இருக்கக்கூடாதா! எவ்வளவோ பெண்கள் கிடைப்பார்களே. பேசாமல் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொள். எத்தனை நாளைக்கு இந்தக் கோயிற் சோற்றைத் தின்பாய்? வாய்க்கு ருசியாக ஒரு குழம்பு, கறி இவைகளோடு பெண்டாட்டி ஒருத்தி சமைத்துப் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உனக்கென்ன, பணம் இல்லையா? வீடு இல்லையா?” என்றார்கள்.

அதுவரையில் கல்யாணத்தைப் பற்றிக் கனவிலும் நினைத்தறியாத குருக்களுக்கு அவர்களுடைய உபதேசத் தால் சிறிது சபலம் உண்டாயிற்று. “எனக்கு யார் பெண் கொடுப்பார்கள்?” என்று கேட்டார் இவர். “நன்றாயிருக்கிறது! உனக்கா பெண் அகப்படமாட்டாள்! அன்றாடங் காய்ச்சிகளெல்லாம் பெண்டாட்டியோடு வாழ்கிறார்களே! உனக்கென்ன குறைச்சல்! இந்த நிமிஷத்திலே நூறு பெண்கள் உன் காலில் வந்து விழுவார்கள். நீ தான் சம்மதிக்கவேண்டும்” என்று சொன்னார்கள் அவர்கள்.

“இவ்வளவு வயஸுக்குமேல் எனக்குக் கல்யாணம் எதற்கு?”

“எதற்கா? நீ கீழே படுத்துக்கொண்டால் உனக்கு யார் கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்? கையும் காலும் திடமாக இருக்கிறவரையில் மாமா, சிற்றப்பா, பெரியப்பா என்று எல்லோரும் வருவார்கள்; பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். கொஞ்சம் தலையிலே பற்றுப் போட்டால் வெந்நீர் கூட ஒருவரும் வைத்துக்கொடுக்க மாட்டார்களே. தெரியாமலா ‘தாய்க்குப்பின் தாரம்’ என்று சொல்லுகிறார்கள்? ஒரு பெண்கட்டையிருந்தால் சமைத்துப் போடவும், கால் பிடிக்கவும், வீட்டைப் பார்த்துக் கொள்ளவும் எவ்வளவு அனுகூலமாக இருக்கும்? வீட்டுக்கு லக்ஷ்மீகரம் உண்டாக்குகிறவன் பெண்டாட்டியல்லாமல் வேறு யார்?”

“நான் இப்போது கல்யாணம் பண்ணிக் கொண்டால் பணம் அதிகமாகக் கேட்பார்களே?”

“அதனால் என்ன? பணத்தை யாருக்காக நீ சேர்த்து வைக்கிறாய்? நாளைக்கு யாரேனும் ஒருவன் கொண்டு போவதைவிட ஒரு பெண்ணை உத்தேசித்து நீயாக ஒருவனுக்குக் கொடுப்பது குறைவா?”

இப்படியே பலர் பலவிதமாகப் பேசிக் குருக்களுக்குக் கல்யாண ஆசையை மூட்டி விட்டார்கள். இவருக்கு அந்த ஆசையிருப்பதை அறிந்த சில ஆதிசைவர்கள் தங்கள் தங்கள் பெண்களை மணம் செய்து கொடுக்க முன் வந்தார்கள்; ஒருவரையொருவர் முந்திக்கொண்டனர். அவர்களுள் ஒருவர் ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதனைக் கொடுத்தால் தம் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதாக உறுதி கூறினார். குருக்களும் இசைந்தார். நிச்சய தாம்பூலத்தைத் தம்முடைய வீட்டிலே சிறப்பாக நடத்த வேண்டுமென்று குருக்கள் எண்ணினார். கல்யாணத்தையும் தம் வீட்டிலேயே நடத்த வேண்டுமென்று

சொல்லிப் பெண் வீட்டாரது உடம்பாட்டையும் பெற்றார்.

ஒரு நாள் விடியற்காலத்தில் நிச்சய தாம்பூல முகூர்த்தமும், பிறகு கல்யாண முகூர்த்தமும் நடத்த ஏற்பாடாயிற்று. அன்று கோயில் வாத்தியக் காரர்கள் குருக்களின் விருப்பத்தின்படி வந்து வாசித்தார்கள். சில உறவினர்கள் வந்திருந்தனர். * கஞ்சனூரிவிருந்து புரோகிதரும் வந்து சேர்ந்தார். குருக்கள் தம் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்தபடியே வருவோரை முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்து உள்ளே போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். நின்றும் நடந்தும் உபசரிக்கும் சக்தி இவரிடம் இல்லை; 'உடல் அவ்வளவு தளர்ந்திருந்தது; காலில் சிறிது வீக்கம் இருந்தது; கடை வாய் வெந்திருந்தது; தலைமயிர் நரைத்து இவருடைய முதுமையை விளக்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கோட்டேர்ச் சுப்பிரமணிய ஐயரென்ற ஒரு கனவான் இவர் வீட்டு வழியே மடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவர் திருவாவடுதுறை மடத்திற் பழக்கமுடைய செல்வர்; திருவாவடுதுறையிலுள்ளார் யாவராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். அவர் வீதிவழியே செல்லும் போது சுப்பராயக் குருக்கள் வீட்டில் ஒருநாளும் இல்லாத வாத்திய கோஷமும் ஜனக்கூட்டமும் இருப்பதைக் கவனித்தார்; 'இவர் வீட்டில் என்ன விசேஷம் நடக்கிறது?' என்று எண்ணிக்கொண்டே அவ்வீட்டில் நுழைந்தார். அவர் வந்ததைக் கண்ட குருக்கள் இருந்தபடியே, "வரவேண்டும்; வரவேண்டும்; உள்ளே போய்ச் சந்தனம் தாம்பூலம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி உபசரித்தார்.

சுப்பிர : இங்கே என்ன விசேஷம்?

* இது திருவாவடுதுறைக்கு அருகேயுள்ள ஒரு சிவஸ்தலம்.

குருக்கள் : இன்றைக்கு 'நிச்சய தாம்பூல முகூர்த்தம்' தாங்கள் இருந்து போக வேண்டும்; கலியாணத்தையும் நடத்தி வைக்க வேண்டும்.

சுப்பிர : யாருக்குக் கலியாணம்?

குருக்கள் : எனக்குத்தான்; தாங்கள் நடத்தி வைக்க வேண்டும்.

சுப்பிரமணிய ஐயர் குருக்கள் கூறியதை நம்பத் துணியாமல், "உமக்கா?" என்று கேட்டார்.

"ஆமாம்" என்றார் குருக்கள்.

சுப்பிரமணிய ஐயருக்கு முதலில் மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று; அடுத்த நிமிஷத்தில் அது பெருங் கோபமாக மாறியது; அவரை அறியாமலேயே அவர் கை சுப்பிராயக் குருக்கள் கன்னத்தில் அறைந்தது; "ஃ! கிழட்டுப் பிணமே! உனக்குக் கலியாணம் வேண்டியிருக்கிறதா? எழுந்திருந்து நடக்கக்கூடச் சக்தியில்லையே! நீ கலியாணம் செய்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்? அறியாமமாக ஒரு பெண்ணைக் கெடுக்கத் துணிந்தாயே! எந்தப் பைத்தியக்காரன் உனக்குப் பெண்ணைக் கொடுக்கத் துணிந்து வந்தவன்? அந்தப் பேராசைக்காரனுக்குப் பணம் பெரியதாகப் போய்விட்டது போலிருக்கிறது. உனக்குக் கொடுப்பதை விட எங்கேயாவது ஒரு பாழுங் கிணற்றில் அந்தப் பெண்ணைத் தள்ளி விடலாமே; கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறேனென்று சொல்ல உனக்கு வெட்கம் சிறிதும் இல்லையா? உனக்கு இனிமேல் பெண்டாட்டி எதற்கு?" என்று மேலும் மேலும் கோபத்தோடு பேசினார். குருக்கள் நடுங்கிப் போய்விட்டார். சுப்பிரமணிய ஐயர் உள்ளே நுழைந்து, "யார் இவனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்தவன்? இந்த அக்கிரமம் தெய்வத்துக்கு அடுக்குமா? அவன் இப்போதே இங்கிருந்து ஒடிப்போக வேண்டும். இல்லையானால் தக்கபடி தண்டனை

கிடைக்கும்” என்று கர்ஜனை செய்தார். புரோகிதரைப் பார்த்து, “இதுதான் வேதாத்தியயனத்தின் பலனோ! இங்கே இருந்தால் இனிமேல் உம்மை யாரும் எதற்கும் கூப்பிடாதபடி செய்து விடுவேன்; ஜாக்கிரதை; ஊருக்குப் போய்விடும்” என்று அதட்டினார்; வாத்தியக்காரர்களை நோக்கி, “இப்போதே ஓடிவிடுங்கள்; ஒரு நிமிஷமாவது இங்கே தாமதித்தால் பண்டார சந்நிதிகளிடம் தெரிவித்து உங்கள் வாயில் மண்ணைப் போட்டுவிடுவேன்” என்று வைது துரத்தினார். அதோடு நில்லாமல் வெளியில் வந்து நடுவீதியில் நின்று கொண்டு, “கூகூ! அக்ரமம்! அக்ரமம்! பழி! பழி!” என்று கைகளைத் தூக்கிக்கொண்டும் மேலாடையை எடுத்தெறிந்துகொண்டும் குதித்துக் குதித்துக் கூவினார். அவருடைய சப்தத்தைக் கேட்டுப் பலர் அங்கே வந்து கூடிவிட்டனர்; “என்ன? என்ன? யாரேனும் கிணற்றில் விழுந்து விட்டார்களா? தீப்பிடித்துக் கொண்டதா?” என்று ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

“சுப்பராயக் குருக்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம். அநியாயமாக ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பாழாகப்போகிறது, அக்கிரமம்! அக்கிரமம்!” என்று சுப்பிரமணிய ஐயர் பெருங் கூப்பாடு போட்டார்.

இந்தக் கலவரத்தில் நிச்சயதாம்பூல முகூர்த்தத்திற்கு வந்த உறவினர்களும், பெண்ணைக் கொடுக்க வந்தவரும் பிறரும், “பெற்றோம், பிழைத்தோம்” என்று தங்கள் தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். குருக்கள் கல்யாணமும் நின்றது; ஓர் இளம் பெண்ணுக்கு நேர இருந்த விபத்தும் நீங்கியது.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் சில காலம் வரையில் குருக்களுக்கு மனவருத்தம் சிறிது இருந்தது. பிறகு யோசிக்க யோசிக்கத் தாம் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்ததே நன்மை என்பதை இவர் உணர்ந்தார். அயலிடங்

களில் முதிர்ந்த பிராயத்தினர் கல்யாணம் செய்துகொண்டு படும்பாடுகளும், தங்களுடைய இளைய மனைவிக்கு அடிமையாகித் தமக்கு யாதோர் உரிமையுமில்லாமல் சிறைப்பட்டு இருக்கும் பல கணவர்களுடைய துன்பங்களும் இவருடைய நினைவுக்கு வந்து இவரது சபலத்தை அடியோடு மாற்றி விட்டன. அப்பால் ஒருமுறை நான் இவரைக் கண்ட காலத்தில் தெளிவடைந்த அறிவோடு இவர் என்னை நோக்கி, “சுப்பிரமணிய ஐயர், கல்யாணத்தைத் தடுத்தது மிகவும் நன்மையாயிற்று! வரவரத்தான் எனக்கு அது தெரிகிறது” என்று சொன்னார். தாம் எவ்வளவோ நாட்கள் சிந்தித்து முடிவுகண்ட அந்த உண்மையை இவர் அப்பொழுது வெளியிட்டார். பிறர் மதியீனத்தால் அகாலத்தில் மணஞ்செய்துகொண்டு படும் துன்பங்களை அறிந்ததனால் இவருடைய வார்த்தைகள் எழுந்தவையென்றே நான் உணர்ந்தேன்.

பிறகு சுப்பராயக் குருக்கள் தம்மிடமிருந்த பொருளைச் சில அன்பர்களுடைய அறிவுரையின்படி திருவாவடு துறையில் காவிரி நதியில் ஸ்நானம் செய்யும் கட்டத்தில் ஒரு படித்துறை கட்டுவதற்கு உதவினார்; வேறு சிலரிடம் பெற்ற தொகையையும் கொண்டு படித்துறையைச் சார்ந்து ஒரு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. படித்துறை கட்டப்பட்ட பிறகு குருக்களுக்கு இருந்த மகிழ்ச்சி மிக அதிகம். தம்முடைய வாழ்வில் ஒரு நல்ல காரியத்தைச் செய்தோமென்ற திருப்தியுண்டாகி இவருக்கு இல்லற இன்பத்தைக் காட்டிலும் அது பெரிய மகிழ்ச்சியை விளைவித்தது.

முற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின்பு நான்கு வருஷங்களே சுப்பராயக் குருக்கள் வாழ்ந்திருந்தார். இச்செய்தியை அறிந்தவர்கள் அப்படித்துறையைப் பற்றிப் பேசும்போது, ‘கல்யாணப் படித்துறை’ என்று குறிப்பது வழக்கம். சுப்பராயக் குருக்களுடைய பொருளுதவியாற் கட்டப்பட்ட படித்துறை இன்றும் இவருடைய பெயரை நினைவுறுத்திக் கொண்டு பயனளித்து வருகின்றது.

7. திருக்குறளால் வந்த பயன்

தஞ்சாவூர் அரண்மனையில் சரசுவதி மகால் என்னும் பெயர் பெற்ற பழைய புத்தகசாலை ஒன்று உண்டு. அங்கே உள்ள ஏட்டுச் சுவடிகளையும் அச்சப் புத்தகங்களையும் பார்க்கும் பொருட்டு ஒவ்வொரு நாளும் பலர் சென்று வருவார்கள். சரபோஜி அரசர் அமைத்த பல தருமங்களுள் இப்பொழுது மிக்க பயனுடையதாக விளங்குவது அந்தப் புத்தகசாலை. அதில் அம்மன்னர் காலத்தில் பல்லாயிரக் கணக்கான சுவடிகள் இருந்தன. தென்மொழி, வடமொழி, தெலுங்கு, மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் உள்ள சுவடிகள் அங்கே உண்டு. சங்கீதம், பரதசாஸ்திரம், வைத்தியம், சோதிடம், கஜசாஸ்திரம், அசுவ சாஸ்திரம் முதலிய பலவகைக் கலைக்குரிய நூற்சுவடிகளும் இருந்தன. அந்த அந்த வகையில் கேர்ச்சி பெற்ற புலவர்களைக் கொண்டு அந்நூல்களை வருவித்துச் சரபோஜி மன்னர் தொகுத்து வைத்தார். அப்புத்தக சாலையில் தமிழ் நூல்கள் பல சேகரிக்கப்பட்டதற்குக் காரணமான ஒரு நிகழ்ச்சியை நான் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது வருமாறு:—

சரபோஜி மன்னர் ஒருமுறை காசியாத்திரை சென்றார்; அப்பொழுது கல்கத்தா நகரத்தில் இருந்த ராஜப்பிரதிநிதியை அவர் காண எண்ணினார்; அவரைப் பார்க்க வேண்டியதற்குரிய அனுமதியை முன்னரே பெற்று ஏற்ற கையுறைகளுடன் சென்று கண்டார்.

அந்த ராஜப் பிரதிநிதி தமிழ்நாட்டிலுள்ள ஓர் அரசர் தம்மைப் பார்க்க வருவதை அறிந்து தமிழ் நாட்டின் சிறப்புக்களை விசாரித்து வைத்திருந்தார். அவர் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இன்புற்றவர். அது தமிழ்நாட்டில் உண்டான சிறந்த நூலாதலின் தமிழ் மூலநூலைப் பற்றிச் சரபோஜியரசரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணியிருந்தார்.

சரபோஜியும் ராஜப் பிரதிநிதியும் வழக்கம் போல ஒருவர்க்கொருவர் செலுத்த வேண்டிய மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பிரகு சம்பாஷணை செய்தனர். அப்பொழுது ராஜப் பிரதிநிதி தஞ்சையரசரைப் பார்த்து, “தமிழ்நாட்டில் உண்டான திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பை நான் படித்து இன்புற்றதுண்டு. அதன் தமிழ் மூலத்தைப்பற்றி கேட்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆதலின் சில செய்யுட்களைச் சொல்ல வேண்டும்” என்றார்.

அரசர் அதுகாறும் தமிழின்பால் சில புத்தகங்கள் அடங்கிய ஒரு சிறிய புத்தகசாலை இருப்பதை மட்டும் அறிந்திருந்தனர். பிரயாண காலத்திலும் வடமொழி, மகாராஷ்டிரம் முதலிய பாஷைகளில் தேர்ச்சி பெற்ற வித்துவான்களையே உடன் வைத்திருந்தார். அவருடைய தாய்ப் பாஷை மகாராஷ்டிரமாதலின் திருக்குறளைப்பற்றி அந்தச் சமயத்தில் தாமாகவேனும் அருகிலுள்ள வித்துவான்கள் வாயிலாகவேனும் அறிந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. இன்னது செய்வதென்று அவருக்கு முதலில் தோன்றவில்லை; மிகவும் கூரிய அறிவுடையவராதலின் அரசர் அப்பால் ராஜப் பிரதிநிதியை நோக்கி, “என்னுடைய புத்தகசாலையில் இதைப் போல ஆயிரக் கணக்கான தமிழ் நூல்கள் இருக்கின்றன. ஆனால், எல்லா வற்றையும் நான் தெரிந்து வைப்பது முடியாத காரியம், தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் ஊர்போய்ச் சேர்ந்தவுடன் அந்தப் புத்தகத்தை அனுப்புகிறேன்” என்றார். ராஜப் பிரதிநிதி, “இதைப்போல எவ்வளவு தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார், “எவ்வளவோ இருக்கின்றன. ஊர் போனவுடன் அவற்றின் நாமாவலியையும் அனுப்புகிறேன்” என்றார் அரசர். ராஜப் பிரதிநிதி அங்ஙனமே செய்யலாமென்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

தாம் அரசராகவுள்ள நாட்டுக்குரிய மொழியில் கவனம் செலுத்தாதிருந்தமை ஒரு பெருங்குறையென்பது அதன் பின்னரே சரபோஜியரசர் மனத்திற்பட்டது; 'இனி அங்ஙனம் இருத்தல் கூடாது; தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்துத் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து வர வேண்டும்' என்ற உறுதியை அவர் மேற்கொண்டார். ஆதலின் தஞ்சாவூர் சேர்ந்தவுடன் எங்கெங்கே தமிழ்ப் புலவர்கள் உள்ளார்கள் என்பதை அறிய அவர் தலைப் பட்டனர், தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் விலைகொடுத்து வாங்கி வாங்கித் தொகுத்தார். அப்பொழுது ஒவ்வொரு நூலிலும் பல பிரதிகள் கிடைத்தன; திருக்குறளில் எத்தனையோ சுவடிகள் வந்து குவிந்தன. தமிழ் வித்துவான் சுளுடைய பரம்பரையிற் பிறந்தவர்கள் பலர் தங்கள் முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த சுவடிகளைப் பயன்படுத்த வகையறியாமல் இருந்தனர். அவை இடத்தை அடைத்துக் கொண்டு கிடப்பது அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அதனால் பலர் பதினெட்டாம் பெருக்கிற் காவிரி யாற்றிலே சுவடிகளை விட்டும், அவற்றை நெய்யில் தோய்த்து விதிப்படி ஆகுதி பண்ணியும் அழித்து வந்தனர். தங்கள் வீட்டிலுள்ள சுவடிக் குவியல்களை வேறு வகையிலே பலர் குறைத்து வந்தனர். அத்தகைய சமயத்தில் சரபோஜியரசர் செய்த முயற்சிகளால் அச்சுவடிகளுக்கு மதிப்பும் உயிரும் உண்டாக ஆரம்பித்தன. தங்கள் வீட்டிற் சமையாகக் கிடந்த சுவடிகளுக்கு விலை கிடைப்பதென்றால் யார் விடுவார்கள்? பலர் பல சுவடிகளைக் கொடுத்து விலைபெற்றார்கள். அக்காலத்தில் ஒரு சுவடியை ஏட்டில் எழுதவேண்டுமானால் நூலின் அளவுக்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட கூலி உண்டு. தஞ்சை புத்தகசாலைக்கு அரசர் புத்தகங்களை வாங்குகின்றாரென்பது தெரிந்தவுடன் அவற்றின் விலைகள் ஏறின. நான்கு ரூபாய் விலைமதிப்புள்ள புத்தகம் நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது, தமிழ்ப் புத்தகங்களை வாங்கியதோடன்றி அவற்றிற்கேற்ப மற்றப் பாஷைகளிலுள்ள புத்தகங்கள் பலவற்றையும் அரசர்

வாங்கித் தொகுத்தார். இதனால் சரசுவதி மகரில் ஒரு பெரிய புத்தகசாலையாயிற்று.

தமிழ் நூல்களைச் சேர்ப்பதற்கும் அவற்றின் சம்பந்தமான காரியங்களைக் கவனிப்பதற்கும் சில வித்துவான்களை அரசர் நியமித்தனர். அங்ஙனம் நியமிக்கப்பட்டவர்கள் கோடச்சரக்கோவை முதலிய நூல்களை இயற்றிய கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர், காரைக்குறிச்சி வேலாயுத உபாத்தியாயர், திருவேங்கடத்தா பிள்ளை, சுப்பராயக் கவிராயர், வேங்கடாசலம் பிள்ளை முதலியோர் ஆவர்.

தாம் வாக்களித்தபடியே சரபோஜியரசர் திருக்குறட்பிரதியையும், தமிழ் நூற் பெயர்களையும் ராஜப் பிரதி நிதிக்கு அனுப்பி மகிழ்வித்தார்.

அந்தக் காலத்தில் தமிழ் வித்துவான்களல்லாத சிலர் ஏட்டுப்பிரதிகளை ஜாப்தா பண்ணி வைத்திருந்தனர். அதனை நான் பிற்காலத்திற் பார்த்ததுண்டு. 'சிவமயம் நாலடியார், கணபதி துணை நாலடியார், ராமஜயம் நாலடியார்' என்றும், 'நன்றாக குரு வாழ்க குருவே துணை நாலடியார்' என்றும் புத்தங்களின் பெயர்கள் அதில் எழுதப்பட்டிருந்தன; அதைப் பார்த்த சாதாரண ஜனங்களும் தமிழறிவில்லாத வேறு பலரும், "இத்தனை நாலடியாரா? இவ்வளவையும் எப்படி வித்துவான்கள் படிக்கிறார்கள்?" என்று ஆச்சரியமுற்றார்கள். ஏட்டில் எழுதுபவர்கள் தங்கள் தங்கள் மதக்கொள்கைக்குத் தக்கபடி கணபதி துணையென்றும், சிவமயமென்றும், ஜிநாயநம: என்றும் பிறவாறும் முதலில் எழுதி விட்டுப் பிறகு நூற் பெயரை எழுதியிருப்பார்கள். இடையே முற்றுப் புள்ளி முதலிய குறியீடுகள் இரா. ஆதலின் அவற்றைக்கண்டு ஜாப்தா செய்தவர்கள் தமிழறிவு இல்லாமையால் அவற்றைப் புத்தகப் பெயராக எண்ணிச் சேர்த்து எழுதி விட்டார்கள். பின்பு தஞ்சையில் நீதிபதியாக இருந்தவரும் வடமொழி தென்மொழிகளிற் பயிற்சியுடையவருமாகிய

பர்னல் துரை யென்பவர் இந்த ஜாப்தாவின் விசித்திர அமைப்பை அறிந்து வியப்பும் வருத்தமும் அடைந்தார். அவர் தக்க வித்துவான்களைக் கொண்டு ஒழுங்கான ஜாப்தா ஒன்றை எழுதச் செய்தார்; சில ஏட்டுச் சுவடிகளைக் காகிதத்திற் பிரதிபண்ணச் செய்து வைத்தார்; அங்ஙனம் செய்வித்த பிரதிகளைத் தம் நாட்டுக்குச் செல்லுகையில் உடன் கொண்டு சென்றார்.

சரபோஜியரசர் காலத்திற்குப் பின்பும் பர்னல் துரை வந்ததற்கு முன்புமாகிய காலத்தில் அப்புத்தகசாலையிலுள்ள நூல்களிற் பலவற்றைப் பலர் இரவலாக வாங்கிச் சென்று திருப்பிக் கொடாமலே இருந்துவிட்டனர். அங்ஙனம் போன நூல்கள் பல. பர்னல் துரையின் கருத்து இதன்பால் செலுத்தப் பட்ட பிறகே இத்தகைய குறைபாடு நீங்கி ஒழுங்கு ஏற்பட்டது. இன்றும் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் சரசுவதி மகாலில் காணப்படுகின்றன.

8. கண்ணீர் துடைத்த கரம்

பல ஆண்டுகட்குமுன் இத்தமிழ் நாட்டின்கண் ஓர் ஊரிலே பெரிய செல்வரொருவர் வசித்து வந்தார். முன்னோர் தேடிவைத்த செல்வம் மிகுதியாக இருந்தமையால் தாமே உழைத்துச் சம்பாதிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போயிற்று. இன்ப நுகர்ச்சியிலேயே அவர் விருப்பம் மிக்கவரானார். சிறிதேனும் வருவாயில்லாத சிலர் அவருக்கு நண்பர்களாயினர். அவர்களால் அவருக்கு ஒரு பரத்தையின் தொடர்பு உண்டாயிற்று. நாளடைவில் அது முதிர்ந்தது. அவர் அப்பரத்தைக்கு விருப்பமுள்ள பொருள்களைத் தேடியளித்தும் அவளுடைய மனங்கோணாமல் நடந்தும்

வந்தார். இந்தப் பழக்கத்தினால் தம்முடைய மனைவியினிடத்தில் அவருக்கு அன்பு ஒழிந்தது. நீராடி உண்பதற்குமட்டும் வீட்டுக்கு வருவார்; உண்ட பின்பு தம்மிடமிருந்த குதிரையின் மீது ஏறிக்கொண்டு விரைவாகப் பரத்தை வீடு சென்று அங்கே மற்றக்காலங்களை உல்லாசமாகக் கழித்து வருவார். அவர் தம்முடைய மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதேயில்லை. இவ்விதம் பல வருஷங்கள் சென்றன.

இவ்வாறு அவர் இருப்பினும், அவருடைய மனைவி கற்பொழுக்கம் உடையவளாதலின் அவள் அவருக்கு விருப்பமான பலவகை உணவுகளை ஆக்கிக் காலதாமதமின்றி இடுவதிலும் பின்னும் வேண்டியவற்றைச் செய்வதிலும் சிறிதும் தவறியதில்லை. 'எல்லாம்நம் ஊழ்வினையின் பயனே' என்று கருதி, "இனி எப்பொழுதேனும் நல்ல காலம் உண்டாகும்படி அருள்செய்ய வேண்டும்" என்று தன் குலதெய்வத்தை வேண்டி வந்தாள்.

இவர்கள் இங்ஙனம் இருப்பதை அம்மங்கை நல்லாளுடைய தந்தையார் அறிந்து மிக வருந்தினர்; தன் புதல்வியின்பால் மாப்பிள்ளைக்கு அன்புண்டாகும்படி செய்வதற்கு உரியவழி யாதென்று யோசித்து வந்தார். குதிரையின்மீது ஊர்ந்து செல்வதில் தம் மருகருக்கு விருப்பமிருப்பதையறிந்து மிகச் சிறந்ததும் உயர்ந்த லக்ஷணங்களையுடையதுமாகிய ஒரு குதிரையை வாங்கி அவருக்கு அனுப்பினார். அதனைப் பெற்ற மருகர் மகிழ்ந்து அக்குதிரையை உபயோகித்து வரலானார். அதனால் பரத்தையின் வீட்டுக்குச் செல்லும் வேகம் அதிகரித்தது.

குதிரையை மாமனாரிடமிருந்து பெற்ற சந்தோஷத்தால் அவருக்குத் தம்முடைய மனைவியிடம் சிறிது அன்பு உண்டாயிற்று. ஆதலின், அதற்கு முன்பெல்லாம் உண்டவுடன் புறப்பட்டுப் பரத்தை வீட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவர் அதுமுதல் உண்டபிறகு

சற்றுநேரம் இருந்து மனைவியாற் கொணர்ந்து வைக்கப் படும் தாம்பூலத்தைத் தரித்துக்கொண்டு செல்லலானார். அவருடைய மனைவியாகிய பெண்மணியும் அந்த அளவில் அதிக மகிழ்ச்சியை அடைந்து, 'கடவுள் கண்ணிறந்து பார்க்கும் காலம் வந்து விட்டது' என்று நினைத்திருந்தாள்.

அந்தச் செல்வர் சிலகாலமாகத் தம்முடைய வீட்டில் தாம்பூலம் தரித்து வருவதைப் பரத்தை உணர்ந்தாள். அவர் வாயின் சிவப்பு அவளது கண்ணிலே சிவப்பை உண்டாக்கியது; எதனால் இந்த மாறுபாடு உண்டாயிற்று? என்பதை அவள் ஆராய்ந்தாள்; மாமனார் விடுத்த குதிரையினால் அவரது உள்ளம் சிறிது மாறிக்குழைந்திருப்பதை அறிந்து, "இந்தக் குதிரையை ஒழித்தற்கு வழி தேடவேண்டும்" என்று துணிந்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பரத்தைக்கு ஒரு கடுமையான தலைவலி வந்தது. சாதாரணமாக இடும் மருந்து எதனாலும் அது நீங்கவில்லை. பிறகு அவளுக்குப் பழக்கமானவனும் அவள் கருத்தறிந்து நடப்பவனும் அவளாற் கொண்டாடப்படுபவனுமாகிய ஒரு வைத்தியன் வந்தான்; பார்த்தான்; "சரி, சரி; இந்தத் தலைவலிக்கு இந்த உலகத்திலுள்ள எந்த வைத்தியனுக்கும் மருந்து தெரியாது. எங்கள் பாட்டனார் ஒருவருக்குத்தான் தெரியும், அவர் இறந்து போவதற்குமுன் அதை எனக்கு ரகசியமாகச் சொல்லியிருக்கிறார்" என்று பீடிக்க போட்டான்; பிறகு "இந்தத் தலைவலி மிகவும் பொல்லாதது. சென்ற வருஷம் அடுத்த ஊரில் ஒருத்திக்கு வந்தது. என்ன என்னவோ வைத்தியம் செய்து பார்த்தார்கள்ளாம். கடைசியில் ஒன்றும் பலியாமல் அவள் இறந்து போய்விட்டாள். பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. முன்பே தெரிந்திருந்தால் அந்த உயிரைக் காப்பாற்றியிருப்பேன்" என்று பிரசங்கஞ் செய்தான்.

அருகில் இருந்தவர்கள், “அதெல்லாம் இருக்கட்டும்; என்ன மருந்து போடவேண்டும்?” என்று கேட்டார்கள். அப்பரத்தைக்கு அன்பராகிய முற்கூறிய செல்வரும் அங்கே வருத்தத்துடன் வந்து ஓரிடத்தில் இருந்தார்.

“மருந்தா? அழகான ஒரு நல்ல குதிரையின் முன்னங்காலில் ஒற்றைக் குளம்புக்கு அருகில் வெட்டி அந்த ரத்தத்தை தடவினால் இது நீங்கும்” என்று வைத்தியன் சொன்னான். அருகில் இருந்தவர்கள், “குதிரையின் காலை வெட்ட யார் சம்மதிப்பார்கள்? வேறு மருந்து இருந்தால் சொல்லும்” என்றார்கள். “அதைத் தவிர வேறு மருந்தே இல்லை” என்றான் வைத்தியன்.

“குதிரைக்கு எங்கே போவது?” என்று தாய்க் கிழவி அழுதாள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செல்வர் அங்க நிகழ்வனவெல்லாம் சூழ்ச்சியென்பதை அறியாதவராகி, “குதிரைக்கென்ன பஞ்சம்? இதோ என் குதிரை இருக்கிறது. இதன் காலை வெட்டி ரத்தத்தைத் தடவுங்கள்” என்றார்.

தாய்க்கிழவி, “ஐயோ! மெத்த அழகான குதிரை யாயிற்றே! அதன் காலை வெட்டலாமா!” என்று இரங்கு பவளைப்போலக் கூறினாள். “இவளைக் காட்டிலும் குதிரையா பெரிது?” என்று சொல்லி விட்டுத் தாமே வாளை எடுத்தார் செல்வர். உடனே அருகிலிருந்த ஒரு வேலையாள் அதனை வாங்கிக்கொண்டுசென்று அவ்வழகிய குதிரையின் காலை வெட்டி ரத்தத்தைக் கொணர்ந்தான்.

அந்த ரத்தம் பரத்தையின் தலையில் தடவப் பெற்றது. சிறிது நேரங் கழித்து அவள் தலைவலி நீங்கியவளைப் போல எழுந்தாள். அவளுடைய மாய வலையில் அகப்பட்ட செல்வர் பழையபடியே அவளோடு அளவளாவி வந்தார். அழகிய குதிரை உயிர் நீத்தது.

தன் தந்தை கொடுத்த குதிரையின் மேல் தன் கணவர் ஏறிவராமெக்குக் காரணத்தை ஆராய்ந்த அச்செல்வருடைய மனைவி உண்மையை விசாரித்து உணர்ந்தாள். பரத்தை செய்த வஞ்சகச் செயலால் அக்குதிரை மடிந்த தென்பதை அவள் ஒரு நாள் அறிந்து மிக்க மனவருத்தம் கொண்டாள்.

அன்று அவளுடைய கணவர் வழக்கப்படி வந்து நீராடிய பிறகு தலையைக் குனிந்து கொண்டே உண்டார். அப்பொழுது அவ்வுத்தமி மனவருத்தம் தாங்கமாட்டாத நிலையையடைந்தாள். அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் நிலத்தில் விழுந்தன. அது கண்ட செல்வர் மேலே நிமிர்ந்து தம் மனைவியின் முகத்தைப் பார்த்தார். வசிகரிக்கும் தன்மையையுடைய அம்முகத்திலுள்ள அழகிய கண்களிலிருந்து நீர் வழிந்தது. அம்முகத்தைப் பார்ப்பதைப் பல வருஷங்களாக மறந்தவராதலின் தம்மையறியாமலே அவருக்கு இரக்க உணர்ச்சி உண்டாயிற்று; இருந்தபடியே மெல்லத் தம் இடக்கையினால் அவள் கண்ணீரைத் துடைத்தார்.

அந்தத் தண்ணீரையப்பெற்ற அம்மங்கை நல்லாள் அக்கரத்தைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு மேலும் மேலும் விம்மி அழுதாள்; அழுதுகொண்டே, “இந்த அருமையான மலர்க்கரத்துக்கு ஏதேனும் தீங்கு உண்டானால் என்ன செய்வேன்! இதுவும் குதிரையின் காலல்லவே!” என்று கதறினாள். அந்நங்கையின் நிலைமை செல்வருக்கு மிக்க இரக்கத்தை உண்டாக்கியது. அவள் கூறிய சொற்கள் அவருடைய இதயத்திற் பாய்ந்தன. அவ்வார்த்தைகளால் அவருக்கு ஞானோதயமானதுபோல உண்மை விளங்கியது. அதுவரையில் அத்தகைய உத்தமியைப் புறக்கணித்தது பிழையென்றும், வஞ்சகத்தினாலே குதிரையைப் பரத்தை கொல்லச் செய்தாளென்றும், அறிந்து கொண்டார். “மதிமோசம் போனேன்! உன்பாற் சிறிது அன்பை உண்டாக்கிய குதிரையின் காலுக்கு வந்த மோசம் உன்

கண்ணீரைத் துடைத்த இந்தக் கைக்கும் வரும். ஆதலின் வருமுன் காப்பதே நலம்'' என்று கூறித் தம் மனைவியை உவப்பித்தார்.

அக்கால முதல் அவ்விருவருடைய இவ்வாழ்க்கையும் இன்பம் மலிந்து விளங்கியது. அச்செல்வருடைய மாமனார் குதிரை காரணமாக அவ்விருவரிடையே அன்பு உண்டாக வேண்டுமென்று எண்ணினார்; அவர் நினைத்தபடி அக் குதிரை உயிரோடிருந்து அவரிடையில் அன்பு வளரக் காரணமாகாவிடினும், தன் உயிர் கொடுத்து அவ்வன்பு வளர்வதற்குக் காரணமாயிற்று.

இந்த வரலாற்றை அறிவிக்கும் பாடல் ஒன்று வருமாறு :--

“காமா யுதக்கண்ணி கோபம் பொறாள் என்றன்

கண்பனிநீர்

சீமான் கரத்திற்றுடைக்கரி தேசெக மேழுமெச்சம்

கோமான் கரத்திற் குனிசிலை ராயன் குகன்சிலம்பில்

மாமாவின் காலல்ல வேமன்ன வாவுன் மலர்க்கரமே.”

[காமாயுதம்-மலர். காமாயுதக்கண்ணி யென்றது பரத்தையை. மா மா-பெரிய குதிரை]

இது தன் கண்ணீரைத் துடைத்த கணவரைப் பார்த்து மனைவி கூறியது.

9. சிறந்த குருபக்தி

தீரிசிபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்த மாணாக்கர்களுள் சுந்தரம் பிள்ளையென்ற ஒருவர் அவரிடத்தில் மிக்க பக்தி உள்ள புதி:-4

வராக இருந்தனர். ஆசிரியருக்கு ஏதேனும் குறையுள்ள தென்பதை அறிவாராயின் எவ்வாறேனும் முயன்று அதனைப் போக்க முற்படுவார். அவரை யாரேனும் சற்றுக் குறைவாகப் பேசுவதைக் கேட்டால் அவரோடு எதிர்த்துப் பேசி அடக்கி அவரைத் தாம் செய்ததற்கு இரங்கும்படி செய்துவிடுவார்; உலக அனுபவம் மிக உடையவர். சாதுரியமாகப் பேசவல்லவர்; இன்ன காரியத்தை இன்னவாறு செய்ய வேண்டுமென்று யோசித்து நடத்தும் மதியூகி. இவருக்குப் பல நண்பர்கள் உண்டு. இவருடைய நல்ல குணங்கள் அந்நண்பர்களை இவர் சொல்லுகிறபடி எந்தக் காரியத்தையும் இயற்றுமாறு செய்விக்கும்.

பிள்ளையவர்கள் ஒரு சமயம் சென்னையிலுள்ள காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடமிருந்து திருத்தணிகைப் புராணத்தை வருவித்துத் தாமே பிரதி செய்துகொண்டு பொருளாராய்ந்து படித்து வருவாராயினர். அப்புராணத்தில் அகத்தியன் அருள் பெறு படலத்திற் சில பாகத்திற்குச் செவ்வனே பொருள் புலப்படவில்லை. அதைப்பற்றி இயன்ற வரையிற் பலரிடம் சென்று சென்று வினாவினார்; விளங்கவில்லை. சிவதருமோத்திரமென்னும் நூலின் உதவியால் பின்பு அப்பகுதியின் பொருள் விளங்குமென்று ஒருவரால் அறிந்தார். உடனே அந்நூல் எங்கே கிடைக்குமென்று விசாரிக்கத் தொடங்கினார்; இன்னவிடத்திலுள்ள தென்பதுகூட அப்போது துலங்கவில்லை.

பின்பு பலவகையாக முயன்றுவருகையில் அது திரிசிரபுரத்திலுள்ள ஓர் *அபிஷேகஸ்தரிடம் இருப்பதாகத் தெரியவந்தது; அவரிடம் சென்று தம்மிடம் அதனைக் கொடுத்தாற் பார்த்துக் கொண்டு சில தினங்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாகப் பிள்ளையவர்கள் பலமுறை வேண்டியும் அவர் கொடுக்கவில்லை. வேறு தக்கவர்களைக் கொண்டும் கேட்கச் செய்தார். அம்முயற்சியும் பயன்பட

9. சிறந்த குருபக்தி

வில்லை; கேட்குந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டே வந்தார்; அது பூசையில் இருக்கிற தென்றும், அதனை அப்பொழுது எடுக்கக் கூடாதென்றும், அதனுடைய பெருமை மற்றவர்களுக்குத் தெரியாதென்றும், அதிலேயுள்ள ரகசியக் கருத்துக்கள் எளிதில் புலப்படா வென்றும் பலபடியாகச் சொல்லிவிட்டார். பலமுறை கேட்கக் கேட்க அவருடைய பிடிவாதம் பலப்பட்டு வந்தது. பொருள் தருவதாகச் சொன்னார் கொடுக்கக்கூடுமென்று நினைத்த பிள்ளையவர்கள் தக்க தொகை தருவதாகவும் புத்தகத்தைச் சில துனங்களில் திருப்பிக் கொடுப்பதற்காகத் தக்க பிணை கொடுப்பதாகவும் சொல்லிப் பார்த்தனர். எந்த வகையிலும் அவர் இணங்கவில்லை. பிள்ளையவர்களோ தம் முயற்சி சிறிதும் பயன்படாமை கண்டு மிகவும் வருத்தமுற்றனர், ‘புத்தகம் எங்கேயாவது இருக்குமோவென்று தேடியலைந்து வருத்தம் அடைந்தோம். இந்த ஊரிலே இருப்பதாகத் தெரிந்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் இருக்கிறதே! அந்தப் பிடிவாதக் காரருடைய நெஞ்சம் இளகாதா?’ என்று எண்ணி எண்ணி நெந்தனர்.

ஒருநாள் அவ்வெண்ணத்தினால் முகவாட்டமுற்ற வராகி இருந்த ஆசிரியரைப் பார்த்த மேற்கூறிய சுந்தரம் பிள்ளை அவரருகிற் சென்று வணக்கத்தோடு நின்று, “இவ்வளவு கவலைக்குக் காரணம் என்ன?” என்றனர். அவர்தாம் திருத்தணிகைப் புராணம் படித்துக் கொண்டு வருவதையும் அதிலுள்ள அகத்தியன் அருள்பெறு படலத்திற்குப் பொருள் புலப்படாமலிருப்பதையும் சிவதருமோத்திரம் இருந்தால் அந்தப் பாகத்தின் பொருளை எளிதில் அறிந்து கொள்ளலாமென்று கேள்வியுற்றதையும் அந்நகரில் உள்ள அபிஷேகஸ்தர் ஒருவரிடம் அந்நூல் இருப்பதாக அறிந்ததையும் பலவகையாக முயன்றும் அதனை வாங்க முடியாமற் போனதையும் சொன்னார். சுந்தரம்பிள்ளை, “அப்பிரதி அவரிடத்தில் இருப்பது உண்மையாக இருந்தால் எப்படியும் கூடியவிரைவில் அதனை அடையலாம். ஐயா

அவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைவேண்டாம்' என்று சொல்லிப் போயினர். தாம் பலவாறு முயன்றும் கிடையாத அப்புத்தகம் சுந்தரம்பிள்ளைக்கு மட்டும் எவ்விதம் கிடைக்குமென்று அவர் எண்ணியிருந்தனர்.

இப்படியிருக்கையில் ஒரு நாள், மேற்கூறிய தேசிக ருடைய வீட்டிற்கு எதிரே தக்க பிரபு ஒருவர் இரட்டைக் குதிரைகள் பூட்டிய பெரிய வண்டியொன்றில் வந்து இறங்கினார். முன்னால் ஒரு சேவகன் ஓடிவந்து தேசிக ருடைய வீட்டின் இடைகழியில் நின்று இந்தவீடு இன்னா ருடைய வீடுதானோவென்று மெல்ல விசாரித்தான். உள்ளே இருந்த ஒருவர், “ஆம்; நீர் யார்! அவரை ஏன் தேடுகிறீர்? வந்த காரியம் என்ன?” என்று கேட்டார். அவன், “இன்ன பெயருள்ள ஐயா அவர்கள் உள்ளே இருக்கிறார்களா? அவர்களோடுதான் நான் வந்த காரியத் தைச் சொல்லவேண்டும்” என்றான். அவர் விரைவாக அவனை அணுகி, “அப்பெயருள்ளவன் நானே. சொல்ல வேண்டியதை நீர் சொல்லலாம்” என்றார்.

இவர்கள் இருவரும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில், வேறொரு சேவகன் உயர்ந்த ரத்தின கம்பளம் ஒன்றை எடுத்துவந்து அவ்வீட்டுத் திண்ணையின்மேல் விரித்தான். மற்றொருவன் ஒரு திண்டைக் கொணர்ந்து சுவரிற் சார்த்தினன். முன் கூறிய பிரபு திண்ணையின்மேல் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து திண்டிற் சாய்ந்தவண்ணம் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார். திண்ணையின் பக்கத்தில் உயர்ந்த ஆடையையும் உடுப்புகளையும் தரித்து அவற்றிற்கேற்பத் தலைச்சாத்தணிந்த வேலைக் காரர்கள் சிலர் வரிசையாகக் கைகட்டி வாய்பொத்தி அந்தப் பிரபுவின் முகத்தை நோக்கியபடியே வணக்கத் துடன் நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் உள்ளே நின்று பேசிக்கொண்டிருந்த சேவகன் சரேலென்று வெளியே வந்துவிட்டான்.

இந் நிகழ்ச்சியை இடைகழியில் வந்து நின்று கண்ட தேசிகர் வாயிற்படியின் உட்புறத்தினின்று தெருப்பக்கத்தை நோக்கினர். உடனே, 'யாரோ தக்கவரொருவர் பரிவாரங்களுடன் வந்திருக்கின்றனர்; வந்தது நம்மைப் பார்ப்பதற்கோ? வேறு யாரைப் பார்ப்பதற்கோ? தெரியவில்லை; எல்லாம் சீக்கிரம் தெரியவரும். இப்போது இந்தப் பிரபுவினிடம் திடீரென்று நாம் போவது நமக்குக் கௌரவமன்று; அழைத்தாற் போவோம்' என்றெண்ணி உள்ளே சென்று ஓரிடத்தில் பலகையொன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டே யிருந்தனர்.

அவர் அப்படியிருக்கையில் முன்பு அவரோடு பேசிக் கொண்டிருந்த சேவகன் மீண்டும் மெல்ல உள்ளே சென்றான். தேசிகர் உள்ளே போயிருப்பதை யறிந்து அழைக்கலாமோ, கூடாதோ என்னும் அச்சக் குறிப்பை ஒருவாறு புலப்படுத்திச் சற்று நேரம் காலடி ஓசைப்படாமல் நின்றான்; பிறகு கனைத்தான். அப்பொழுது அவர், "ஏன் நிற்கிறீர்?" என்று வினவ அவன், "எசமானவர்கள் உங்களுடைய சமயம் பார்த்து வரச்சொன்னார்கள்" என்றான். அவர் மிக்க பரபரப்புடன் எழுந்து நின்று, "உள்ளே அழைத்து வரலாமோ" என்றார். அவன், "அவர்கள் இப்போது ஆசௌச முள்ளவர்களாக இருப்பதால் உள்ளே வரக்கூடவில்லை; திண்ணையிலேயே இருக்கிறார்கள்" என்று மெல்ல உரைத்தான்.

உடனே அவர், "அப்படியா! நானே வந்து பார்க்கிறேன்; அவர்கள் உள்ளே வந்தாலும் குற்றமில்லை" என்று சொல்லிவிட்டு ருத்திராஷ்டிரகண்டி முதலியவற்றை அணிந்துகொண்டு வெளியேவந்து பிரபுவைப் பார்த்தனர். அவர் அஞ்சலிசெய்து இருக்கும்படி குறிப்பித்தனர். தேசிகர் அப்படியே இருந்து பிரபுவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அப்பொழுது பிரபுவுடன் ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். தேசிகர் அவரைப் பார்த்து ரகசியமாக, "இவர்கள் யார்? எங்கே வந்தார்கள்" என்று

மெல்லக் கேட்டார். அவர் “எசுமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தாயார் முதலியவர்களோடு சிதம்பர தரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதரையும் தாயுமானவரையும் ரங்கநாதரையும் தரிசனம் பண்ணிக்கொண்டு மூன்றுநாளைக்குக் குறையாமல் இங்கே தங்கவேண்டுமென்று சண்டோன் மெண்டிலுள்ள பங்களா ஒன்றில் இருந்தார்கள். அப்படியிருக்கும்போது தாயாரவர்களுக்குச் சுரம் கண்டது. எவ்வளவோ செலவிட்டு வைத்தியர்களைக் கொண்டு தக்க வைத்தியம் செய்தார்கள்; ஒன்றாலும் குணப்படவில்லை. நேற்று அவர்கள் சிவபதம் அடைந்து விட்டார்கள். உடனே தகனம் முதலியவற்றை நடத்தினார்கள். தம்முடைய ஊரில் அவர்கள் இறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ மேலாகக் காரியங்களை நடத்தி யிருப்பார்கள். என்ன செய்கிறது! எல்லாம் தெய்வச் செயலல்லவோ? நம்முடைய செயலில் என்ன இருக்கிறது! இன்று காலையில் சஞ்சயனமும் நடந்தது. சில விவரங்களை விசாரிப்பதற்கு நினைந்து தக்கவர்கள் யாரென்று கேட்டபொழுது சிலர் உங்கள் பெயரைச் சொன்னார்கள். அதனாலேதான் நேரே இங்கு விஜயம் செய்தார்கள். வேண்டிய பதார்த்தம் விலை கொடுத்தாலும் அவ்விடத்தைப் போல இங்கே அகப்படக்காணோம். பண்ணிவைக்கக்கூடிய தக்கவர்களும் அவ்விடத்தைப் போல இவ்விடத்திலே கிடைக்க மாட்டார்கள் என்று தோற்றுகிறது. எல்லாம் நேற்றுப் பார்த்து விட்டோம். அதனாலே இன்று ராத்திரி புறப்பட்டு ஊருக்குப்போய் மேற் காரியங்களை யெல்லாம் நடத்த இவர்கள் கருதுகிறார்கள்” என்றார்.

கேட்ட தேசிகர், “இந்த ஊரில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்; பணம் மட்டும் இருந்தால் எதுதான் அகப்படாது? இவ்வூரிலுள்ள தச்சர், தட்டார், பாத்திரக்கடைக்காரர், ஜவுளி வியாபாரி முதலிய எவ்வகையாரையும் நான் அறிவேன்; அபரக்கிரியை செய்வதற்குத் தக்க இடம் இருக்கிறது. பணம் மட்டும் என் கையில் இல்லையே

யல்லாமல் எதுவும் இந்த ஊரில் எனக்கு எளிதில் நடக்கும். ஒருவிதமான யோசனையும் பண்ண வேண்டாம், இவ்விடத்திலேயே நடத்திவிடுவதாக முடிவுபண்ணச் சொல்லுங்கள்” என்று மிகவும் வற்புறுத்திக் கூறினார். கேட்ட அவர், “செலவைப் பற்றி எசுமான் சிறிதும் யோசனை பண்ணவில்லை. பதார்த்தங்களை வாங்கி வருவதற்கும் வேண்டிய பேர்கள் இருக்கிறார்கள். ஸமூகத்திற்கு ஓர் எண்ணம் இருக்கிறது. சிவதருமோத்திர மென்று ஒரு புஸ்தகம் இருக்கிறதாம்; இந்தச் சமயம் அதைப் படித்துக்கொண்டே பொழுதுபோக்க வேண்டுமென்பது தான் இவர்கள் கருத்து. முன்பு பிதா எசுமான் அவர்கள் சிவபதமடைந்தபொழுதுகூடச் சில பெரியோர்கள் சொல்லத்தெரிந்து எங்கிருந்தோ வருவித்து அந்த நூலைத் தான் பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்களாம். அது கிரந்தமாக இருந்தால் உதவர்தாம்; தமிழாகவே இருக்க வேண்டுமாம். இதற்காகவே அங்கே போகவேண்டுமாம்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பின்பு மெல்ல, “இங்கேயே இருந்து முடித்துக்கொண்டு போகலாமே யென்று சிலர் எவ்வளவோ சொல்லியும்கூடில் ஏறவில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்காமற்போனால் என்ன?” என்று இரகசியமாகச் சொன்னார்.

அப்போது தேசிகர் அந்தப் பிரபுவை நோக்கி, “சிவ தருமோத்திரம் என்னிடம் தமிழிலேயே உள்ளது. வேண்டுமானால் உபயோகித்துக் கொள்ளலாம். உங்களைப் போன்ற பிரபுக்களுக்கல்லாமல் பின்னே வேறு யாருக்காக அதை வைத்திருக்கிறேன்?” என்றனர்.

நின்றவர் உடனே பிரபுவின் நோக்கத்தை அறிந்து வந்து அபரக்கிரியைக்குரிய எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதித்தரும்படி அவரைக் கேட்டனர். தேசிகர் உள்ளே யிருந்து ஏடு எழுத்தாணிகளைக் கெகாணர்ந்து விரிவாக ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனர். “ஊரிற் செய்தால் இன்னும் அதிகச் செலவாகும்” என்று பிரபுவைச் சேர்ந்தவர்

சொல்ல, “இவ்வளவு செலவு செய்பவர்களே இந்தப் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று தேசிகர் சொன்னார். கேட்ட பிரபு, “நீங்களே இருந்து எல்லாவற்றையும் நடத்து விப்பதன்றி வாங்க வேண்டியவற்றையும் உடனிருந்து வாங்கித் தர வேண்டும்” என்று சொல்லி அஞ்சலி செய்து உடனே எழுந்து சென்று வண்டியில் ஏறினர். பக்கத்தில் நின்றவர், “நான் எப்பொழுது வர வேண்டும்?” என்று கேட்கவே தேசிகர், “கருமாதியின் ஒருவாரத்திற்கு முன் வந்தாற்போதும், பரிஷ்நாரமாக எல்லாவற்றையும் வாங்கி விடலாம்” என்று சொல்லி வேகமாகச் சென்று பிரபுவை நோக்கி, “க்ஷணம் தாமஸிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று சிவதருமோத்திர ஏட்டுப் பிரதியை எடுத்து வந்து அவர் கையிற் கொடுத்து, “இந்தப் புத்தகத்தை முன்னைமே கொடாததற்காக க்ஷமிக்க வேண்டும்; தங்களைப் போன்றவர்களுடைய பழக்கம் எனக்குப் பெரிதேயல்லாமல் இந்தப் புத்தகம் பெரிதன்று. குறிப்பறிந்து உபகரிக்கும் பிரபு சிகாமணியாகிய தங்களுக்கு என்போலியர்கள் தெரிவிக்க வேண்டியது என்ன இருக்கிறது?” என்று வண்டியைப் பிடித்துக் கொண்டே நின்று சொல்ல அந்தப் பிரபு, “எல்லாம் தெரிந்து கொண்டோம்; அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை” என்று சொல்லி ஐந்து ரூபாயை அவரிடம் சேர்ப்பித்தார். வண்டி அதிவேகமாகச் சென்றது. நின்றவர்கள் வண்டியின் முன்னும் பின்னுமாக ஓடினார்கள். இக்காட்சிகளையெல்லாம் பார்த்த தேசிகர் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள்ளே சென்றனர்.

திடீரென்று பிள்ளையவர்களிடம் சுந்தரம் பிள்ளை வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். அவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு இவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? மீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாமற் போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்ப

வில்லை' என்று வினவினர். சுந்தரம் பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்வேன், இந்தப் புத்தகம் முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதி செய்து கொண்டு என்னிடம் கொடுத்துவிடக் கூடுமானால் மிகவும் நல்லது, பிரதி செய்வது ஒருவருக்கும் தெரியவேண்டாம்.” என்றார். அவர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு தம்மிடம் அப்பொழுது படித்து வந்த மாணாக்கர்களிடத்தும் நண்பர்களிடத்தும் பத்துப் பத்து ஏடுகளாகக் கொடுத்து ஒரு வாரத்துக்குள் எழுதித்தர வேண்டுமென்று சொல்லி, எஞ்சிய ஏடுகளைத் தாமே வைத்துக்கொண்டு எழுதுவாராயினர். ஏழு தினங்களுக்குள் புத்தகம் எழுதி முடிந்தது. எட்டாவது தினத்தில் ஒப்பிட்டுக்கொண்டு சுவடியைச் சுந்தரம் பிள்ளையிடம் சேர்ப்பித்து விட்டார். அப்பாற் சிவதருமோத்திரத்தைப் படித்துத் தணிகைப் புராணப் பகுதியிலுள்ள அரிய விஷயங்களை அவர் அறிந்து தெளிந்தனர்.

முன்பு சேவகவேடம் பூண்டவராகிய ஒரு நண்பரிடம் சுந்தரம்பிள்ளை சிவதருமோத்திரச் சுவடியையும் ஒரு பவுனையும் கொடுத்து அவற்றை அத்தேசிகரிடம் சேர்ப்பித்து வரும்படி சொல்லியனுப்பினர். அவர் சென்று தேசிகரைக் காணவே தேசிகர் மகிழ்வுற்று, “வரவேண்டும்! வரவேண்டும்!” என்று கூறி வரவேற்றனர். சேவகவேடம் பூண்டவர் பவுனையும் சுவடியையும் அவர் கையிற் கொடுத்துவிட்டு, “ஊரிலேயே போய்த்தான் கருமாதி செய்யவேண்டுமென்று உடனிருந்த பந்துக்கள் வற்புறுத்தினர். அதனால் எல்லாரோடும் புறப்பட்டு எசமானவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். உங்களிடம் சொல்லி விட்டுப் போக முடியவில்லையே யென்று அவர்கள் வருத்த முற்றார்கள். சீக்கிரத்தில் உங்களை அவ்விடத்திற்கு வருவிப்பார்களென்று எனக்குத் தோற்றுகிறது” என்று சொல்லி அஞ்சலி செய்து போய்விட்டார். தேசிகர் அதனைக்கேட்டு முதலில் வருத்தமுற்றாராயினும் பவுன் கிடைத்ததை நினைந்து சிறிது சமாதானமடைந்தார்.

பிள்ளையவர்கள் அப்பால் வேறொருவரால் நிகழ்ந்த வற்றையெல்லாம் விவரமாக அறிந்து வியப்புற்றுச் சுந்தரம் பிள்ளையின் அன்புடைமையை எண்ணி மகிழ்ந்தார்.

தாம் செய்த இந்தத் தந்திரத்தைக் குறித்துப் பிள்ளையவர்கள் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிய சுந்தரம்பிள்ளை சில தினங்கள் வாராமலே இருந்து விட்டார். அது தெரிந்த பிள்ளையவர்கள் உடனே வரவேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியனுப்பினர். சுந்தரம் பிள்ளை வந்தார். அவர் இவரை நோக்கி, “என்ன அப்பா! இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டபொழுது இவர், “பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின், என்னும் திருக்குறளை அனுசரித்து அடியேன் நடந்தேன். இதனால் யாருக்கும் ஒருவிதமான துன்பமும் இல்லையே, ஏதோ செய்தேன். ஐயாவுக்கு அச்செயல் குற்றமாகத் தோற்றினால் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினர்.

பிள்ளையவர்கள் சுந்தரம் பிள்ளையினுடைய சிறந்த குருபக்தியையும் சமயோசித புத்தியையும் பிற்காலத்தில் அடிக்கடி பாராட்டிப் புகழ்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.

10. ‘ஸ்வாமி இருக்கிறார்’

ஏறக்குறைய நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் அரசாங்கக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களும் மாணாக்கர்களும் தாகம் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் தீர்த்தம் கொடுக்க ஒரு

பிராமணர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காவிரியில் ஜலம் உள்ள காலத்தில் அந்த ஜலத்தை எடுத்து வந்தும், ஜலம் இல்லாத காலத்தில் ஊற்றுப் போட்டு இறைத்து ஜலம் கொணர்ந்தும் சால்களிற் கொட்டி விளாமிச்சை வேர் முதலியன போட்டு வைப்பார்; தினந்தோறும் முதல் நாளில் எஞ்சியிருந்த தீர்த்தத்தை வெளியே கொட்டிப் பானைகளை நன்றாகக் கழுவி அலசிச் சுத்தம் செய்து அவற்றிலே புதிய தீர்த்தத்தை ஊற்றி வைப்பார்; பானைகளின் கீழே நல்ல மணலை நிறையப் பரப்புவார்; தமக்குக் கிடைக்கும் வருவாயை நினைந்தே அவர் அங்ஙனம் செய்துவந்தார்.

அவர் முகத்தில் ஒருநாளும் சந்தோஷத்தைக் காண முடியாது. எப்பொழுதும் கடுகடுத்த முகத்தோடே இருப்பார். அவருடைய உடம்போ மிகவும் மெலிந்திருக்கும்; அவருக்கு எப்போதும் உள்ள வயிற்று வலியினால் அது பின்னும் மெலிந்து வந்தது. அவருக்கு யாருடனும் பேச விரும்பம் இருப்பதில்லை. பேசினாற் கடுமையாகவே இருக்கும். ஆனால் தவறின்றி ஒழுங்காகவே தம்முடைய வேலையைப் பார்த்து வந்தார்.

இப்படியிருக்கையில் ஏதோ ஒரு வருஷம் கோடைக் காலத்தில் ஒருநாள், அந்தக் காலேஜில் தத்துவசாஸ்திர ஆசிரியராகவிருந்த கள்ளிக்கோட்டை நர்ராயணசாமி ஐயரென்பவர் அந்தப் பிராமணரிடம் தீர்த்தம் வாங்கிப் பருகினபோது அதில் ஒருவகையான கெட்ட நாற்றம் உண்டாயிற்று; உடனே அவர் தீர்த்தம் கொட்டுபவரைப் பார்த்து, "என்ன ஐயா! இந்தத் தீர்த்தத்தில் ஏதோ நாற்றம் அடிக்கிறதே!" என்று கேட்டார்.

தீர்த்தம் கொடுப்பவர்:—"நான் என்ன செய்வேன்? ஸ்வாமி இருக்கிறார்!" என்றார்.

நாராயணசாமி ஐயர் கும்பகோணம் வந்து சில காலமே ஆயிற்று; ஆதலின், தம்மை அவர் அவமதிப்பதாக நினைத்தார்; தாம் கேட்டதற்கும் அவர் கூறியதற்கும்

என்ன சம்பந்தமென்பது அவருக்கு விளங்கவில்லை. அவர், “நாம் கேட்கிறோம்; இந்த வயிற்றுவலிக்காரர், ‘நான் சரியாகத்தான் பார்த்துக் கொட்டி வருகிறேன்; அநியாயமாக நீங்கள் பழி கூறுகிறீர்கள்; ஸ்வாமி இருக்கிறார்; இவ்விதம் பழி கூறுபவர்களை அவர் கவனித்துக் கொள்வார்’ என்ற பொருள் படும்படி பேசுகிறாரே” என்று எண்ணினார். உடனே சற்றுச் சினம் அடைந்து, “என்ன ஐயா! தண்ணீர் நாற்றம் நாறுகிறதென்றால் ஸ்வாமி இருக்கிறாரென்று சொல்லுகிறீர். நல்ல தீர்த்தமாக நீர் கொட்டக்கூடாதா?” என்று சிறிது கடுமையாகவே கேட்டார்.

மீண்டும் அவர், “என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்; ஸ்வாமி இருக்கிறார்! என்மேல் தப்பு ஏது?” என்றார்.

நாராயணசாமி ஐயருக்கோ கோர்பம் அதிகரித்தது. மீண்டும் ஏதோ கேட்க அப் பிராமணர், “ஸ்வாமி இருக்கிறார்!” என்றே கடுமையான தோற்றத்தோடு சொல்லி வந்தார். இந்த வாக்கு வாதம் நடக்கையில் தற்செயலாக அங்கு போன நான், “என்ன சமாசாரம்?” என்று நாராயணசாமி ஐயரைக் கேட்டேன். அவர் பொங்குகிற கோபத்தோடு, “இந்தத் தீர்த்தம் ஒரு கெட்ட நாற்றம் அடிக்கிறது. நான் ஏன் அப்படியிருக்கிறதென்று கேட்டேன். இந்த மனிதர் ஸ்வாமியிருக்கிறாரென்று சாபமிடுகிறார். இவரை இன்றைக்கே விலக்கி விடவேண்டும்” என்று உரத்த குரலிற் சொன்னார். இருவருக்கும் இடையில் நிகழும் வாக்குவாதத்திற்குக் காரணமான விஷயம் இன்னதென்று எனக்கு முற்றிலும் விளங்கிவிட்டது. அவ்விருவர் மீதும் குற்றமில்லை என்பதை நான் உணர்ந்தேன். தத்துவ சாஸ்திர ஆசிரியரை மெல்ல நோக்கி, “கோபித்துக் கொள்ள வேண்டாம். காவேரியில் சில இடங்களில் மணலுக்கடியே களி இருக்கும். அங்கே ஊற்றுப் போட்டு ஜலம் எடுத்தால் அது கும்பி நாற்றம் நாறும். இந்த ஊரில்

முக்கியமான கோவில் கும்பேசுவரர் கோயிலல்லவா? கும்பியென்பதற்கும் கும்பேசுவரரென்பதற்கும் சிறிதளவு ஒற்றுமையிருப்பதால் சிலர் கும்பியைக் கும்பேசுவரரென்று சங்கேதமாகச் சொல்லுவார்கள்; ஸ்வாமியென்றும் சொல்வதுண்டு. இந்த ஊரிற் பிறர் இப்படியே சொல்லுவார்கள். இவர், கும்பி இருக்கிறது; அதற்கு நானென்ன செய்வேனென்ற கருத்தோடு ஸ்வாமி யிருக்கிறாரென்று சொன்னாரே யொழிய உங்களை அசட்டை செய்யவில்லை; தெய்வம் தண்டிக்க வேண்டுமென்பதும் இவர் கருத்தன்று” என்று விளக்கிச் சொன்னேன். நாராயணசாமி ஐயருடைய கோபமெல்லாம் மாறி விட்டது; அடக்க முடியாத சிரிப்பு உண்டாயிற்று. தண்ணீர் கொடுப்பவரை ஏற இறங்கப் பார்த்தார்; “அடபாவி! ஈசுவரனுடைய அழகிய பெயரை இப்படியா உபயோகப் படுத்துவது! உன்னுடைய வார்த்தைக்கு இதுவா அர்த்தம்?” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“எல்லாருந்தான் சொல்லுகிறார்கள்; நான் சொல்லக் கூடாதா?” என்று அந்தப் பிராமணர் சமாதானம் சொன்னார்.

“சரி சரி! கும்பியில்லாத இடமாகப் பார்த்து நாளை முதல் தீர்த்தம் எடுத்து வந்து கொட்டும்” என்று சொல்லி விட்டு நாங்கள் இருவரும் சென்றோம்.

11. ஏழையின் தமிழன்பு

மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் கண்டதேவியென்னும் தலத்தின் புராணம் இடற்று வதற்குத் தேவகோட்டை நகர வைசிய கனவான்களால்

அழைக்கப் பெற்று ஒரு சமயம் சுப்பு ஓதுவாரென்பவரோடும் மாணாக்கர்களோடும் வேலைக்காரர்களோடும் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பட்டுக் கோட்டையைக் கடந்து போகும்பொழுது சூரியாஸ்தமனமாயிற்று. தங்குவதற்கு ஓர் இடமும் அகப்படவில்லை. செல்லச் செல்ல ஊரொன்றும் காணப்படவில்லை. அப்பால் 9-மணிக்கு மேல் ஒரு சிறிய கிராமத்தை அடைந்தனர். அங்கே சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமா வென்று விசாரித்த பொழுது அங்கே இருந்தவர்கள் அக்கிரகாரத்திற்குப் போகலாமென்று சொன்னார்கள்.

சந்தித்தவர்களை விசாரித்துக் கொண்டு அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரே வீடு இருந்தது. அதுவோ மிகவும் சிறிய பளையோலைக் குடிசை. அங்கேபோய் உடன்வந்த வேலைக்காரர்களைக்கொண்டு சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமா வென்று கேட்கச் சொன்னார்; ஒருவர் சென்று விசாரித்தார். அந்த வீட்டில் ஆண் பாலார் ஒருவரும் அப்போது இல்லை. சில குழந்தைகளோடு கணவனுடைய வரவை நோக்கிக் கொண்டே திண்ணையில் இருந்த ஓர் இளமங்கை பல ஆண்பாலர்களின் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து, “அதற்கு இங்கே சௌகரியப்படமாட்டாது” என்று சொல்லித் திடீரென்றெழுந்து கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே போய் விட்டாள். பிள்ளையவர்கள் உடன் வந்த வண்டிகளை அவ் வீட்டின் முன் புறத்திலுள்ள களத்தில் அவிழ்த்து விடச் சொல்லிச் சிலரோடு சென்று சிறிது தூரத்திலிருந்த ஊருணியொன்றைக் கண்டு பிடித்து அதில் அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டனர். சந்திரன் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர் மீண்டும் மேற்கூறிய களத்திற்கு வந்து சமையல் செய்து கொள்வதற்கு வேறு ஒருவித வழியும் இல்லாமையை அறிந்து படுக்கையை விரிக்கச் சொல்லி அடக்க முடியாத பசியோடும் உடன் வந்தோருடைய பசியை நீக்கக் கூடவில்லையே யென்ற

வருத்தத்தோடும் படுத்துக் கொண்டனர். மற்றவர்கள் யாவரும் பக்கத்திலிருந்து தம்முள்ளே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்கையில் அங்கேயுள்ள வீட்டுக்காரராகிய பிராமணர் உணவுப்பொருள்கள் முடிந்த ஒரு மூட்டையைத் தலையின் மேல் வைத்துக்கொண்டு மிகவும் வேகமாக வந்து தம்முடைய வீட்டின் கதவைத் தட்டினார். அது தெரிந்த பிள்ளையவர்களுடைய மாணாக்கர்கள் அவ்வந்தணரை வற்புறுத்தி அழைத்தார்கள். அவர், “இவர்கள் யாரோ? அன்னம் போடவேண்டுமென்று ஒருவேளை கேட்டால் நாம் இவ்வளவு பேர்களையும் எப்படி உண்பிப்போம்?” என்று அஞ்சி விரைவாக உள்ளே சென்றார். சென்று தம் மனைவியை அழைத்துக் கூடையொன்றை எடுத்துவரச் செய்து தாம் கொணர்ந்த தானியத்தை அக்கூடையிலே கொட்டி, “இன்றைக்கு யாரோ நல்லவர் முகத்தில் விழித்தேன். போன இடங்களில் ஏதோ கிடைத்தது. எல்லாம்தேவியின் திருவருள். இரண்டு நாளைக்கு நமக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லை” என்று சொல்லி மனைவியை மகிழ்வித்தார். பின்பு தம்முடைய நியமத்தை முடித்துக்கொண்டு மத்தியான்னமே நீரிற் சேர்த்திருந்த அன்னத்தையுண்டார். அப்பாற் கவலையில்லாமல் பனை அகணிக் கட்டிலொன்றை ஆரற்சுவர் சூழ்ந்த அந்த வீட்டு உள் முற்றத்திலே போட்டு அதிலே படுத்துக்கொண்டனர். படுத்தவர் தமக்கு இரண்டு நாள் ஆகாரத்துக்குக் கவலையில்லை யென்ற பெருமகிழ்வினாலும்,

(விருத்தம்)

*“உனதுசரற் காலமதி யனைய மெய்யும்

உடல்குறைந்த பிறைச்சடையுங் கரங்க ணாங்கும்

அனவரத முறுமபய வரத ஞான

அருட்பளிங்கு வடமொடுபுத் தகமு மாக

* இதன் பொருள் : “கயிலைமலையில் எழுந்தருளியிருக்

நினைகிலர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்ஙன்
 நிறைந்தபசுந் தேனும்டு பாலுந்தூய
 கனியுமென மதுரம்விளைந் தொழுகு பாடந்
 கவிதைபொழி வதுகயிலைக் கடவுள் வாழ்கவே”
 (சௌந்தரியலஹரி)

என்னும் செய்யுளை இசையோடு பாடினர்; வேறு சில பாடல்களையும் சொல்லி இன்புறுவாராயினர். அப் பாட்டுக்கள் அப்புலவர் பெருமானுடைய பக்கத்திலிருந்த மாணாக்கர்களுடைய காதில் விழவே அவர்கள், “இவ் வீட்டு ஐயர் தமிழ் படித்தவர்போல் காணப்படுகிறார், இப்பொழுது, ‘உனது சரற்காலம்’ என்னும் பாடல் முதலிய வற்றைச் சொல்லுகிறார்” என்றார்கள். கேட்ட பிள்ளையவர்கள், “அவரை எப்படியாவது இங்கே அழைத்து வந்து அந்தப் பாடல்களை என் முன்னே சொல்லச் செய்யுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அவ்வாறே சென்று அவ் வீட்டின் கதவைப் பலமாகத் தட்டி உள்ளே இருந்தவரை அழைத்தார்கள். அந்தணர் முன்னமே அக்கூட்டத்தைக் கண்டு பயந்தவராதலின் உடனே வெளியே வரவில்லை. இவர்கள் சமையல் செய்து போடும்படி சொல்வார்கள். போலிருக்கிறது; நாம் என்ன செய்வோம்!” என்றெண்ணி

கும் சிவபெருமானுக்கு இன்பவரம்பை அளிப்பதற்குக் காரணமான தாயே! உனது சரற்கால சந்திரன்போன்ற திருமேனியையும், வளைந்த உருவத்தையுடைய பிறையணிந்த திருமுடியையும், எப்பொழுதும் அப்பவரதம், ஞானமும் அருளும் தோற்றுகின்ற ஸ்படிகமாலை, புத்தக மென்பவற்றையுடைய கரங்களையும் நினைத்து வாழ்த்தி வணங்காதவர்கள், நிறைந்த செவ்வித்தேனும் காய்ச்சிய பாலும் சுத்தமான பழமும்பேர்லச் சுவை உண்டாக்கித் ததும்பும் இனிய பாடல்களாகிய கவிதையைப் பொழிவது எவ்வாறு!” மேலே கண்ட உருவத்தில் அம்பிகையைத் தியானிப்பவர்கள் இனிய கவிகளை இயற்றும் ஆற்றலை அடைவார்களென்பது கருத்து.

“காலைமுதல் அயலாருக்கு அலைந்து சென்று இப்பொழுது தான் வந்து கிடைத்த ஸ்வல்ப ஆகாரத்தை உண்டு களைத்துப் படுத்திருக்கிறேன். என்னால் இப்பொழுது ஒன்றும் செய்யமுடியாது” என்று உள்ளே இருந்தபடியே கூறினார்.

அவர்கள், “ஐயா, நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். எங்கள் எசமானவர்கள் உங்களுடைய பாடல்களைக் கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். இங்கே யிருந்து சொல்லுகிற பாடல்களை அங்கே வந்து சொன்னால் அவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்” என்று சொன்னார்கள்.

“நான் பாடும் பாட்டைக் கேட்டு இந்த நடுக்காட்டில் மகிழ்க்குடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படியானால் வருவதற்கு என்ன ஆட்சேபம் இருக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே பிராமணர் விரைந்து வந்து கதவைத் திறந்தார்; திறந்தவர் தமது பனையகணிக் கட்டிலைக் கையில் எடுத்துக்கொண்டு பிள்ளையவர்கள் இருந்த இடத்திற்கு வந்து அந்தக் கட்டிலைப் பக்கத்திற் போட்டுக் கொண்டு அதன்மேல் இருந்தார். பக்கத்திலுள்ளவர்கள் பாடல்களைச் சொல்லச் சொன்னார்கள். பின்பு தாம் முற்கூறிய செய்யுளை மற்றொரு முறை சொன்னார். அதன் பின்னுள்ள செய்யுட்களையும் சொன்னார்.

அவற்றைக் கேட்ட அக்கவிநாயகர், “நீங்கள் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்கவே அவர், “நான் யாசகம் பண்ணப் படித்திருக்கிறேன். தமிழ் வித்து வானாக இருந்த என்னுடைய தகப்பனார் எனது இளமையில் சொல்லிக் கொடுத்த சில நூல்களிலுள்ள பாடல்கள் எனக்கு ஞாபகமுண்டு. அவற்றை எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது என் வழக்கம். படிக்க வேண்டுமென்றாலோ புத்தகங்கள் இல்லை. என் வீட்டிலிருந்த புத்தகங்

களையெல்லாம் யாரோ வாங்கிக்கொண்டு போய் விட்டனர். அவற்றை அவர்கள் திரும்பக் கொடுக்க வில்லை. யாரிடத்திலாவது சென்று பாடம் கேட்பதற்கும் நேரம் இல்லை. சூரியோதய முதல் அஸ்தமனம் வரையில் வயிற்றுப் பிழைப்புக்கே அலைய வேண்டியிருக்கிறது. அப்படி யாரிடத்திலாவது சென்று புத்தகம் வாங்கிப் படிக்கலாமென்றால், என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னைப் பார்த்தால் அவர்களுக்குப் படிப்பவன் போலவே தோன்றாதே. எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து எங்களுக்கு இந்தப் பக்கங்களில் மகமை உண்டு. அறுப்புக் காலங்களில் களங்களுக்கு நான் சென்று காத்திருந்து கிடைக்கும் தானியங்களை வாங்கி வருவேன். என்னுடைய நாட்களெல்லாம் இப்படியே போகின்றன. இந்த நிலையில் தெரிந்தவற்றையாவது ஓய்ந்த வேளையிற் சொல்லிக் கொண்டிருப்பேன்; இந்தமட்டிலாவது தேவி அனுக்கிரகம் இருப்பதைக் குறித்து மகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய்ப் பாடங் கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப் பக்கத்திற் பாடஞ் சொல்லத் தக்கவர் யாரும் இல்லை; சொல்லக் கூடியவர்கள் இருந்தாலும் சுலபமாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு நான் முழுதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக் கொடுப்பார்கள். என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம் போடும் பொழுது அவர்களை அண்டி நான் கற்கவேண்டிய நூல்களை எவ்வாறு கற்கமுடியும்?

“மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ் வித்துவான் இருக்கிறாராம்; ஏழையாகவுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சில வருஷங்கள் வைத்திருந்து அவர்களை நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்திற் சில மாதம் படித்தாலும் படிப்பவர்கள்

கல்விப் பெருக்கத்தை அடைவார்களென்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப் போல இக்கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப் புண்ணியவானிடத்திலே போய்ப் படிக்க அவா இருக்கிறது. அதற்கும் முடியவில்லை. எனக்குக் * கால்விலங்கு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த லக்ஷணத்திலே சில குழந்தைகளும் உண்டாகியிருக்கின்றன. நான் இவர்களைப் பாதுகாப்பேனா? அவரிடத்திற் போய்ப் படிப்பேனா? சாணேற முழஞ்சறுக்குகிறதே. நான் என்ன செய்வேன்! அந்த மகாணை ஒருமுறை இந்தக் கண்களாற் பார்த்துவிட்டாவது வரலாமென்று முயன்றாலோ அதற்கும் முடியவில்லையே! என்னுடைய நிலைமை ஒன்றும் சொல்லக் கூடியதன்று'' என்று சொல்லிவிட்டுப் பின்னும் தம்முடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லலாயினர்; பக்கத்திலிருந்த மாணாக்கர்களில் ஒருவர் அதுதான் நல்லசமயம் என்றெண்ணி அவருடைய சமீபத்தில் வந்து முதுகைத்தட்டி அவர் செவியிற் படும்படி ரகசியமாக, ''இங்கே படுத்திருக்கும் இவர்களே நீர் சொல்லிய பிள்ளையவர்கள்; கண்டதேவிப் புராணம் அரங்கேற்றுவதற்காக இப்பொழுது போகிறார்கள்'' என்று சொன்னார்.

உடனே ஹாஹாவென்று அவர் துள்ளி எழுந்தார். அவருடைய வியப்பு அவரைச் சில நிமிஷ நேரம் மெளனமாக இருக்கச் செய்துவிட்டது; ''நான் என்ன புண்ணியஞ் செய்தேனோ! இந்த இடம் என்ன மாதவம் செய்ததோ?'' என்று ஆடிப்பாடித் திகைத்து ஒன்றும் தோன்றாதவராகி நின்றார். நின்றவர், ''இதோ வந்துவிட்டேன்'' என்று சொல்லிவிட்டு ஓடினார்; அவர் ஓடியதற்குக் காரணம் விரைவிற சமையல் செய்வித்து எல்லோருக்கும் ஆகாரம் பண்ணுவிப்பதற்கு அரிசி முதலியவற்றை எங்கேனும் போய் வாங்கிவரும் எண்ணமே. அப்பொழுது உடன் இருந்தவர்கள்

* கல்யாணம் ஆகியிருக்கிறது என்பது பொருள்.

அவருடைய நிலைமையையும் அன்பின் மிகுதியையும் கண்டு வியந்தனர்; “இவருக்கு நாம் சிரமம் கொடுக்கக் கூடாது. இந்த அகாலத்தில் வறியவராகிய இவர் எங்கே போவார்? என்ன பொருளை இந்நேரத்தில் இவ்வூரில் இவரால் தேடிக்கொண்டு வரமுடியும்?” என்று அவரைப் பின்தொடர்ந்து ஓடிச்சென்று தடுத்தார்கள். அவரிடம், “உங்களுக்கு வேண்டிய பொருள்களை நாங்கள் தருகின்றோம். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று கூறி அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வந்து வேண்டிய பாத்திரங்களையும் அரிசி முதலியவற்றையும் கொடுத்தார்கள். அவர் அவற்றை யெல்லாம் எடுத்துச் சென்று தம் மனைவியையும் துணையாகக் கொண்டு விரைவிற சமையல் செய்து பிள்ளையவர்களையும் மற்றவர்களையும் உண்பித்தார்.

அப்பால் மகிழ்ச்சி மேலீட்டால் இராத்திரி முழுவதும் நித்திரை செய்யாமலே இருந்து தமக்குப் பல நாளாகச் சில நூல்களிலிருந்த ஐயங்களைக் கேட்டுக் கேட்டு நீக்கிக்கொண்டார். காலையில் பிள்ளையவர்கள் புறப்பட வேண்டுமென்று சொல்லவே ஒருவேளையாவது தம் வீட்டில் ஆகாரம் செய்து போக வேண்டுமென்று அந்தணர் கேட்டுக்கொண்டு வேண்டிய ஏற்பாடும் செய்தார். அக்கவிஞர் கோமானும் அதற்கு உடன்பட்டு அன்று பகற் போசனத்தை அவரில்லத்திற் செய்துகொண்டு புறப்பட்டார். புறப்படுகையில் அவ்வேழையன்பர் பிரிவாற்றாது கண்ணீர் விட்டு வருந்துவாராயினர். அதைக் கண்ட பிள்ளையவர்கள் தம்முடன் கூட வருவதில் அவருக்கு விருப்பம் இருத்தலையறிந்து அவருடைய குடும்பப் பாதுகாப்பிற்குப் போதிய உணவுக்குரிய பொருள்களை வாங்கிக் கொடுக்கும்படி பொருளுதவி செய்துவிட்டு அவரையும் உடனழைத்துச் சென்றனர்; சில மாதம் வரையில் அவரை உடன் வைத்திருந்து படிப்பித்து அப்பால் ஊருக்கு அனுப்பினார்.

பிற்காலத்தில் அவர் வருடந்தோறும் திருவாவடுதுறை வந்து சிலமாதம் இருந்து வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டு அறிந்து கொண்டும், மடாதிபதிகளிடம் பரிசு பெற்றுக்கொண்டும் செல்வார்.

12. 'நான் சாமியாராக இருக்கமாட்டேன்'

திருப்பதி முதலிய ஸ்தல யாத்திரை செய்பவர்கள் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு எவ்வளவோ கஷ்டப்படுகிறார்கள்; சிலரால் தங்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தரிசிக்க முடிவ்துமில்லை. ஆனால் அவர்கள் விரும்பாமலே தங்கள் தங்கள் அங்கவீனங்களையும் வறிய நிலைமையையும் திறமைகளையும் விளம்பரப்படுத்திக் காட்டும் யாசகர்களுடைய தரிசனம் கிடைப்பது தவறுவதில்லை. எந்த ஸ்தலத்திலும் இந்த யாசகர்களின் காட்சிகள் உண்டு. உலகத்தில் மனிதர் அங்கங்களில் எத்தனை விதமான கோணல்கள் உண்டோ அத்தனை கோணல்களுக்கும் ஸ்தலங்கள் காட்சிச் சாலைகளாக இருக்கின்றன. உண்மையாகவே துன்பப்படும் பிச்சைக்காரர்கள் ஒருபுறம் இருக்க, நன்றாக இருக்கும் தங்கள் உடம்பிலுள்ள அங்கங்களை விகாரமுள்ளவை போலச் சில தந்திரங்களால் தோற்றச் செய்து பணம் பறிக்கும் வஞ்சகரான சோம்பேறிகளையும் அவ்விடங்களிலே பார்க்கலாம்.

பலவித ஆசனங்களைப் போட்டுக் கொண்டு தங்கள் யோகசக்தியை நம்மேல் அன்பு வைத்து நமக்குக் காட்டுபவர்களைப் போன்றவர்களும், முள்ளின் மேற் படுத்திருப்பவர்களும், ஆணிகள் அறைந்த பாதக்குறடுகளின் மேல் நடப்ப

வர்களும், தலைகீழாக நிற்பவர்களும் இவ்விதம் பலவிதமான கடின காரியங்களை நாம் வீசியெறியும் தம்படிகளை உத்தேசித்துச் செய்து காட்டுபவர்களும் நம்மைக் காட்டிலும் ஸ்தலங்களில் மிக்க பற்றுடையவர்களாக உள்ளார்கள்.

இத்தகைய தொழிலாளிகளுள் இருவர் ஒரு புண்ணிய சேஷத்திரத்தில் தம்முடைய தொழிலை நடத்தி வந்தனர். பல ஜனங்களும் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒருவர்கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தார். அவருடைய திருமேனியை விபூதியும் ருத்திராட்சமும் முற்றும் மறைத்து அலங்கரித்தன. அவருடைய சடை மிகவும் பெரியதாக இருந்தது. மீசையும் தாடியும் அப்படியே இருந்தன. அவருக்கு எதிரே மற்றொருவர் மிகுந்த பயபக்தியோடு நின்று கொண்டிருந்தார். உட்கார்ந்திருப்பவர் குருவாகவும், நின்று கொண்டிருப்பவர் சிஷ்யராகவும் தோற்றினர். சிஷ்யர் தம்முடைய கையில் சேகண்டி (ஜயகண்டி) ஒன்றைத் தட்டிக் கொண்டும், இடையிடையே சில சில வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் இருந்தார். “இந்த மஹான் கொல்லி மலையில் பத்து வருஷகாலம் பச்சிலையை மட்டும் உண்டு நிஷ்டை புரிந்து வந்தார். பிறகு பொதிகை மலையில் இரண்டு வருஷங்கள் ஆகாரமின்றிச் சமாதியில் இருந்தார். இப்பொழுது இமயமலைக்குப் போக எண்ணி வந்தார். அதற்குள் இந்த சேஷத்திரத்தில் உள்ள சுவாமியின் உத்தரவுப்படி இங்கே சிலகாலம் தங்கிச் செல்ல உத்தேசித்திருக்கிறார். இவருடைய தவத்தின் வன்மையால் இவரிடம் விபூதி பெற்றுப் பலவகையான வியாதிகளைப் போக்கிக்கொண்டவர்கள் பலர். நான் பொதிகை மலையில் இவருக்குச் சிஷ்யனானேன். அது முதல் இக்குருநாதரை விட்டுப் பிரிய எனக்கு மனம் வரவில்லை. இவர் எவ்விடத்திற்கும் போய்ப் பிசை பண்ணுவதில்லை. பணம் காசிலும் இவருக்கு விருப்பமில்லை. நான் பாலோ பழமோ ஏதாவது வாங்கிக் கொடுத்து வருகிறேன். நீங்கள் ஏதேனும் கொடுத்தால் இந்த மஹானுக்கு உபயோகப்படுத்துவேன்” என்று அவர் பிரசங்கம் செய்வார்; சில சமயங்களில், “இவர் ஒரு

பெரிய மலையில் ஸ்வாமியின் உத்தரவுப்படி ஒரு கோவில் கட்டப் போகிறார். அதற்காக யாரிடமேனும் போய் யாசகம் செய்வதற்கு இம்மஹான் விரும்பவில்லை. இந்த ஸ்வாமி சந்திதானத்தில் கிடைத்ததைக் கொண்டு எண்ணியதை முடித்துக் கொள்ளலாமென்று துணிந்து இவர் இங்கே உட்கார்ந்து விட்டார். கனவான்கள் எவ்வளவு சிறிய தொகை கொடுத்தாலும் அதனால் உண்டாகும் புண்ணியம் அனந்தம்" என்று கூறுவார்.

அந்தச் சாமியாரோ ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டே அமைதியாக இருப்பார். சிஷ்யர் அவர் முன்பு உள்ள விபூதியைச் சிலருக்கு எடுத்துக் கொடுப்பார். அவ் வழியே போகிறவர்களிற் சிலர் தம்படியோ காலணாவோ அரையணாவோ போட்டுச் செல்வார்கள். கோயிலில் தரிசனம் செய்து விட்டு மீள்பவர்களிற் சிலர் தம் கையிற் கொண்டுவரும் பிரசாதங்களில் தேங்காய் மூடி, பழம், நனைத்த கடலை, அரிசி முதலியவற்றையும், காப்பரிசி, மாவிளக்குமா, வடை முதலியவற்றையும் போட்டுச் செல்வார்கள். அவர்கள் சென்றவுடன் சரேலென்று சிஷ்யர் அவற்றையெடுத்துச் சுற்றிலும் பார்த்துக் கொண்டு தின்று விடுவார். அப்படித் தின்னும்பொழுது வாய்க்கருகில் சேகண்டியை வைத்துக் கொண்டு முழக்குவார்; தின்றவுடன் சேகண்டி அடிப்பதை நிறுத்தி விட்டுப் பழையபடியே பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

இங்ஙனம் சில நாட்கள் சென்றன. அருகில் ஒருவரு மில்லையென்பதை அறிந்த காலங்களில் சாமியார் சண்ணைத் திறந்து பார்ப்பார்; அப்பொழுது தம்முடைய சிஷ்யர் செய்து வருவதை நோக்கி வருவார். தமக்கு எவ்வளவு பசியாக இருந்தாலும் தாம் அதை அடக்கிக் கொண்டிருக்க, தம் சிஷ்யரோ கிடைக்கும் பிரசாதங்களில் தமக்கு ஒன்றுகூட மிச்சம் வையாமல் உடனுடன் தின்று விட்டு ஏப்பம் விடுவதைப் பார்க்க அவர் மனம் பொறுக்க

வில்லை. இனி இப்படியே இருப்பது தகாதென்று எண்ணினார்.

ஒருநாள் இரவு பத்து மணிக்கு வழக்கம்போலி சாமியார் எழுந்திருந்து தம்முடைய போலிச் சடையையும், மீசை தாடி முதலியவற்றையும் கழற்றி ஒரு மூட்டையாகக் கட்டிச் சிஷ்யரிடம் வேகமாக வீசியெறிந்தார்; எறிந்து விட்டு, “இனிமேல் நான் சாமியாராக இருக்கமாட்டேன். நாளை முதல் நீதான் சாமியாராக இருக்க வேண்டும்; நானே சிஷ்யனாக இருப்பேன்” என்று கோபத்தோடு கூறினார். சிஷ்யர் “ஏன்?” என்று கேட்டார்.

சாமியார் : ஏனா? உன் திருட்டுத்தனம் எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்? சிஷ்யனென்று பேர் வைத்துக் கொண்டு வருகிற தேங்காயையும் பழத்தையும் வடை முதலியவைகளையும் உடனுக்குடன் வாயிலடைத்துக் கொள்கிறாயே; ஏதடா இவன் உட்கார்ந்திருக்கிறானே, இவனுக்கும் சிறிது கொடுக்கலாமென்று நினைத்தாயா? இவ்வளவும் உனக்குக் கிடைப்பது என்னாலையன்றோ? என் கண் முன்னே அவ்வளவையும் நீ தின்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எனக்கோ சிரமம் அதிகம். ஒருவரும் பாராதபடி அதிகாலையிலே இங்கே வந்து உட்கார வேண்டும். எப்போதும் கண்ணை மூடிக்கொண்டும், கை கால்களை அசைக்காமலும் இருக்க வேண்டும். இவ்வளவுக்கும் கிடைக்கும் பங்கோ மிகவும் குறைவு. நீயோ ஒருவிதமான வருத்தமும் இல்லாமல் எல்லாவற்றையும் கொண்டு போகிறாய்; அவ்வப்போது பசியையும் தீர்த்துக்கொள்ளுகிறாய். இந்தப்படி இனி என்னால் இருக்க முடியாது.

சிஷ்யர் : உன்னை மோசம் செய்யவில்லையே? கிடைக்கும் புணத்தில் பங்கு தருகிறேன்.

சாமியார் : பணம் தந்தால் போதுமா? மற்றவையெல்லாம் உனக்கு மட்டும் சொந்தமா? இனிமேல் நான் சாமியாராக இருக்கவே மாட்டேன், சிஷ்யனாகத்தான் இருப்பேன்.

உண்டு ருசிகண்ட சிஷ்யருக்குத் தம் உத்தியோகத்தை விட மனமில்லை. ஆதலால் அவர் சாமியாரை எதிர்த்துப் பேசினார். வாய்ச் சண்டை முதிர்ந்து கைச் சண்டையாயிற்று, அந்தச் சண்டையினால் உண்டான ஒலியைக் கேட்டுச் சிலர் அங்கே வந்து தடுக்கத் தொடங்கினர்; அவர்கள் சண்டையின் காரணத்தை அறிந்து வியந்தனர். சாமியாரும் சிஷ்யரும் பிறகு ஒருவரையொருவர் பிரிந்து போய் விட்டனர். அவர்கள் இருந்த இடத்தில் வேறொரு பிச்சைக்காரன் குடிபுகுந்தான்.

13. தருக்கடங்கின எழுத்தாளர்

மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திருநாகைக் காரோணப் புராணம் இயற்றி வருகையில் அதனை எழுதி வந்தவர் முத்தாம்பாள்புரம் (ஓரத்தநாடு) கோபால பிள்ளையென்பவர். அக் கவிஞர் பெருமானிடம் மாணாக்கராக வருவதற்கு முன்பு இவர் முத்தாம்பாள்புரம் தமிழ்க் கலாசாலையில் உபாத்தியாயராக இருந்து சிறந்த கவிஞராக விளங்கிய நாராயணசாமி வாத்தியாரென்பவரிடம் பாடங் கேட்டவர்; நல்லஇயற்கை அறிவுடையவர். பனையேட்டில் எழுதுவதில் இவருக்கு மிக்க ஆற்றல் உண்டு. இயல்பாகவே, 'எழுதும் வன்மை நமக்கு அதிகம்' என்று இவர் எண்ணியிருந்தார்.

அப்படி யிருக்கையில் ஒருநாள் பிள்ளையவர்களுடைய வீட்டு விசாரணையைப் பெரும்பாலும் வகித்து வந்தவரும் அவரிடத்தில் மிக்க அன்புடையவருமாகிய வைத்தியலிங்கம் பிள்ளை யென்பவர், அவர் படுத்திருக்கையில் மாணக்கர் கூட்டத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார்; கோபால பிள்ளையை விரைவாக எழுதுவதில் சமர்த்தரென்று பாராட்டினார். அதனைக் கேட்ட கோபாலபிள்ளை, “எல்லாம் சரிதான். ஐயா அவர்கள் என்னுடைய கை வலிக்கும்படி பாடல் சொல்லுகிறார்களில்லையே” என்று விடை பகர்ந்தார். அந்தச் சமயம் இவர் எவ்வளவோ மெல்லப் பேசியும் சயனம் செய்திருந்த பிள்ளையவர்களுடைய காதில் இவருடைய சொல் விழுந்தது. உடனே எழுந்து வந்தால், தாம் சொல்லியதைக் குறித்துக் கோபாலபிள்ளை நாணமும் அச்சமும் அடைவாரென்று நினைத்துச் சிறிதுநேரம் படுக்கையிலேயே அவர் படுத்திருந்து விட்டு அப்பால் எழுந்து வந்தார்; பாடஞ் சொல்லுதல், நூல் எழுதுவித்தல் முதலியன வழக்கம்போல் நடை நடைபெற்றன.

பின்பு ஒருநாட் காலையில் வழக்கப்படியே அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்கள் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தனர். எழுதவேண்டிய ஏதும் கையுமாகக் கோபால பிள்ளை வந்தார்; இவருடன் வேறு சில மாணாக்கர்களும் செய்யுள் செய்வதைக்கவனிக்கும் அன்பர்களும் வந்து வேறு வேறிடத்தில் இருந்து வழக்கப்படியே கவனித்து வந்தார்கள். அக்கவிஞர்பிரான் அப்புராணத்தில் மேலே நடக்கவேண்டிய பகுதியின் வசனத்தைப் படிக்கச் சொல்விக் கேட்டுவிட்டு உடனே செய்யுள் செய்யத் தொடங்காமல் ஒரு நாழிகைவரையில் யோசனை செய்து மூக்குத் தூளைப் போட்டுக்கொண்டு கையை உதறி விட்டுப் பாடல் சொல்ல ஆரம்பித்தார்.

பிள்ளையவர்கள் மூக்குத்தூளை அபூர்வமாக உபயோகிப்பது வழக்கம். அதைப் போட்டுக் கொண்டு

தொடங்கி விட்டால் யாதொரு தடையுமின்றிப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே சொல்வார். அப்போது பக்கத்திலுள்ளவர்களெல்லாம் அன்றைக்கு மிக்க வேகமாகச் செய்யுட்கள் இயற்றப்படுமென்று அறிந்து கொள்வார்கள்.

ஆரம்பித்த அவர் ஓய்வின்றிச் சொல்லிக் கொண்டே சென்றார். அன்று நடந்த பகுதி மேலே சொன்ன புராணத்தில் சுந்தரவிடங்கப் படலம். அது கற்பனை திரம்பிய பாகம். எழுதினவரும் கையோயாமல் எழுதிக் கொண்டே சென்றார். தொடங்கிய காலம் காலை 7 மணி; 10 மணி வரையிற் சொல்லிக் கொண்டு வருவதும் அதற்கு மேலே பூஜை செய்வதற்கு எழுந்து ஸ்நானத்திற்குப் போய் விடுவதும் அவருக்கு வழக்கம். மிக விரைவாக அவர் செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே சென்றமையால் எழுதுபவராகிய கோபால பிள்ளைக்குக் கையில் நோவுண்டாயிற்று, “எப்பொழுது பத்து மணியாகும்?” என்று எதிர்பார்த்திருந்தார். 10-மணியாகியும் ஸ்நானத்திற்கு ஏழாமல் அவர் பாடல்களை மேலே சொல்லிக் கொண்டே போனார்.

அப்பொழுது தவசிப்பிள்ளை வந்து ஸ்நானத்திற்கு எழவேண்டுமென்று குறிப்பித்தான். சரியென்று சொல்லி விட்டு ஏழாமல் மேலும் செய்யுட்களை அவர் சொல்லிக் கொண்டே வந்தார். மணி பதினொன்றும் ஆகிவிட்டது. கோபால பிள்ளைக்கு வலக்கைச் சுண்டு விரலின் பின்புறத்திலும் இடக்கைக் கட்டை விரலின் நுனியிலும் ரத்தம் குழம்பிவிட்டது. வலி அதிகமாயிற்று; இவரால் வலி பொறுக்க முடியவில்லை. தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினால் நிறுத்துவாரென்று நினைந்து ஏட்டைக் கீழே வைத்துவிட்டு இடக்கையை வலக்கையாலும் வலக்கையை இடக்கையாலும் தடவிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் குறிப்பாகத் தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினார். கவிஞர் சிறிதும் கவனியாததுபோல்

பாடல்களைச் சொல்லிக்கொண்டே சென்றார். மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கோபால பிள்ளையோ வாய்விட்டுக் கூறுவதற்கு நாணிப் பல்லைக் கடித்துக் கொண்டே எழுதிவந்தார். பக்கத்தில் இருந்த மாணாக்கர் களில் அநேகர் பதினொரு மணிக்கே எழுந்து சென்று விட்டார்கள். அப்புலவர் சிகாமணியோ செய்யுள் சொல்லி வருவதை நிறுத்தவேயில்லை. மணி பன்னிரண்டு ஆயிற்று. அதன் பிறகு சிறிதளவேனும் தம்மால் எழுதமுடியாதென்று உணர்ந்த கோபால பிள்ளை ஆசிரியர் சற்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென எழுத்து கையிலே உள்ள ஏடுகளையெல்லாம் சேர்த்து ஒரு கயிற்றாற் கட்டி எழுத்தாணியை உறையில் செருகி விட்டு எல்லாவற்றையும் அவருக்கு முன்னே வைத்துச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி எழார்மலே கிடந்தார். அவர் இவரைப் பார்த்து விட்டு, “தம்பி! ஏன் இப்படி? என்ன செய்தி? எழுந்திரு” என்றார்.

கோபால; இனி என்னால் எழுதவே முடியாது. என்னைப்போல் எழுதுகிறவர்கள் யாருமில்லையென்றிருந்த எண்ணம் எனக்கு அடியோடு இன்று நீங்கிவிட்டது. இது கிடக்க, ஐயா அவர்களுடைய பெருமையை இன்றுதான் உண்மையில் அறிந்துகொண்டேன். தேவரீர் எந்தத்தெய்வத் தின் அவதாரமோ, எந்தப் பெரியோர்களுடைய அம்சமோ யான் அறியேன்! இவ்வாறு செய்யுள் செய்யும் ஆற்றலை யாரிடத்தும் நான் கண்டிலேன்; கேட்டுமில்லை. இன்றைக்கு நடந்த பாகம் சாதாரணமானதன்றே! இதனை வேறு கவிஞர்கள் செய்வதாக இருந்தால் எத்தனையோ நாள் பிடிக்குமே. அது யாதொரு வருத்தமுமின்றி விரைவாகப் பாடப்பட்டதே? இனி இந்தப் பணியை அடியேன் பலநாள் சென்ற பிறகுதான் செய்ய முடியுமென்று தோற்றுகிறது. இடையிலே நிறுத்திவிட்டேனென்று கோபித்துக்கொள்ளக் கூடாது; கூமிக்க வேண்டும்.

மீ : “என்ன அப்பா! உனக்குச் சிரமமா யிருக்கிற தென்று முன்னமே தெரிவித்திருந்தால் நான் நிறுத்தி யிருப்பேன், இது மிகவும் சிறந்த பகுதியாக இருந்ததனால் மத்தியில் நிறுத்த மனம் வரவில்லை. முன்பே மனத்திற் செய்துகொண்ட ஒழுங்கு பின்பு தவறிவிடுமேயென்று நினைந்து சொல்லி வந்தேன். நீ ஸ்நானம் செய்துகொண்டு வரலாம்” என்று இவரை அனுப்பிவிட்டுத் தாமும் நீராடப் போய்விட்டார். பக்கத்திலிருந்த சிலரால் இச்செய்தி மாயூரத்திலும், அயலூர்களிலும் பரவலாயிற்று. கேட்ட யாவரும் விம்மிதழுற்று வந்து வந்து பிள்ளையவர்களைப் பார்த்து மிகவும் பாராட்டி விட்டுச் செல்வாராயினர்.

முகம் வாடி மிகுந்த சோர்வோடு கோபாலபிள்ளை அங்கே இருந்தனர்; பிற்பகலில் வந்த மேற்கூறிய வைத்திய லிங்கம் பிள்ளை இவரை நோக்கி “ஏன் இப்படி இருக்கிறீர்?” என்று கேட்டு நிகழ்ந்தவற்றை அயலாரால் தெரிந்துகொண்டு இவரைப்பார்த்து. “என்ன! உம்முடைய கொட்டம் இன்றைக்கு அடங்கிற்றாமே? கையில் வலி யுண்டாகும்படி ஐயா அவர்கள் பாடல் சொல்லுகிறார்களில்லையே யென்று அன்றைக்குச் சொன்னீரே! அன்றைத் தினம் நீர் சொன்னது எனக்கு மிக்க வருத்தந்தான். துள்ளின மாடு பொதி சுமக்கும்” என்று சொன்னார். அந்தச் சமயம் அங்கே வந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள், “தம்பி அவனை ஒன்றும் சொல்ல வேண்டாம், அவன் நல்ல பிள்ளை; மிகவும் வருந்துவான்” என்று சொல்லி அவரை அடக்கினார். அப்பால் கோபால பிள்ளையின் கைவலி தீரப் பல நாட்கள் சென்றன.

இயல்பாகவே பிள்ளையவர்களிடத்தில் பக்தி யுள்ள வராக இருந்த கோபால பிள்ளைக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர்பால் அளவிறந்த மதிப்புண்டாயிற்று. உண்மையில் அவரை ஓர் அவதார புருஷரென்றே நினைத்து அச்சங் கொண்டு ஒழுகி வருவாராயினர்;

14. அகத்தைக் காட்டும் முகம்

பல்லாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய நகரத்தில் இருந்த அரசன் ஒருவன் அறநெறி வழுவாது செங்கோல் செலுத்தி வந்தான். அவன் தன் குடிகளுடைய குறைகளை நேரில் அறிந்து அவற்றை நீக்கும் இயல்பினன். தன் நகரத்திலுள்ள பல இடங்களுக்கும் நாட்டிலுள்ள பிற ஊர்களுக்கும் அடிக்கடி சென்று சென்று குடிகளுடைய கேஷமலாபத்தை விசாரித்துப் பின்னும் அவர்களுடைய நல்வாழ்வுக்குரிய காரியங்களை இயற்றி வந்தான். அறிவிற சிறந்த அமைச்சர்கள் அவனுடைய கண்களைப்போல் இருந்து உதவி செய்துவந்தார்கள்.

தன்னுடைய நகரத்தை அவ்வரசன் சுற்றி வரும் காலத்தில் வீதிகளில் உள்ளவர்கள் அவனைக் கண்டு எழுந்து மரியாதை செய்து முகமலர்ச்சியுடன் அவன் கண்ணிலே படும்படி அவனது புன்னகையை எதிர்நோக்கி நிற்பார்கள். அவர்களுடைய முகமலர்ச்சியினால் அவர்களது அகமலர்ச்சியையறிந்து அரசன் மிக்க மகிழ்ச்சியை அடைந்து வருவான்.

இங்ஙனம் இருக்கையில் ஒரு நாள் மன்னன் நகரத்தின் கடைவீதி வழியே தன் தேரில் ஊர்ந்து சென்றான். அங்குள்ள வியாபாரிகளெல்லாரும் வழக்கம்போல் எழுந்து நின்று முகமலர்ந்து அன்பு தோற்ற அவனுக்கு மரியாதை செய்தார்கள்; அவர்களுக்குள் சந்தனக்கட்டை வியாபாரஞ் செய்து வந்த செட்டியார் ஒருவர் மட்டும் எழுந்து நின்றாரே யன்றி அரசனை முகமலர்ச்சியுடன் பார்க்கவில்லை, அவருடைய முகம் வாடியிருந்தது. அரசனைக் காணும் பொழுது அவருடைய பார்வையில் ஏதோ வெறுப்புக் குறிப்பு இருந்தது.

வேந்தன் செட்டியாரது முகச் சோர்வினால் அவரது உள்ள நிலை வேறுபட்டுள்ளதென்று உணர்ந்தான்; செட்டி

யாரது கண்பார்வை அவரது கருத்திலேயுள்ள குறையை வெளியிட்டது; தன்னைப் பார்ப்பதில் செட்டியாருக்கு ஏதோ வருத்தம் உண்டவதாகப் புலப்பட்டது. அதனைக் கவனித்துக்கொண்டே சென்ற அரசன் மறுநாளும் அவ்விதி வழியே வரலானான். அன்றும் செட்டியாருடைய முகமும் பார்வையும் முன்போலவே இருந்தன. இப்படியே சிலநாள் கவனித்தபோது செட்டியாருடைய மனத்தில் ஏதோ கவலை இருக்கவேண்டுமென்று அரசன் நினைத்தான்; ஆனால் அதற்குக் காரணம் இன்னதென்பது அவனுக்கு விளங்கவில்லை.

அச் செய்தியை அரசன் தன் மந்திரிகளுள் மிகவும் கூரிய அறிவுடைய ஒருவனிடம் சொன்னான். அவ்வமைச்சன் கேட்டு, "மகாராஜா! இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் அச்செட்டியாரது கவலையின் காரணத்தை ஆராய்ந்து சொல்லிவிடுகிறேன். முடியுமானால் அவர் முகத்திலும் மலர்ச்சி உண்டாகும்படி செய்வேன்" என்று உறுதி கூறினான்.

பின்பு ஒரு நாள் அமைச்சன் தன்னை இன்னாநென்று யாவரும் அறிந்துகொள்ள முடியாதபடி மாறுவேடம் பூண்டு சந்தனக்கட்டை வியாபாரியின் கடைக்குச் சென்றான்; செட்டியாரை நோக்கி, "செட்டியாரே! நான் அயலூர்; ஒரு மருந்துக்காகச் சந்தனக்கட்டை வேண்டியிருக்கிறது. நல்ல கட்டைகளாக வேண்டும். நான் பல ஊர்களில் விசாரித்தேன்; என் மனத்துக்குத் திருப்தியான சரக்கே கிடைக்கவில்லை. சிலர் உங்களிடம் கிடைக்குமென்று சொன்னார்கள். அதனால் இங்கே வந்தேன்" என்றான்.

செட்டியார் : அப்படியா! தங்களுக்கு எவ்வளவு கட்டை வேண்டுமானாலும் தருகிறேன்.

அமைச்சன் : உங்களிடம் எத்தனை விதமான சந்தனக் கட்டைகள் இருக்கின்றன?

செட்டியார் : இந்தத் தேசத்திலுள்ள எல்லா வகைகளும் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஏராளமாகச் சேகரித்து வைத்திருக்கிறேன்.

செட்டியார் தம்மிடமுள்ள கட்டைகளை யெல்லாம் காட்டினார்.

அமைச்சன் : இவ்வளவு கட்டைகளும் உங்களுக்கு வியாபாரமாகுமா? நீங்கள் மிகவும் அதிகமான முதல் போட்டு வியாபாரம் செய்வதாகத் தோன்றுகிறதே.

செட்டியார் : இவ்வளவையும் ஒரு காரியத்திற்காகச் சேகரித்து வைத்திருக்கிறேன். நல்ல காலம் வரவில்லை; வந்தால் இத்தனையும் பணமாகிவிடும்.

அமைச்சன் : அப்படியா! என்ன காரியத்தை உத்தேசித்து வைத்திருக்கிறீர்கள்.

செட்டியார் : அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டு மெல்லப் பேசத் தொடங்கினார் : “இந்த ஊர் ராஜகுடும்பத்தலைவரான யார் இறந்தாலும் சந்தனக் கட்டையாலேயே தகனம் செய்வார்கள். இந்த விஷயம் இரண்டு தலைமுறையாக எனக்கு அனுபவம். இப்பொழுது இருக்கும் அரசருடைய பாட்டினார் இறந்த காலந்தான் நான் கடைவைத்த முதல் வருஷம். கையில் பணம் இருந்தமையால் ஆரம்ப முடுக்கில் கண்கால் தெரியாமல் சரக்கை வாங்கிக் குவித்துவிட்டேன். கடை வைத்த ஆறுமாதம் வியாபாரமே சுகமாக இல்லை. பைத்தியக்காரத்தனமாக ஏன் இத்தனை கட்டைகளை வாங்கிக் குவித்தோமென்றுகூட வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக அடுத்த இரண்டாவது மாதத்தில் அந்த ராஜா இறந்துபோனார். தகனத்துக்காகச் சந்தனக் கட்டைகளைக் கடைகளிலெல்லாம் வாங்கினார்கள். போதவில்லை. அப்பால் என்னிடமிருந்த அத்தனை சரக்கையும் வாங்கிக் கொண்டார்கள். இப்படி முதல் வருஷத்திலேயே எனக்கு அதிக லாபம் கிடைத்தது. பிறகு இந்த மகாராஜாவின் தகப்பனார் பட்டத்துக்கு

வந்தார். அவருக்குத் தேக அசௌக்யம் ஏற்பட்டது. நான் முன்னமே அனுபவப்பட்டவனாதலால் மறுபடியும் கடை நிறையச் சரக்கு வாங்கிக் குவித்தேன். நான் எதிர்பார்த்த படியே அந்த ராஜா இறந்து போனமையால் கட்டைகளெல்லாம் செலவாகிவிட்டன.

“இந்த ராஜ பரம்பரையில் நாற்பது பிராயத்துக்கு மேல் யாரும் இருப்பதில்லை; இந்த ராஜாவுக்கு இப்போது நாற்பது பிராயம் நடக்கிறது. பழைய அனுபவத்தால், இந்த ராஜாவுக்கு உபயோகப்படவேண்டுமென்று முன்போலவே அளவற்ற கட்டைகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ராஜாவுக்கோ ஐலதோஷங்கூட வந்ததாகத் தெரியவில்லை. தினந்தோறும் இந்தத் தெரு வழியே போகிறார். அவரைப் பார்த்தால் நல்ல சௌக்கியத்தோடு இருக்கிறாரென்று தெரிகிறது. எனக்கு அவரைப் பார்க்கவே பிடிக்கவில்லை” என்று சொல்லி முடித்தான்.

அமைச்சன் தன் மனத்துக்குள், ‘அட படுபாவி! இவன் எண்ணம் இதுவா?’ என்று எண்ணிக் கொண்டான்! பிறகு சந்தனக் கட்டைகளை வாங்கிச் சென்றான். இந்தச் செய்திகளை அவன் அரசனிடம் சொல்லவில்லை.

சில நாட்கள் சென்றன. அரசனுக்குப் பிறந்த நாள் வந்தது. அப்பொழுது அமைச்சன் தன் இஷ்டப்படி செலவு செய்ய உத்தரவு கொடுக்க வேண்டுமென்று அரசனை வேண்டினான்; மிக்க அறிவும் முன்யோசனையும் உள்ள அவன் செய்வன யாவையும் உசிதமாகவே இருக்குமென்னும் துணிவினால், “உன் இஷ்டப்படியே செய்” என்று மன்னன் உத்தரவிட்டான்.

அரசனது பிறந்த நாட்கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அமைச்சன் செய்ய ஆரம்பித்தான். பிறந்த தினத்தன்று

அரசனும் அவனுடைய உறவினர் யாவரும் சந்தனத் தைலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்றும் அதற்காக மிகவும் அதிகமாகச் சந்தனக் கட்டைகள் வேண்டுமென்றும் முரசறைவித்தான். பலர் தம்மிடமுள்ள சந்தனக்கட்டைகளை விலைக்குக் கொடுத்தனர். சந்தனக்கட்டை வியாபாரியாகிய முற்கூறிய செட்டியாரது கடையிலுள்ள சிறு துரும்புகூட விலைபோயிற்று. அதனால் அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை; தமக்கு வந்த லாபத்தின் மிகுதியாலும், அரசன் பிறந்த தினத்தன்று செட்டியார் ஆயிரம் ஏழை மக்களுக்கு உணவளித்தார்.

அரசன் அன்றுமாலை ஊர்வமலாக வந்தான். அப்போது அமைச்சன், “இன்றைக்குச் செட்டியாரைக் கூர்ந்து கவனிக்கவேண்டும்” என்று சொன்னான். அப்படியே அரசன் செட்டியாரது கடைக்கு அருகில் வரும்போது அவரைக் கவனித்தான், என்றுமில்லாதபடி அவருடைய முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அவரையறியாமலே அவர் கரங்கள் தலை மேலே குவிந்தன. “மகாராஜா இன்னும் தீர்க்காயுளோடு வாழ்ந்திருந்து எங்களை யெல்லாம் காப்பாற்றவேண்டும். இப்படியே பல பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கவேண்டும்” என்று வாழ்த்தினார். அவருக்கு இருந்த உத்ஸாகத்தினால் அவருடைய வாழ்த்து அரசன் காதில் விழுமளவு பலமாக இருந்தது. அதற்கு முன்பெல்லாம் அரசனுக்கு விஷமாக இருந்த செட்டியாருடைய பார்வை அன்று அமிர்தம்போல இருந்தது.

ஊர்வலம் முடிந்த பிறகு அரசன் அமைச்சனை நோக்கி, “ஏன் இன்று மாத்திரம் அந்தச் செட்டியார் சந்தோஷமாக இருந்தார்” என்று கேட்டான்.

அமைச்சன் : இனி எப்பொழுதும் இப்படியே இருப்பார். மகாராஜாவினுடைய திருமேனிக்குத் தீங்கு ஒன்றும்

வரக்கூடாதென்றும், நீ ழீழி காலம் வாழவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திப்பவர்களுள் அவரே முதன்மையானவராகிவிட்டார்.

இங்ஙனம் கூறிவிட்டு அமைச்சன் அரசனிடம் செட்டியாருடைய பழைய எண்ணத்தையும் அது மாறியதையும் சிறிதும் கோபம் வரா தபடி சொன்னான். அமைச்சனுடைய அறிவின் திறத்தை அறிந்த அரசன் அவனை மிகவும் பாராட்டினான். அன்று முதல் செட்டியாரது முகத்தில் உண்டான மலர்ச்சி மாறாமலே இருந்தது.

15. தர்ம சங்கடம்

திருவாவடுதுறை மடத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களுக்குத் தமிழ் நூல்கள் பலவற்றைப் பாடஞ்சொல்லி வந்தார்கள். ஒரு சமயம் 'திருநாகைக்காரோணப் புராணம்' தொடங்கப்பெற்றது. அக்காலத்தில் ஆதினகர்த்தராக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையிலே பாடம் நடைபெற்றுவந்தது. அப்புராணத்தின் ஒரு பகுதியாகிய தலவிசேடப் படலத்தில் உள்ள பிரளயகால வர்ணனை நடந்து வருகையில் திருவாலங்காட்டு அப்பாதிட்சிதரென்பவர் வந்தார். அவர் வடமொழியில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ அப்பைய தீட்சிதருடைய பரம்பரையினர்; வியாகரணத்திலும் சைவ சாஸ்திரங்களிலும் நல்ல பயிற்சியுடையவர். அவரிடத்தில் எத்தனையோ சிஷ்யர்கள் திருவாவடுதுறை மடத்து உதவியாலே படித்துப் பெரிய வித்துவான்களாக ஆனதுண்டு.

மாணாக்கர்கள் படிக்கும் பகுதியை அங்கே வந்த தீட்சிதர் கவனித்துக் கேட்பாராயினர். அங்ஙனம் கேட்டு வருகையில் அவர் ஒவ்வொரு பாடலிலுமுள்ள விஷயத்தை என்ன காரணத்தாலோ ஆட்சேபித்துக் கொண்டே வந்தார். பிள்ளையவர்கள் சுருக்கமாக விடை கூறினர்! சமாதானமும் சொன்னார்; அவற்றைப் பாராட்டாமல் அவர் மீட்டும் மீட்டும் ஆட்சேபம் செய்து வந்தனர். அதனால் அப்புவவர் பெருமானுக்கு அதிருப்தி உண்டாயிற்று. அதனையும் பாடம் தடைப்படுத்தலையும் கவனித்த சுப்பிரமணிய தேசிகர் அவர் வந்த காரியத்தை விசாரித்து முடிவு செய்து விடைகொடுத்து விரைவில் அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, *‘பாடம் நடக்கலாம்’* என்றனர். வழக்கம் போலவே பாடம் நடைபெற்றது. பாடம் முடிந்தபின் பிள்ளையவர்கள், *‘திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகள் இருந்தால் இந்தப் பாகத்தைக் கேட்டு மிகவும் சந்தோஷிப்பார்கள். இப்போது இங்கே அவர்கள் இல்லாதது ஒரு குறையே’* என்று சொல்லிக் கொண்டே தம்முடைய வீடு சென்றார்.

தியாகராஜசாஸ்திரிகளென்பவரும் ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையினர். சில சாஸ்திரங்களிலும் வேதத்திலும் வல்லவர்; அலங்கார சாஸ்திரத்தில் நிபுணர்; இசையிலும் கவிகள் இயற்றுவதிலும் நல்ல ஆற்றலுடையவர்; வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். இங்கிலீஷ் முதலிய வேறு பாஷைகளிலும் அவருக்குப் பயிற்சியுண்டு; சில காலம் புதுக்கோட்டையில் வேலையாக இருந்தவர். அவர் செய்யும் பிரசங்கங்கள் மிக்க சுவையுடையனவாக இருக்கும். சிவகதை பண்ணுகிற வழக்கமும் அவருக்கு உண்டு. சாதாரணமாக அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கேட்பவர்கள் வேறு விஷயத்தில் மனத்தைச் செலுத்தாமல் இன்புற்றுக் கொண்டேயிருக்கும்படி செய்வார். மேலே

* திருவாலங்காடென்பது திருவாவடுதுறைக்கு மிகவும் சமீபமாகவுள்ள ஒரு சிவஸ்தலம்.

கூறிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சின்னப் பட்டம் பெற்றது தொடங்கி வடமொழி நூல்களை அவருக்குப் பாடம் சொல்லி வந்தததோடு பல சாஸ்திரங்களுடைய நுட்பங்களையும் பல வடமொழிக் காவியங்களின் கருத்துக்களையும் அலங்காரப் பகுதிகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஒய்வு நேரங்களில் தெரிவித்து அவரை உலகத்திற்கு மிகவும் பயன்படும்படி செய்தவர். தேசிகருக்கு முக்கியமான வடமொழி வித்தியா குரு அவரே. அவர் பிள்ளையவர்களிடத்தும் பேரன்புடையவர்.

அப்பா தீட்சிதர் வந்து சென்றதற்கு மறுநாள் பாடம் நடைபெற்றபொழுது மேற்கூறிய தியாகராஜ சாஸ்திரிகள் புதுக்கோட்டையிலிருந்து திருவாலங்காட்டுக்குப் போய் விட்டு உடனே திருவாவடுதுறை ஆதீனகர்த்தரைப் பார்ப்ப பதற்காக மடத்திற்குத் தம் சிஷயர்களுடன் வந்தனர்.

அவர் உள்ளே வந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் சாஸ்திரிகளோடு சிறிது நேரம் சம்பாஷித்தனர். அப்பால், “நேற்று நடந்த பாகத்தை இவர்களுக்குப் படித்துக் காட்டிப் பொருள் சொல்லலாமே” என்று தேசிகர் பிள்ளையவர்களிடம் சொன்னார். அவ்வண்ணமே நாலைந்து செய்யுட்கள் ஆயின. ஒவ்வொரு பாடலின் பொருளையும் கேட்கும்போது சாஸ்திரிகள் ஆனந்த மடைந்து, “உங்களைப்போல் பாடுகிறவர்கள் இப்போது யார் இருக்கிறார்கள்? இவ்வளவு அழகான கற்பனைகளை அமைக்கும் சக்தி உங்களுக்குத்தான் இருக்கிறது; தமிழிலே பழக்கமில்லாத எனக்குக் கூட இந்தப் பாடல்களின் பொருள்கள் நன்றாக விளங்குகின்றன. சிறந்த கவித்துவ மென்பது இதுதான். பூர்வ ஜன்மத்தில் நீங்கள் கம்பராக இருந்திருக்க வேண்டும்” என்று பிள்ளையவர்களை மிகவும் பாராட்டினார்.

சுப் : இந்தப் பாடல்களில் ஏதேனும் குற்றம் காணப் படுகிறதா?

தியாக : இந்தப் பாடல்கள் சஞ்சரிக்கிற இடங்களிலே கூட ஒரு குற்றமும் இராது. அப்படியிருக்க இவற்றில் எப்படியிருக்கும்? நிர்த்தோஷமான வாக்கு.

சுப் : இவற்றில் ஏதாவது குற்றமிருக்கிறதென்று யாராவது சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

தியாக : அவனை மகா அயோக்கியனென்றும் துஷ்டனென்றும் மூர்க்கனென்றும் மகா அகங்காரியென்றும் சொல்வேன். அப்படிச் சொன்னவன் யார்?

சுப் : உங்களுடைய குருவே?

தியாகராஜ சாஸ்திரிகள், “அப்படியா!” என்று நடு நடுங்கி உடனே எழுந்து இரண்டு கைகளையும் தலைமேற் குவித்துத் திருவாலங்காடு உள்ள திசையை நோக்கிக் கண்ணை மூடிக்கொண்டு, “ஹரஹர மஹாதேவா! சிவ சிவா! என்னுடைய பதற்றமான வார்த்தைகளை ஷமிக்க வேண்டும். ஆசார்ய மூர்த்தே!” என்று சொல்லிக் கொண்டும் கண்ணிற் கருவிழிகளை மேலே செலுத்தித் தியானித்துக்கொண்டும் நின்றார்.

சுப் : (புன்முறுவல் கொண்டு) சாஸ்திரிகளே! இருக்க வேண்டும். இவ்வளவு தூரம் நீங்கள் மனத்தைச் செலுத்து வீர்களென்பது நமக்குத் தெரியாது. ஏதோ நடந்ததைச் சொல்லவேண்டியிருந்தமையால் சொல்லும்படி நேர்ந்தது. பொறுத்துக்கொள்ள வேண்டும்; தங்களிடத்திற் படித்துக் காட்டித் தங்களுடைய சந்தோஷத்தைப் பெறவேண்டுமென்பதே நமது கருத்து. ஆகையினாலேதான் இங்ஙனம் செய்யலாயிற்று.

தியாகராஜ சாஸ்திரிகள், “சந்நிதானம் இப்படிப்பட்ட தர்ம சங்கடமான விஷயத்திற் கொண்டு வந்துவிட்டதே? எனக்கு ஒன்றும் புரியவில்லையே? இனிமேல் இப்படிப்பட்ட

சங்கடத்தில் என்னை இழுத்துவிடக்கூடாது" என்று சொல்லிக் கொண்டேயிருக்கையில் நேரமாகிவிட்டபடியால் எல்லோரும் விடைபெற்று எழுந்து சென்றார்கள். முதல் நாள் மிகுந்த வருத்தமடைந்து கொண்டேயிருந்த மாணாக்கர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி பெரியதோர் ஆறுதலை விளைவித்தது.

16. ஆளுக்கேற்ற மதிப்பு

புதுச்சேரியிலே பலவருஷங்களுக்கு முன் ஒரு பிராமணர் இருந்து வந்தார். அவர் மிகவும் வறியவர். தம் வாழ்க்கையில் வைதிக நெறி தவறாமல் அவர் ஒழுகிவந்தார். இறைவனிடத்தில் உறுதியான அன்புடையவராதலின் வறுமையின் துன்பம் அவர் உள்ளத்தை மெலிதச் செய்யவில்லை. பிறரிடம் சென்று சென்று யாசகம் செய்து வாழும் துணிவு அவர்பால் இல்லை. ஆயினும், அவருடைய தூய்மையான ஒழுக்கத்தையும், அன்பு நிலையையும் அறிந்த சில பிரபுக்கள் அவருக்கு வேண்டியவற்றைக் குறிப்பாக அறிந்து அவ்வப்போது உதவி வந்தார்கள். ஆதலால் அவ்வந்தணருக்குக் குடும்பக் கவலை உண்டாகவில்லை. அவர்களுள் ஒருவர் அவ்வந்தணரைத் தெய்வம்போல மதித்து வந்தார்; "தாங்கள் எந்தச் சமயத்தில் எது வேண்டுமானாலும் கேட்கலாம். அப்பொருளைத் தருவதற்கு நான் முன் வருவேன்" என்று சொல்லியிருந்தார். அவ்வந்தணரும் தமக்கு ஏதேனும் வேண்டுமாயின், வேறு யாரிடத்தும் போகாமல் அச்செல்வரிடமே சென்று சொல்லி வாங்கிக் கொள்வார்,

“இரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்
கனவிலும் தேற்றாதோர் மாட்டு”
என்பது பொய்யா மொழியன்றோ?

அந்தணருக்கு ஒரு புதல்வன் இருந்தான். அவனுக்கு உபநயனம் செய்யும் காலம் வந்தது. அது செய்வதாயின் தக்க பொருள்வேண்டும். அந்தணரோ பொருளில்லாதவர். ஆயினும் தமக்குக் கற்பகம்போல் இருக்கும் பிரபுவினிடம் கூறி உபநயனத்தை நடத்தி முடிக்கலாமென்ற தைரியம் அவருக்கு இருந்தது.

ஒரு நாள் இவ்விஷயத்தை அவ்வுபகாரியிடம் சொல்ல எண்ணி வேதியர் புறப்பட்டார். அப்பிரபுவின் வீட்டுக்கருகே போய்ச் சேர்ந்தனர்; அப்பொழுதுதான் அச்செல்வர் தம்முடைய இரட்டைக் குதிரை வண்டியில் ஏறி வெளியிலே புறப்பட்டுக் கொண்டிருந்தார். வண்டி வருவதை அந்தணர் பார்த்தார்; ‘இது சரியான சமயமன்று’ என்றெண்ணி வழியைவிட்டு விலகி நின்றார். அவர் நிற்பதைக் கண்ட கனவான் சட்டென்று வண்டியை நிறுத்தச் செய்து அவரைப்பார்த்து, “ஏன் இங்கே நிற்கிறீர்கள், எங்கே போகவேண்டும்?” என்று கேட்டார். அவர் போகும் இடம் தெரிந்தால் தாமே அவரை அங்கே கொண்டுவிடலாமென்பது அவ்வுபகாரியின் கருத்து. அந்தணர், “தங்களைத் தேடித்தான் வந்தேன்; அப்பால் ஓய்வான காலத்தில் வந்து விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

பிரபு : அப்பால் என்ன? இப்பொழுதே சொல்லுங்கள், எது வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்.

அந்தணர் : என்னுடைய குமாரனுக்கு உபநயனம் செய்யவேண்டும். அதன் பொருட்டே தங்களைப் பார்த்துப் போகவந்தேன்.

பிரபு : இதுதானா பெரிது? அதற்கு எவ்வளவு செலவாகும்.

அந்தணர் : நூறு ரூபாய் செலவாகும்.

பிரபு : இதோ, இந்த வண்டியிலே ஏறுங்கள்; வழியிலேயே வாங்கித் தருகிறேன்.

அந்தணர் பிரபுவின் வண்டியில் ஏறி உட்கார்ந்தார். வண்டி புறப்பட்டது.

அந்தணர் : தாங்கள் எனக்கு அப்போதப்பேர்து செய்துவரும் உபகாரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! நூறு ரூபாயைச் சம்பாதிப்பதற்கு என்னால் இயலவில்லை. யாரிடமாவது கடனாக வாங்கலா மென்றாலோ என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னிடம் என்ன சொத்து இருக்கிறது? என் காதில் இருக்கிற இந்தக் கால்ரூபாய்க் கடுக்கனைத் தவிர, வேறொன்றும் என்னிடம் இல்லை. வேறு வழியில்லை யென்று துணிந்து உங்களை நாடி வந்தேன்.

பிரபு : அது கிடக்கட்டும், உங்கள் கடுக்கன் கால்ரூபாய் தானா பெறும்? இப்போது ஒரு வேடிக்கை செய்கிறேன், பாருங்கள்; உங்கள் கடுக்கனைக்கொண்டே நூறுரூபாய் வாங்கித் தருகிறேன்.

பிரபு தம்முடைய காதிலிருந்த வைரக் கடுக்கனைக் கழற்றி வைத்துக்கொண்டார். பிராமணருடைய கடுக்கனைக் கழற்றித் தரச்செய்து அவற்றை தம் காதில் அணிந்துகொண்டார். பிறகு வண்டியை நேரே ஒரு காசுக் கடைக்கு ஓட்டச் செய்தார்.

வண்டி காசுக்கடை வாசலில் போய் நின்றது. பிரபு அதிலிருந்தபடியே கடைக்காரரை அழைத்துத் தம் காதிலிருந்த பிராமணருடைய கடுக்கனைக் கழற்றிக் கொடுத்து, “இதோ இவற்றை வைத்துக்கொண்டு நூறு ரூபாய் தாரும்” என்றார். கடைக்காரர் பேசாமல் அவற்றை வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் தந்தார். பிரபு வண்டியை விடச் செய்தார். வண்டி சிறிது தூரம் சென்றது.

பிரபு : பார்த்தீர்களா உலகத்தை. உங்கள் காதில் இருந்த கால்ரூபாய்க் கடுக்கன்களே நூறு ரூபாய் வாங்கித் தந்தன. இருநூறு கேட்டாலும் அவன் கொடுத்திருப்பான். ஆளுக்கேற்றபடி ஒரு பொருளுக்கு மதிப்பு உண்டாகிறது.

அந்தணர் : இவ்வளவு அவசரமாகக் கொடுக்க வேண்டியதில்லையே.

பிரபு : “ஒரு நல்ல காரியத்தை நினைத்த பொழுதே செய்துவிடவேண்டும். மனம் எப்போதும் ஒரே நிலையில் இராது. அதனால் இப்படிச் செய்தேன்” என்று சொல்லி அந்த நூறு ரூபாயையும் அந்தணர் கையிற் கொடுத்தனுப்பினார். சிறிதேனும் மதிப்பற்ற தம் கடுக்கன் நூறு ரூபாயைத் தரச்செய்த உலக இயல்பை வியந்துகொண்டே அந்தணர் தம் வீடு சென்றார்.

பிரபு தாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று நினைத்த காரியத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். மறுநாள் நூறு ரூபாயைக் காசுக் கடைக்காரருக்கு அனுப்பிவிட்டு அந்தணருடைய கடுக்கனைத் திரும்ப வருவித்தார். பிறகு அந்தணரைக் கண்டு, “உங்கள் கடுக்கன் என் காதில் அணிந்து கொண்டனவாதலின் மீண்டும் தாங்கள் அணிவது தக்கதன்று. அன்றியும் நான் கொடுத்த நூறு ரூபாய்க்கு அவையல்லவா ஈடு? அவற்றை நான் திருப்பித் தரமாட்டேன்” என்று [சமத்காரமாகக் கூறி விட்டு அவற்றிற்குப் பிரதியாகப் புதிய கடுக்கன் ஜோடி ஒன்றை வருவித்து அவர் காதில் அணிவித்தார்.

மறையவர் அப்பிரபுவின் வண்மை விளையாட்டையும், இவ்வளவையும் செய்விக்கும் இறைவனது அருள் விளையாட்டையும் எண்ணி எண்ணி மனமுருகினார்.

[இவ்வரலாறு என்னுடைய தமிழாசிரியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது.]

17. மாம்பழப் பாட்டு

கும்பகோணத்துக்குத் தென்மேற்கேயுள்ள பட்டிச்சுர
மென்னும் சிவஸ்தலத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
யவர்கள் தம் மாணக்கர்களோடு சில காலம் இருந்தார்கள்.
அங்கே இருந்த வேளாளச் செல்வரான ஆறுமுகத்தா
பிள்ளை யென்பவர் அக்கவிஞர் பிராணை நன்கு ஆதரித்து
வந்தார். பிள்ளையவர்களோடு அங்கிருந்தவர்களிற்
சுப்பையா பண்டாரமென்பவர் ஒருவர். அவரது ஊர்
திருவிடைமருதூர். ஆறுமுகத்தாபிள்ளைக்கு அவர்
மைத்துனர்; த்மிழிற் சிறிது பயின்றவர்; பிற்காலத்துப்
பாடல்கள் சிலவற்றை மனனஞ் செய்து வைத்திருப்பவர்;
அந்நையே ஆதாரமாகக் கொண்டு தம் வறுமைத்
துன்பத்தை மாற்றிக் கொள்ளுபவர்; பல ஜமீன்தார்கள்
முதலியோர்களிடம் போய் அவர்கள் நோக்கம் போலவே
நடந்து அவர்களுடைய நிலைமையை அறிந்து பழைய
பாடல்களை அவர்கள் பெயருக்கு மாற்றிச் சொல்லியோ,
வேறு பாடல்களைச் சொல்லியோ அவர்களை மகிழ்வித்துப்
பரிசு பெற்றுக் காலங்கழிக்கும் இயல்பினர்; தோற்றப்
பொலிவுள்ளவர்; பிள்ளையவர்களுடைய வறுமையும்
மதியார்; தைரியசாலி; பிள்ளையவர்களுடைய காரியங்
களைக் கவனிப்பவர். பாடம் கேட்கும் வழக்கம் மட்டும்
அவருக்கில்லை; அதில் அவருக்குப் பிரியமுமில்லை.

ஒருநாள் பகற்போஜனத்திற்குப்பின் பிள்ளையவர்
களுடன் எல்லோரும் பேசிக்கொண்டிருந்த பொழுது மேற்
கூறிய சுப்பையா பண்டாரத்தை நோக்கி மைத்துனரென்ற
முறைமையால் ஆறுமுகத்தா பிள்ளை, 'சுப்பையா, நீ
பலரிடம் சென்று சென்று புதிய பாடல்களை இயற்றிப்
பாடிப் பரிசுகள் பெற்று வருவதாகச் சொல்லுகிறாயே;
அதனை நாங்கள் தெரிந்துகொள்ளும்படி இன்று கும்ப

கோணம் போய் நம் * தியர்கராச செட்டியாரீர்மீது ஏதாவது ஒரு பாடலியற்றி அவரிடம் பரிசுபெற்று ஐயா அவர்களுக்கு நல்ல மாம்பழங்களை விலைக்கு வாங்கி வரமுடியுமா?'' என்றனர். அதனைக் கேட்ட பிள்ளையவர்கள் ஆறுமுகத்தா பிள்ளைக்குத் தெரியாதபடி, முடியுமென்று சொல்லும் வண்ணம் குறிப்பால் பண்டாரத்தைத் தூண்டினார். வெறுவாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் சொல்ல வேண்டுமா? உடனே சுப்பையா பண்டாரம் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, *அவசியம் செட்டியாரிடம் போய்ப் பாடல் செய்து சொல்லிக் காட்டி மகிழ்வித்துப் பரிசுபெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன்'' என்றார்.

ஆறு : ஒரு நாளும் முடியாது.

சுப் : ஏன் முடியாது?

ஆறு : உனக்குப் படிப்பில்லையே!

சுப் : எனக்குப் படிப்பில்லை யென்பதை நீர் கண்டீரா? எவ்வளவோ இடங்களுக்குப் போய் அவ்வப்போது பணம் சம்பாதித்து வருகிறேனே; படிப்பில்லா விட்டால் முடியுமா.

ஆறு : படிப்பில்லாத இடமாகப் பார்த்துத் தான் நீ போய்வருகிறாய். நானும் பிறரும் அதனை நன்றாக அறிவோம்.

சுப் : தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு என்பது போலி ஏன் படிப்பை நீர் மதிக்கவில்லை.

ஆறு : செட்டியாரிடம் போனால் உன்னுடைய படிப்பு நன்றாக வெளியாகும்.

* இவர் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதராக இருந்தவர்; ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் முறையாகப் பாடம் கேட்டவர்.

சுப் : அவர் என்ன செய்வார்?

ஆறு : உன் நரம்பை எடுத்துவிடுவார்; வெளியே கிளம்ப வொட்டார்.

சுப் : நான்தான் அவர் நரம்பை எடுத்து விடுவேன். அவரிடத்தில் கொஞ்சமேனும் எனக்கு அச்சம் இல்லை.

ஆறு : ஏன் அச்சமிருக்கும்? சிறிதாவது படிப்பிருந்தாலல்லவோ படித்தவர்களிடத்திலீ அச்சமுண்டாகும்; மகா மூடனாக இருக்கிற உனக்கு மகா பண்டிதராகிய அவரிடத்தில் எப்படி அச்சம் ஏற்படும்? நீ மாத்திரம் அவரிடம் போய் ஒரு பாடலைச் சொல்லுவாயாயின் உன் சரக்கு வெளியாகும்.

சுப் : நீர் இப்படிச் சொல்வது என்னுடைய கௌரவத்திற்கு மிகவும் குறைவாக இருக்கிறது.

ஆறு : உனக்கு என்ன கௌவரம் இருக்கிறது? இருந்தாலல்லவோ அது குறையுமென்று நீ கவலைப்பட வேண்டும்?

சுப் : இருக்கட்டும். நீர் என்ன செய்யச் சொல்லுகிறீர்?

ஆறு : செட்டியார்மீது ஒரு பாடல் செய்து பரிசுபெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வரவேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் நீ மனுஷ்யனே யல்ல.

சுப் : நீர் என்ன சொல்லுகிறது? அப்படி நடக்கா விட்டால் நான் மனுஷ்யனல்ல வென்று நானே சொல்லுகிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் புறப்படுவதற்குத் தொடங்கினார்.

அதனைக் கண்ட ஆறுமுகத்தாபிள்ளை வழக்கம் போலவே நித்திரை செய்யப் போய்விட்டார். அப்பொழுது ஸ்ரீ மீனாட்கிசுந்தரம் பிள்ளையவர்கள் அவர் நன்றாகத்

தூங்கிவிட்டாரா என்பதை ஒருவர் மூலம் அறிந்துவரச் செய்தனர்; தூங்கிவிட்டாரென்று தெரிந்துகொண்டு அக்கவியரசர் தியாகராச செட்டியார்மீது புதிதாக ஒரு பாடலை இயற்றி எழுதுவித்து எழுதிய ஏட்டைச் சுப்பையா பண்டாரத்தினிடம் கொடுத்தனர்; “இப்பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு தியாகராசவினிடம் சென்று நீர் செய்ததாவே சொல்லிக் காட்டிப் பணம் பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள்ளே வந்துவிடும். அவன் என்ன சொன்னாலும் பயப்புடாமல் எதிர்மொழி சொல்லும்; இதன் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டு போம்” என்று சொல்லி அங்கே நின்ற மாணாக்கராகிய சரவண பண்டாரமென்பவரை அவருடன் போய் வரும்படி அனுப்பினர்; அந்தப் பாடலின் பொருளை நன்றாக அவருக்குப் போதித்து அனுப்பும் வண்ணம் எனக்குக் கட்டளையிட்டனர். பின்பு தாம் வழக்கம் போலவே சிரம பரிகாரம் செய்து கொள்ளத்தொடங்கினர்.

சுப்பையா பண்டாரம் அப்புலவர் பிரான் சொன்னபடி என்னிடம் அச்செய்யுளின் பொருளை நன்றாகத் தெரிந்து கொண்டார்; பிறகு சட்டை முதலியன தரித்துக் கையிற் கோலொன்றை எடுத்துக்கொண்டு அந்தப் பாடலை நெட்டுருப் பண்ணிக்கொண்டும் பொருளைச் சிந்தித்துக் கொண்டும் சரவண பண்டாரத்துடன் புறப்பட்டார்; தைரியமுடையவராகி ஊக்கமுற்றுக் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராச செட்டியாருடைய வீட்டையடைந்து விசாரித்தார். செட்டியார் காலேஜிலிருந்து வரவில்லையென்பதை அறிந்து அந்த வீட்டு வெளித் திண்ணையிலே இருந்தார்.

செட்டியார் காலேஜில் பாடம் சொல்லி விட்டு நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்தனர். வந்தவர் திண்ணையிலிருந்து பண்டாரத்தை நோக்கி ஆவலோடு, “ஐயா அவர்கள் வந்திருக்கிறார்களோ?” என்று வினவவே சுப்பையா பண்டாரம், “வரவில்லை; நான் மட்டும் இங்கே ஒரு

வேலையாக வந்திருக்கிறேன்” என்றார். செட்டியார் வேகம் தணிந்து, “ஆனால் இங்கே இரும், வந்துவிடுகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்று உத்தியோக உடைகளைக் களைந்து வைத்து விட்டு வேறு மடியொன்றைத் தட்டுடையாக உடுத்திக் கொண்டு விசிறியும் கையுமாக வெளியே வந்து அமர்ந்தனர்; பின்பு, “நீர் இவ்வளவு பாடடோபமாக வந்த காரியமென்ன? வேறு யாரையேனும் பார்க்க வந்தீரா? ஐயா அவர்கள் ஏதாவது சமாசாரம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

சுப் : இல்லை; நான் உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறேன்; வந்தது ஒரு காரியத்தை உத்தேசித்து. உங்கள்மீது ஒரு பாடலும் செய்துகொண்டு வந்தேன். தனியே எங்கேனும் சென்றால் இந்த வேஷத்தோடுதான் நான் போவது வழக்கம்; ஐயா அவர்களுடன் வந்தால் சாதாரணமாக வருவேன்.

தியாக : பாடல் செய்துகொண்டு வந்திருக்கிறேனென்று சொல்லுகிறீர்! உமக்குப் பாடல் செய்கிற வழக்கமுண்டோ?

சுப் : ஏன் இல்லை? நான் செய்யுள் செய்வேனென்பது உங்களுக்கு மட்டும் தெரியாது. பல இடங்களுக்குப் போய்ப் பாடிப்பாடிப் பரிசு பெற்று வருவது எனக்கு வழக்கம் என்னுடைய காலக்ஷேபத்திற்கு அதுதானே வழி? இது பலருக்கும் தெரியும்.

தியாக : நீர் வெளியிடம் சென்று யாசகம் செய்து காலக்ஷேபம் செய்வதுண்டென்பதுமட்டும் தெரியும். பாடல் செய்துகொண்டு போய்ச் சம்பாதித்து வருவது இது வரையில் எனக்குத் தெரியாது. பாடுவதென்றார் படித்திருக்கவேண்டுமே.

சுப் : ஏன் படிக்கவில்லை? படித்திருக்கிறேனென்று சிலரைப்போல் நான் பறையறைந்து கொண்டு திரிகிறதில்லை.

தியாக : படித்தவர்களெல்லாம் படித்திருக்கிறோமென்று சொல்லிக்கொண்டுதான் திரிகிறார்களா? நீர் சொல்வது நன்றாக இல்லையே. படித்திருந்தால் எப்படியும் பிறருக்குத் தெரியுமல்லவா? உம்மிடத்தில் புஸ்தகம் இருத்தலை நான் ஒரு பொழுதும் கண்டதில்லையே. படிப்பிற்குரிய அடையாளத்தையும் உம்மிடம் இதுவரையில் நான் காணவில்லை. பிள்ளையவர்களோடு வந்து ஆகாரம் பண்ணிப் போவதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன். அந்த மதிப்புத்தான் உமக்கு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல நீர் படித்துக் கொண்டிருந்ததையாவது பாடங் கேட்டதையாவது இதுவரையில் நான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. அந்த விஷயம் இருக்கட்டும்; நீர் செய்துகொண்டு வந்ததாகச் சொன்ன பாடலைச் சொல்லும்; கேட்போம்.

சுப் :

*புண்ணியமெல் லாந்திரண்ட வடிவென்கோ
குறுமுனிவன் பொதிய நீத்திங்
கண்ணியதோர் வடிவென்கோ தமிழிலுள பலகலைகள்
அனைத்துங் கூடி
நண்ணியதோர் வடிவென்கோ பின்னுமெந்த
வடிவமென நாட்டு கோயான்
மண்ணியமா மணியனைய தியாகரா சப்புலவன்
வடிவந் தானே.

தியாக : (புன்னகைகொண்டு) இதனை இன்னும் ஒரு முறை சொல்லும்.

சுப் : நல்லது அப்படியே. (பாடலை மறுபடியும் சொன்னார்.) எப்படியாவது என் பாடலை உங்கள் காதிற்

* குறுமுனிவன்—அகத்தியன், அண்ணியது—சார்ந்து, மண்ணிய—சுத்தம் செய்த.

போட்டு நன்மதிப்பைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்றே இங்கு வந்தேன்.

தியாக : இருக்கட்டும்; இந்தப் பாடலை நீரே செய்தீரா? வேறு யாரேனும் செய்து கொடுத்தார்களா? உமக்கு இப்படிப் பாட வருமா?

சுப் : ஏன் வராது? நானேதான் செய்தேன்.

தியாக : இதனை ஐயா அவர்கள் இயற்றிய பாடலென்றே நிச்சயிக்கிறேன். எதற்காக இதை உம்மிடம் பாடிக் கொடுத்தார்கள்.

சுப் : நீங்கள் இவ்விதம் சொல்வது எனக்கு மிகவும் மானக்குறைவாக இருக்கிறது?

தியாக : நீர் செய்ததுதானா? உண்மையைச் சொல்லும்.

சுப் : அதில் என்ன சந்தேகம்?

தியாக : பொருள் சொல்வீரா?

சுப் : திவ்யமாகச் சொல்லுவேன்.

தியாக : முழுவதற்கும் சொல்லவேண்டாம். இதிலுள்ள 'என்கோ' என்பதற்கு மட்டும் பொருள் சொன்னாற் போதும். சொல்லும்.

சுப் : அதற்கு என்பேனோ வென்பது பொருள்.

தியாக : 'என்கோ' என்னும் சொற் பிரயோகத்தை வேறு எந்த நூலில் எந்த இடத்திற் கண்டீர்கள்? சொல்லும்.

சுப் : இடம் ஞாபகமில்லை.

தியாக : இடம் தெரியாதபோது நீர் இந்தச் சொல்லை அறிந்தது எப்படி? எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது.

சுப் : நீங்கள் செய்யும் செய்யுட்களில் அமைக்கிற சொற்கள் உள்ள இடங்களெல்லாம் உங்களுடைய புதி.—7

ஞாபகத்தில் இருக்குமா? பழக்கத்தினாலே வந்துவிடு மல்லவா?

தியாக : வீண் பேச்சை இப்பொழுது நீர் பேச வேண்டாம். இந்தப் பாடலை எதற்காக அவர்கள் செய்தனுப் பினார்கள்? சொல்லும்.

சுப் : திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்களே. நான் தான் பாடிவந்தேன். வந்த காரியத்தைக் கேட்டு முடித்து அனுப்பக்கூடுமானால் அனுப்புங்கள்; இல்லையானால் முடியாதென்று சொல்லிவிடுங்கள்.

தியாக : சரி. இதில் 'என்கோ' என்பதில் ஓகாரத்தை ஏற்ற மொழி எது? ஓகாரம் என்ன பொருளில் வந்தது? சொல்லும்.

சுப் : நீங்கள் பாடிய பாடலிலுள்ள 'சொற்களுக்கெல்லாம் இலக்கணம் சொல்லுவீர்களா?

தியாக : வீணான தைரியப் பேச்சினால் ஒரு பயனும் இல்லை காணும்! இந்தச் செய்யுள் நீர் பாடியது அன்றென்பதை நன்றாக அறிந்து கொண்டுவிட்டேன். நீர் என்ன சொன்னாலும் நம்பேன். இந்த மாதிரி பாடுகிறதென்றால் எவ்வளவு படித்திருக்க வேண்டும் தெரியுமா?

சுப் : படிக்காமலே கம்பன், காளிதாசன் முதலியோர் பாடவில்லையா?

தியாக : அவர்கள் படிக்கவில்லையென்பதை நீர் கண்டீரா?

சுப் : வரகவியென்று சிலர் இப்பொழுதும் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அவர்களெல்லாம் படித்தா பாடுகிறார்கள்? அருமையான வார்த்தைகளெல்லாம் அவர்கள் வாக்கிலே காணப்படவில்லையா?

தியாக : இவ்வளவு பேச்சும் நீர் படிக்கவில்லையென்பதை நன்றாக அறிவிக்கின்றது. இருக்கட்டும். இந்தப் பாட்டை நீரே செய்ததாகச் சத்தியம் செய்வீரா?

சுப் : இதோ செய்கிறேன்; எந்த மாதிரியாகச் செய்ய வேண்டும்?

தியாக : துணியைப் போட்டுத் தாண்டவேண்டும்; அது செய்வீரா?

சுப்பையா பண்டாரம், “இதோ தாண்டுகிறேன்” என்று சொல்லித் தமது அங்கவஸ்திரத்தைக் கீழே குறுக்கே போட்டுவிட்டார். தியாகராச செட்டியார் நடுநடுங்கி அவர்கையைப் பிடித்துக்கொண்டு, “நீர் சத்தியம் செய்தாலும் இப்பாடலை நீர் செய்ததாக நான் நினைவேன். துணியைத் தாண்டவேண்டாம். நீர் வந்த காரியம் இன்னதென்று சொல்லிவிடும். உமக்கு வேண்டியவற்றைச் செய்கிறேன். வீணாக ஏன் பொய் சொல்லுகிறீர்?” என்று நயமாகக் கேட்கவே, பண்டாரம் நிகழ்ந்தவற்றையெல்லாம் உள்ள படியே சொல்லி விட்டார்.

செட்டியார் உடனே பழக்கடை சென்று மிகவும் உயர்ந்தனவாக ஐம்பது மாம்பழங்களை விலைக்கு வாங்கினார்; அவற்றை இரண்டு தென்னங்குடலைகளில் அடக்கி ஒரு குடலையைச் சுப்பையா பண்டாரத்துடன் வந்த சரவண பண்டாரத்தினிடத்தும் மற்றொன்றை ஒரு கூலியாளிடத்தும் கொடுத்து உடன் செல்லும்படி சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அந்த இருவரும் தமக்குப் பின்னே வர, சுப்பையா பண்டாரம் அவர்களுக்கு முன்னே விரைவாகப் பட்டிச்சுரம் வருவாராயினர்.

பட்டிச்சுரத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் நித்திரை கலைந்து எழுந்து, “பண்டாரம் கும்பகோணம் சென்றாரா?” என்று விசாரித்துவிட்டுப் பாடஞ் சொல்லத் தொடங்கினார்; தொடங்கினாலும் பாடம் சொல்லுவதில் அவருக்கு மனம் செல்லவில்லை; சுப்பையா பண்டாரத்தின் விஷயத்தில் அவருக்குக் கவலை உண்டாயிற்று; “தியாகராச சுப்பையாவை என்ன செய்கிறானோ? என்ன கேள்விகள் கேட்கிறானோ? சும்மா விட

மாட்டானே; சுப்பையா விழிக்கக் கூடுமே!'' என்று எங்களிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்பால் சூரியஸ்தமனத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வழக்கப்படி அவ்வூரின் தெற்கேயுள்ள திருமலைராயன் ஆற்றங்கரைக்குச் செல்லாமற் கும்பகோணத்திற்குச் செல்லும் வழியை நோக்கி வடக்கே சென்று அங்குள்ள ஒரு குளக்கரையில் சுப்பையா பண்டாரத்தின் வரவை எதிர்பார்த்து வட திசையை நோக்கிக் கொண்டே நின்றனர். நானும் உடன் சென்று அருகில் நின்றேன். சுப்பையா பண்டாரம் வரவில்லை. பிள்ளையவர்களுக்கோ கவலை அதிகமாயிற்று; ''யாராவது வருவதாகத் தெரிகிறதா? பாரும்'' என்றார். பார்த்து நான், ''ஒன்றும் தெரியவில்லை'' என்றேன். ''பார்த்துக்கொண்டே நின்று யாராவது கண்ணுக்குத் தோற்றினால் உடனே வந்து சொல்லும்'' என்றார். அங்ஙனமே நான் வடதிசையை நோக்கி நிற்கையில் சிறிது நேரத்தில் மூன்று உருவங்கள் முதலில் கண்ணுக்குத் தோற்றின.

நான் : மூன்று உருவங்கள் தோன்றுகின்றன.

மீ : அவர்களாக இருக்குமோ? சரவண பண்டாரம் மிகவும் உயரமுள்ளவனாதலால் அதைக்கொண்டு கண்டு பிடிக்கலாமே.

நான் : மூவரில் ஒருவருடைய உருவம் மட்டும் உயரமாகவே தெரிகிறது; அவர் சரவண பண்டாரமாகவே இருக்கலாம்.

மீ : பின்னும் நன்றாகக் கவனியும். தலையில் ஏதேனும் இருப்பதாகத் தெரிகிறதா?

நான் (அவர்கள் நெருங்க நெருங்க) : ஒருவர் தலையில் ஏதோ ஒரு குடலை தெரிகிறது. வேறொருவர் தலையிலும் ஒரு குடலை காணப்படுகிறது.

மீ : சுப்பையா பண்டாரம் வருகிறாரா?

நான் : வருகிறார்.

அவர்கள் வருவதை நோக்கிச் சுப்பையா பண்டாரத் தோடு பேசவேண்டுமென்ற ஆவலுடன் அக்கவி நாயகர் நிற்கையில் பண்டாரம் வேகமாக அருகில் வந்து, “என்ன ஐயா? உங்களை நான் பரமசாதுவென்று எண்ணியிருந் தேன். பெரிய ஆபத்திலே கொண்டுவந்து விட்டீர்கள். என்னை அவமானத்துக்கு உள்ளாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே. நீங்கள் இவ்வளவு செய்வீர்களென்று இதுவரையில் நான் நினைக்கவில்லை. அந்த மனுஷ்யர் புலி போல என்னை உறந்து விட்டாரே” என்றார்.

மீ : என்ன? என்ன?

சுப் : என்னவா? நீங்கள் பாடல் செய்து கொடுத்தீர்கள்! அந்தப் பாடலை என்னுடைய சக்திக்கு ஏற்றபடி செய்துதர வேண்டாமா? அதில் நீங்கள் செய்ததாக நினைக்கும்படி ஏதோ அடையாளம் வைத்துப் பாடி விட்டீர்கள். நான் பாடிக்காட்டும்பொழுது, ‘என்கோ என்பதற்கு என்ன அர்த்தம்? இந்தப் பிரயோகம் எந்த நூலில் இருக்கிறது? இலக்கணமென்ன?’ என்று பல கேள்விகளைக் கேட்டு அந்த மனுஷ்யர் உபத்திரவம் செய்து என்பிராணனை வாங்கிவிட்டார். நான் சத்தியம் பண்ணிக் கொடுப்பதாகச் சொல்லியும் அவர் நம்பவில்லை.

மீ : அப்பால் நீர் எப்படி அவனிடமிருந்து தப்பி மாம்பழம் வாங்கி வந்தீர்?

சுப் : பிற்பாடு சொல்லுகிறேன். அவை இப்பொழுது சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

இவ்வாறு சொல்லுகையில் அவர் முகம் மிகுந்த கோபக் குறிப்போடு இருந்தது. பிள்ளையவர்கள் அந்நிலையை உணர்ந்து, “சரி; வீட்டுக்குப் போம்” என்றனர்.

சுப்பையா பண்டாரம் தமக்குப் பின்னே வந்த இருவருடனும் வீட்டிற்குச் சென்றார். திண்ணையிலிருந்த

ஆறுமுகத்தா பிள்ளை அவரைக் கண்டு, “என்ன சுப்பையா போய் வந்தாயா? என்ன குடலைகள்? மாம்பழக் குடலைகளா? செட்டியாரைப் பார்த்தாயா? புதிய பாடல் சொன்னதுண்டா? அவர் பழம் வாங்கிக் கொடுத்தாரா? கௌரவத்திற்காக நீயே சொந்தப் பணத்தைக்கொண்டு வாங்கி வந்தாயா? உண்மையைச் சொல்” என்று அவசரமாகக் கேட்டார்.

சுப் : ஒரு பாடல் செய்து சொல்லிக் காட்டியே செட்டியாரை மகிழ்வித்தேன். அவரே நேரில் பழக்கடைக்கு வந்து பழங்கள் வாங்கிக் கொடுத்தார். அவர் அனுப்பிய ஆளே இவன்.

ஆறு : உண்மையில் செட்டியார் உன்னுடைய பாடலை உத்தேசித்துப் பழம் வாங்கிக் கொடுத்திருந்தால் அவரைப்போல் அறியாதவர்கள் இல்லையென்று நான் உறுதியாகச் சொல்வேன்.

சுப் : என் காரியம் ஜயமாய்விட்டதென்று இவ்விதம் சொல்லலாமா? உம்மைப்போல் என்னைப் பற்றி எல்லோருமே தவறாக எண்ணுவார்களா? உம்முடைய கருத்துக்கு விரோதமாக எண்ணுபவர்களெல்லாம் தெரியாதவர்களா?

பின்னும் இப்படியே இருவரும் மேன்மேலும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள் வந்தனர்; வந்து, “தம்பி, இவரை விட்டுவிடுங்கள்; கோபத்தோடு இருக்கிறார்” என்று சொல்ல அவர் எழுந்து வேறிடம் சென்றார். எல்லாரும் தத்தம் இடம் சென்றார்கள். பின்பு அந்த மாம்பழங்களை எல்லாரும் வாங்கியுண்டு திருப்தியுடன் சுப்பையா பண்டாரத்தை வாழ்த்தினார்கள்.

தியாகராச செட்டியார் பாடல்பெற்ற மறுநாள் சந்தோஷத்தினால் பட்டிச்சுரத்துக்கு வந்து பிள்ளையவர்களை நோக்கி, “என்ன? நேற்றுப் பெரிய வேடிக்கை செய்துவிட்டீர்களே!” என்று சொல்லிவிட்டு எல்லா

விஷயங்களையும் விரிவாகச் சொன்னார்; கேட்டு யாவரும் சுப்பையா பண்டாரத்தின் இயல்பை நினைத்து நகைத் தார்கள்.

18. பிறை முழுமதியானது

பரண்டிநாட்டில் *சூரைமா நகரமென்னும் சிவஸ் தலத்தில் ஒரு ** சிற்றரசன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானிடத்தில் இடையறாத அன்பும், தமிழ்ப் பயிற்சியும், புலவர்களிடத்துப் பெருவிருப்பமும் உடையவன். இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றவன். தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடந்தேடிச் சென்று போற்றி அளவளாவிவரும் இயல்பினன்.

ஒரு சமயம் தமிழ்நாட்டிலிருந்த சில புலவர்கள் சேர்ந்து சிவஸ்தல யாத்திரை செய்துகொண்டு வந்தனர். அங்கங்கே உள்ளவர்கள் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுக்கு ஆவனபுரிந்து வந்தார்கள். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றபடி அவர்கள் சென்ற இடங்களெல்லாம் அவர்களுடைய சொந்த ஊரைப் போன்றிருந்தன; அவர்களோடு பழகியவர்கள் யாவரும் உறவினரைப் போலவே பேரன்பு வைத்து ஆதரித்தார்கள். தமிழ்ப் புலமையோடு கற்றதனாலாய பயனாகிய தெய்வ பக்தியும் அவர்கள்பால் சிறந்திருந்தமையின் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்களிடம் பெருமதிப்பு உண்டாயிற்று.

* இது சூரைக்குடியென வழங்கும்.

** இவன் பெயர் விசயாலயனென்று சூரைமநகரப் புராணம் கூறும்.

சிவஸ்தலங்களுக்குச் செல்வதும், அந்த அந்த ஸ்தல விசேஷங்களைக் கேட்டு ஆராய்ந்து அறிவதும், சிவதரிசனம் செய்து மனமொழி மெய்களால் வணங்கி இன்புறுவதும், அங்கங்கேயுள்ள பிரபுக்களிடத்தும் வித்துவான்களிடத்தும் பழகுவதும் ஆகிய செயல்கள் அப்பலவர்களுடைய யாத்திரையின் பயனாக இருந்தன. ஆதலின் அவர்கள் மிக்க உவப்போடு யாத்திரை செய்து வந்தார்கள்.

இங்ஙனம் வருபவர்கள் பாண்டிநாட்டிலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்புத்தூர் என்னும் திருப்பதியை அடைந்தார்கள். அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம் ஸ்ரீதளீசுவரரென்பது. அது திருத்தளியானென்று வழங்குவதும் உண்டு. அத்தலத்திலே சிவபெருமான் ஒரு சமயத்தில் நடனம் புரிந்தருளினனென்பது புராண வரலாறு. அது சூரைமாநகருக்கு அருகில் உள்ளது.

புலவர்கள் சிவதரிசனத்தின் பொருட்டு ஸ்தல யாத்திரைசெய்து வருவதைச் சூரைமாநகரில் இருந்த அரசன் அறிந்தான். அவர்களைக் கண்டு பேசி மகிழ வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவர்கள் திருப்புத்தூருக்கு வந்திருப்பதை யறிந்து எங்ஙனமேனும் அவர்களை அழைத்து உபசரிக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. சிவஸ்தல யாத்திரையாக வந்தவர்கள் தன்னைப் பார்ப்பதொன்றையே கருதி வாராரென்பதை அவன் உணர்ந்தான். சூரைமா நகரும் ஒரு பழைய * சிவஸ்தலம் ஆதலின் அவர்கள் சிவதரிசனம் செய்யும் பொருட்டு வரக்கூடுமென்று முதலில் எண்ணினான். பிறகு, ஒருகால் தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுக்கே செல்லும் நோக்கம் உடையவர்களாக இருப்பின் என் செய்வதென்ற ஐயம் அவனுக்கு உண்டாயிற்று; 'அப்படியாயின் அவர்கள் சூரைமாநகருக்கு வரமாட்டார்களே. என்ன செய்யலாம்!'

* இது தேவாரம் பெற்ற ஸ்தலமன்று.

என்று யோசித்தான்; அவனுக்கு வழியென்றும் தோன்றவில்லை.

பிறகு தான் தமிழில் விருப்பமுடையவனென்பதை ஒருவகையாகப் புலப்படுத்தினால் அவர்கள் வரக்கூடுமென்று நினைத்தான். ஆதலின் திருப்புத்தூர்ச் சிவபெருமான் நடனம் செய்த வரலாற்றைப் பற்றி ஒரு வெண்பாவை இயற்றி அதனைத் தன் அமைச்சருள் ஒருவனிடம் கொடுத்து, “திருப்புத்தூருக்குச் சென்று அங்கே வந்துள்ள புலவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு வருக” என்று விடுத்தான். அமைச்சன் அங்ஙனமே சென்று புலவர்களைக் கண்டு வணங்கி அரசன் கொடுத்த கவியை அவர்களிடம் அளித்தான். அளித்து, “இந்தச் செய்யுள் எங்கள் அரசர் இயற்றியது. உங்களைக் கண்டு அளவளாவ வேண்டுமென்ற பெரு விருப்பத்தோடு அவர் இருக்கிறார். எங்கள் நகரம் அருகில் இருக்கிறது. அதுவும் ஒரு பழைய சிவஸ்தலம்” என்றான்.

அவன் அளித்த செய்யுள் வருமாறு :—

(வெண்பா)

“பிறந்த பிறப்பாற் பெறும்பேறு பெற்றேம்
மறந்து மினிப்பிறக்க வாரேம்—சிறந்தமதி
சேர்த்தானைப் புத்தூர்த் திருத்தனியா னைப்புவனம்
காத்தானைக் கூத்தாடக் கண்டு.”

[இதன் பொருள்; சிறந்த மதியை(த் தன் திருச்சடையிலே) அணிந்தவனை, திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதளீசுவரனை, உலகத்தைப் பாதுகாப்பவனைத் திருநடனம் இயற்றியருளிய காலத்தில் தரிசித்து, யாம் பிறந்த (இம்மனிதப்) பிறவியாற் பெறும்பயனை அடைந்தோம்; இனி மறந்தும் பிறப்பை அடையேம் எ-று.]

புலவர்கள் செய்யுளைப் பார்த்தார்கள்; “இந்தப் பாட்டில் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்

துள்ளன. ஆயினும் ஒரு குற்றம் இருக்கிறது; இறைவன் திருச்சடையிலுள்ள பிறையைச் சிறந்த மதியென்று சொன்னது சரியன்று. சிறந்த மதியென்பது முழுமதியைக் குறிக்கும். இறைவன் அணிந்திருப்பது முழுமதியன்று; பிறையே'' என்று சொன்னார்கள்.

அவர்கள் கூற்றைக் கேட்ட அமைச்சன் துயருற்ற வனாகித் தன் அரசன்பாலி ஏகிப் புலவர்கள் கூறியதை உரைத்தான். அமைச்சன் எதிர்பார்த்தபடி அரசன் துயரப் படவில்லை; அதற்கு மாறாக அவனது முகத்தில் மகிழ்ச்சிக் குறிப்பும் மலர்ச்சியும் உண்டாயின. ''நம்முடைய அறிவின் திறனைக் காட்டுவதற்கு ஏற்ற சமயம் வாய்த்தது'' என்று அவன் உள்ளுக்குள்ளே மகிழ்ந்தான்.

உடனே அரசர் மந்திரியை நோக்கி, ''நீ மீண்டும் திருப்புத்தூருக்கு இன்று மாலையிற் செல்வாயாக. சென்று தமிழ்ப் புலவர்கள் சிவதரிசனம் செய்யச்செல்லும் காலத்தை அறிந்து அவர்களுக்கு முன் செல்லுக. அப்பொழுது அவர்களுக்கு முன் தீபத்தைக் கைக்கொண்டு வழிகாட்டிச் செல்லும் வேலையாள் கோயிலுக்கு வந்தவுடன் அத்தீபத்தைக் கீழே வைப்பான். அதனை உடனே நீ எடுத்துக் கொள்ளி வட்டத்தைப் போலச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து அவர்கள் சொல்வதை அறிந்து இங்கே வா'' என்று கூறி விடுத்தான்.

அமைச்சன் திருப்புத்தூர் சென்றான். மாலை நேரத்தில் புலவர்கள் தரிசனம் செய்யப்போகும் சமயமறிந்து உடன் போனான். அரசன் கூறியபடியே அவர்களுக்கு முன் தீவட்டியை எடுத்துக் கொண்டு ஒரு வேலையாள் வழி காட்டி ஏகினான்; ஆலயம் வந்தவுடன் அவன் தீவட்டியைக் கீழே வைத்தான். உடனே அமைச்சன் தன் அரசனது கட்டளையின்படி அதனை எடுத்துச் சுழற்றிவிட்டுக் கீழே வைத்து நின்றான்.

அங்கே இருந்த பிறர் யாவரும் அமைச்சனுடைய செயலைக் கண்டு வியந்தார்கள்; அமைச்சனை அறிந்த சிலர்

“இங்கே வந்து இப்படி இவர் செய்வதற்கு யாது கர்ரணம்? இவருக்கு ஏதாவது சித்தப்பிரமை உண்டாகி விட்டதோ!” என்று இரங்கினர். அந்த நிலையிற் புலவர்கள் அமைச்சன் செயலைப் பார்த்தனர். நுண்ணறிவாளர்களாகிய அவர்களுக்குச் சூரைமாநகர் அரசனது தந்திரம் புலப்பட்டது. அவர்களுக்கு அளவில்லாத வியப்பு உண்டாயிற்று. “ஆ! ஆ! என்ன நுண்ணறிவு! இறைவன் சுழன்று நடனம் புரிகையில் அந்த வேகத்தினால் அவன் சடாபாரத்திலுள்ள பிறையானது வட்டமாகிய முழுமதியாகத் தோற்றுமென்ற பொருளை, இந்தத் தீவட்டியைச் சுழற்றி வட்டமாகத் தோற்றும்படி செய்து புலப்படுத்தின. இவ்வமைச்சன் செயலை வியப்பேமா! நாம் கூறிய குறையை இக்குறிப்புச் செயலால் நீக்குவித்த அரசரின் நுண்மதியை வியப்பேமா! இத்தகைய அரசர் பெருமானை முன்பே நாம் பாராதது பெரும் பிழை” என்று கூறித் தம்முள் மகிழ்ந்தார்கள். அப்பால் அமைச்சனை நோக்கி.

* “ கற்றவர்கள் புகழ்விசயா லயத்தேவன் பாடிவிடு
கவியுள் யாதும்
குற்றமிலை குற்றமிலை குற்றமிலை கருத்துணராக்
கூற்று குற்றப்
பெற்றறிநினை யற்கநினை யற்கநினை யற்கவெனைப்
பேசு நீ போய்
மற்றவனைக் காணும்விருப் புடையம்யாம் என்பதுவும்
வகுத்தி” என்றார்.

இதன் பொருள் : கற்ற புலவர்கள் புகழ்கின்ற விசயா லயர் பாடி விடுத்த கவியிலே சிறிதேனும் குற்றமில்லை; இது முக்காலும் உண்மை. நாங்கள் முன்பு கூறியகூற்று உண்மைக் கருத்தை உணராத குறையினாலெழுந்தது; அங்ஙனம் கூறிய எம் குற்றத்தை நினைக்கவேண்டாம், நினைக்க

* சூரைமாநகர்ப் புராணம், சங்கப்புலவர் பூசித்த படலம், 35. இப்புராணம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.

வேண்டாம், நினைக்க வேண்டாமென்று நீ பேர்ய் அவரிடம் சொல்க. அன்றியும் நாங்கள் அவரைக் காணும் விருப்பம் உடையோ மென்பதையும் கூறுக.

அமைச்சன் மகிழ்ச்சி தாங்காமற் விரைந்து போய்ப் புலவர் கூறியவற்றை அரசனிடம் தெரிவித்தான். அரசன் பள்ளங்கண்ட நீரைப் போலத் தன் பரிவாரங்களுடன் புலவர்களை அழைக்கப் புறப்பட்டான். புலவர்களும் அரசனைக் காணப் புறப்பட்டார்கள். இருசாராரும் இடைவழியிலே சந்தித்து மகிழ்ந்தனர்.

பிறகு அரசன் புலவர்களைச் சூரைமாநகருக்கு அழைத்து வந்து சில காலம் உபசரித்து வைத்திருந்து சல்லாபம் செய்து இன்புற்றான்.

[சூரைமாநகர்ப் புராணத்திலுள்ள செய்திகளையும் நான் கேட்டிருந்த சில செய்திகளையும் கொண்டு இவ்வரலாறு எழுதப்பட்டது.]

19. கிணற்றில் விழுந்த மிருகம்

கும்பகோணத்திற்கு வடகிழக்கே காவிரிக்கு வடகரையில் கருப்பூர் என்ற கிராமம் ஒன்று இருக்கிறது. அது சத்திரம் கருப்பூரென்றும் வழங்கும். அங்கே திருப்பனந்தாளிலுள்ள காசிமடத்துக்குரிய மடம் ஒன்று உண்டு. அது வசிப்பதற்குரிய நலங்களெல்லாம் அமைந்தது. காசி மடத்துத் தலைவராக இருந்த ஸ்ரீ குமாரசாமித் தம்பிரானவர்கள் 1883-ஆம் ஸ்ரீ தம்முடைய பரிவாரங்களுடன் அந்த மடத்திலே வந்து சில மாதங்கள் தங்கியிருந்தனர். அருகிலே காவிரியும் சோலைகளும் இருப்பதால் அவ்விடம் மிக்க வசதியாக இருக்கும்.

குமாரசாமித் தம்பிரான் சிறந்த தமிழ் வித்துவான்; ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் படித்தவர். அவரிடத்திற் சிலர் தமிழ் நூல்களைப் பாடங்கேட்டு வந்தனர். வடமொழி வித்துவான் ஒருவரும் அவருடன் இருந்து வந்தார். அவரிடமும் சிலர் வடமொழி நூல்களைப் பயின்று வந்தனர். கருப்பூர் மடத்தில் தம்பிரானவர்கள் இருந்த காலத்தில் நாள்தோறும் கும்பகோணத்திலிருந்து பிரபுக்களும் வித்துவான்களும் சென்று சென்று அவரைப் பார்த்துச் சல்லாபம் செய்து விட்டுத் திரும்புவார்கள்.

திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த வித்துவானாகிய பழனிக்குமாரத் தம்பிரானென்பவரும், தெய்வசிகாமணி ஐயரென்ற தமிழ் வித்துவானும், வேறு சிலரும் குமாரசாமித் தம்பிரானவர்களது விருப்பத்தின்படி அங்கே சென்று சிலகாலம் இருந்தனர். வடமொழி தென்மொழி நூல்களைப் படிப்பதும், பாடஞ்சொல்வதும், ஆராய்வதுமாகிய காரியங்களாலும் பிரபுக்களுடைய சம்பாஷணையினாலும் எல்லோருக்கும் பொழுது இனிமையாகப் போயிற்று.

கருப்பூர் மடத்துக்கு முன்புறத்தில் பெரிய கிணறு ஒன்று உண்டு. மடத்துக்குரிய காளைகளை வண்டிக் காரர்கள் அங்கே ஓட்டிச்சென்று தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் ஓட்டிப்போவது வழக்கம். அதற்கருகில் மடத்தைச் சார்ந்த தாழ்வாரங்கள் உண்டு. அத் தாழ்வாரங்களில் பாடம் கேட்பவர்களும் படிப்பவர்களும் இருந்து தமிழ் வடமொழி நூற்பொருளைப்பற்றிய சம்பாஷணைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

நான் கும்பகோணம் காலேஜில் இருந்த காலமாதலின் அடிக்கடி கருப்பூருக்குச் சென்று காசி மடத்துத் தலைவரோடு சல்லாபம் செய்து இன்புற்று வருவேன்; நான் அவருடன் தமிழ் பயின்றவன். ஒரு நாள் அங்ஙனம் போயிருந்த காலத்தில் முற்கூறிய தாழ்வாரத்தில் பழனிக்

குமாரத்தம்பிரான், தெய்வசிகாமணி ஐயர் முதலியவர்களோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே வடமொழி தென்மொழி பயில்பவர்களிற் சிலரும் உடன் இருந்தார்கள்.

அப்பொழுது மடத்து வடமொழி வித்துவானிடம் ஸம்ஸ்கிருதபாடமும், பிறரிடம் தமிழ்ப் பாடமும் கேட்டு வந்த ஒருவர் அங்கே வந்து திடீரென்று “அடடா! ஒரு மிருகம் கிணற்றில் விழுந்து விட்டதே!” என்று கைகாட்களை உதறிக் கொண்டு சொன்னார்; மிரள மிரள விழித்தார். கேட்ட நாங்கள் திடுக்கிட்டோம். மடத்துக் காளையகளுக்குள் ஏதேனுமொன்று கிணற்றில் விழுந்திருக்குமோ வென்று நாங்கள் எண்ணினோம். ஆதலின் உடனே தாழ்வாரத்திலிருந்து குதித்துக் கிணற்றண்டை ஓடிப்போய் உள்ளே பார்த்தோம். அதற்குள் ஒன்றும் விழுந்த அடையாளம் தெரியவில்லை; நீர்க்குமிழி ஒன்றும் தோன்றவில்லை; “மடத்து மாடுகள் மிகவும் பெரியவைகள் அல்லவா? அவற்றுள் ஒன்று விழுந்தால் தலையாவது கொம்பாவது தெரியுமே” என்றார் ஒருவர்; “கிணறு பெரியது. அது விழுந்து அமிழ்ந்து போயிருக்கலாம்” என்றார் வேறொருவர்; “ஐயோ பாவம்! அந்த மாடு விழுந்தது பெரிதல்ல; அதை வெளியிலே எடுப்பதுதான் மிகவும் சிரமம்!” என்றார் மற்றொருவர். இந்தக் கலவரத்தில் அருகில் இருந்தவர்களும் கூடிவிட்டார்கள். வண்டிக்காரர்கள் எந்தக் காளையினை விழுந்ததென்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் காளையினை இருந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்.

இந்த நிலையில் நாங்கள் கிணற்றை உற்று நோக்கிய படியே இருந்தோம். ஒன்றும் தோற்றவில்லை. எங்களிடம் சமாசாரத்தைச் சொன்னவரைப் பார்த்துத் தெய்வ சிகாமணி ஐயர், “இங்கே ஒன்றும் காணவில்லையே!” என்றார். அவரும் எங்களுடன் இருந்து கிணற்றுக்குள்ளே பார்த்துக் கொண்டிருந்தார்; உடனே, “அதோ அதோ! தெரிகிறது” என்றார். நாங்கள் கூர்ந்து கவனித்தோம்.

ஒன்றையும் காணவில்லை. அப்பொழுது ஒரு சிறிய ஒணான் ஜலத்திலிருந்து மெல்லக் கிணற்றுச் சுவரில் தத்தித் தத்தி ஏறிக்கொண்டிருந்தது. தெய்வசிகாமணி ஐயர், “எங்கே ஐயா தெரிகிறது? ஒணானல்லவா தெரிகிறது?” என்றார்.

“அதைத்தான் சொன்னேன்” என்று அம்மாணாக்கர் சொன்னார்.

தெய்வசிகாமணி ஐயருக்குக் கோபம் உண்டாயிற்று. சொன்னவர் அவரைக்காட்டிலும் பிராயத்திற் பெரியவராயினும் அவர் அந்த வித்தியார்த்தியின் கன்னத்தில் ஒங்கி ஓர் அறை அறைந்தார்; “முட்டாளே! இவ்வளவு பேரும் வீணாகக் கலங்கும்படி செய்துவிட்டாயே. மிருகம் விழுந்து விட்டதென்று கையை உதறிக்கொண்டு நீ சொல்லும் பொழுது எங்களை யெல்லாம் தூக்கிவாரிப் போட்டதே! ஏதாவது மடத்துக் காளை விழுந்திருக்கு மென்றல்லவா ஓடிவந்தோம்! இவ்வளவு நேரம் இடித்த புளி மாதிரி சும்மா இருந்து விட்டு இப்போது ஒணானைக் காட்டுகிறாயே!” என்றார்.

எங்களைக் குழப்பச்செய்த அந்த ஸாது, “ஒணான் மிருகமல்லவா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே ஓடினார்; அங்கிருந்து அமரத்தை எடுத்து வந்து மிருகவர்க்கத்தைப் பற்றிச் சொல்லும் பகுதியைப் பிரித்து. “இதோ பாருங்கள்; மிருகவர்க்கத்தில் தானே ஒணான் சொல்லப்பட்டிருக்கிறது” என்று சொல்லி அப்பகுதியைக் காட்டினார். தாம் பெற்ற அறையைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை; அமரத்தை எடுத்துக் காட்டுவதில் அவருக்கு வேகம் அதிகமாக இருந்தது. தெய்வசிகாமணி ஐயருக்குப் பின்னும் கோபம் அதிகமாயிற்று; “நீ முட்டாளிலும் வடிக்கட்டன முட்டாள். உன்னுடைய அமரத்தை இந்தக் கிணற்றிலே போடு. ஒணான் விழுந்து விட்டதென்று சொல்லியிருந்தால் இவ்வளவு தூரம் பயம் நேர நியாயம் இல்லையே. எங்கேயாவது பேசும் பொழுது ஒணானை மிருகமென்று சொல்லுவதைக் கேட்டிருக்

கிறாயா? படித்துவிட்டால் மட்டும் போதுமா? உலக இயல்பும் தெரிந்து பேசவேண்டாமா? உன்னால் உன் படிப்புக்கு அவமதிப்பு; உனக்குச் சொல்லித் தந்த ஆசிரியருக்குக் கெட்ட பெயர்; உன்னைக் காப்பாற்றும் இந்த மடத்திற்கும் அகௌரவம்” என்று மேலும் மேலும் கோபத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

உடனிருந்த சிலர் தெய்வசிகாமணி ஐயரை நோக்கி, “போதும்; இவ்வளவோடு அவரை விட்டு விடுங்கள். இன்ன இடத்தில் இவ்வாறு பேசவேண்டுமென்று அவருக்குத் தெரியவில்லை. இனிமேல் கற்றுக்கொள்வார்” என்று கூறிச் சமாதானம் செய்தார்கள்.

இந்தச் செய்தியை அப்பால் குமாரசாமித் தம்பிரானவர்கள் கேட்டு மகிழ்ந்து புன்னகை கொண்டதோடு அங்கு வருவோர்களிடமும் சில நாள் வரையில் சொல்லி வந்தனர்.

20. சிறை நீக்கிய செய்யுள்

திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கர் அரசாட்சி செய்து வந்த காலத்தில் திருநெல்வேலிச் சீமையை வடமலையப்பப் பிள்ளையனென்பவர் (கி.பி.1629-1676) பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தார். அவருடைய அதிகாரத்தின் பெருமையினால் தென்பாண்டி நாட்டில் குடிகள் எல்லோரும் சுகமாக வாழ்ந்து வந்தனர். அவரைப் பிள்ளையனென்றே பெரும்பாலும் வழங்குவர். அவர் தெய்வபக்தி மிக உடையவர். அவரால் இயற்றப்பட்ட தருமங்களும், தேவாலயத் திருப்பணிகளும், பிற அருமைச் செயல்களும் பல புலவர்களுடைய செய்யுட்களில் மணியைப்

போல அமைக்கப்பட்டு அவருடைய புகழை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் சிறந்த கல்விமானாக இருந்தார்; தமிழிலே நிறைந்த புலமையுடையவர். மச்சபுராணம் நீடூர்த் தலபுராணம் முதலிய சில நூல்களை அவர் இயற்றியிருக்கிறார். தமது சிறந்த புலமைக் கேற்பப் புலவர்களுடைய பெருமையையும் அவர்கள் இயற்றும் செய்யுட்களின் அருமையையும் அறிந்து அவர்களை மதித்துப் போற்றிப் பாதுகாக்கும் தன்மையுடையார்; புலவர்களிடத்திற் பேரன்புடையவராக இருந்தமையால் அவரைச் சார்ந்த பலருக்கும் அங்ஙனமே புலவர்களிடத்தில் அன்பு உண்டாயிற்று. அவர் காலத்து உத்தியோகஸ்தர்களிற் பலர் சிறந்த தமிழ்க் கல்விமான்களாக விளங்கினார்கள்; “மன்னவனெப்படி மன்னுயிரப்படி” என்பது உண்மையன்றோ?

அக்காலத்தில் தென்திருப்பேரை என்ற விஷ்ணுஸ்தலத்தில் உள்ள தலவகார ஸாமவேதிகளாகிய ஸ்ரீவைஷ்ணவர்களுள் நாராயண தீக்ஷிதரென்னும் ஒரு வித்துவான் இருந்தார். பல வருஷங்களுக்குமுன் சுந்தர பாண்டியரென்னும் அரசர் பல ஊர்களில் வசித்த நூற்றெட்டுத் தலவகார ஸாமவேதிகளாகிய ஸ்ரீவைஷ்ணவர்கள் குடும்பத்தைத் தென்திருப்பேரையில் அமைத்து அக்குடும்பத்தினருக்கு வீடுகளும் நிலங்களும் வழங்கினாரென்பர்; அந்நூற்றெட்டுக் குடும்பத்தின் வழிவந்தவர்கள் இன்னும் அவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.

முற்கூறிய நாராயண தீக்ஷிதரென்பவர் அப்பரம்பரையில் வந்தவரே. அவருக்கு நிலம் வீடு முதலிய சொத்துக்கள் இருந்தன. அவர் தம்முடைய குலவொழுக்கத்திற்கேற்ற கடமைகளைச் செய்தும், தமிழ் நூல்களைப் படித்து இன்புற்றும், செய்யுளியற்றியும், தென் திருப்பேரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகரநெடுங் குழைக்காதரென்னும் திருநாமமுள்ள திருமாலைத் தரிசித்து மகிழ்ந்தும் வாழ்ந்து வந்தார்.

இங்ஙனம் இருந்த காலத்தில் தீர்வையை வகுவிக்கும் பொருட்டு வடமலையப்பப் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுள் ஒரு வன்னெஞ்சர் தென்திருப்பேரையிலிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களிற் சிலர் தீர்வை செலுத்த வில்லையென்ற காரணத்தால் அவர்களைத் திருநெல்வேலிக்குக் கொணர்ந்து சிறையிலிட்டார். அவர்களுள் நாராயண தீக்ஷிதரும் ஒருவர். அவர்கள் தாம் தீர்வை கொடாமெக்குக் காரணங்களை மிகவும் பணிவாகக் கூறி இயன்ற காலத்திற் செலுத்திவிடுவதாக நயந்து கேட்டுக் கொண்டும் அவ்வதிகாரியின் மனம் இளகவில்லை. ஒரே பிடிவாதமாகச் சிறையிலிட்டுக் காவல் வைத்துவிட்டார்; அச் சிறைக்கூடம் இருந்த தெருவிற்கு இப்போது காவற் புரைத்தெரு என்னும் பெயர் வழங்கி வருகிறதாம்.

சிறைப்பட்ட நாராயண தீக்ஷிதர், 'தம்முடைய பிராரப்த வினையின் பயனாக இந்தத் துன்பம் வந்தது' என்று எண்ணி ஏங்கினார். சுதந்திரமான வாழ்க்கையும், நாள்தோறும் அதுவரை செய்துவந்த குழைக்காதர் தரிசனமும் அவருக்கு அப்பால் இல்லாதனவாயின. 'நாம் எவ்வளவோ நயந்து கல்லும் கரையும்படி கேட்டுக் கொண்டும் இந்தக் கொடியவன் இரங்கவில்லையே? இனி என் செய்வோம்! எல்லாத் துன்பத்தையும் நீக்கிப் பாதுகாக்கும் குழைக்காதரே நமக்குக் கதி. இந்தக் கொடிய வனிடம் செய்துகொண்ட விண்ணப்பம் இவன் காதில் சிறிதும் ஏறவில்லையே. இனிமேல் குழைக்காதர் காதில் ஏறும் வண்ணம் விண்ணப்பம் செய்து கொள்வதுதான் முறை' என்று தெளிந்தார். அதுமுதல் ஒவ்வொரு நாளும் குழைக்காதர் விஷயமாக மனமுருகிச் செய்யுட்கள் சில வற்றை இயற்றித் திருப்பித் திருப்பி வாயாரச் சொல்லிப் பிரார்த்திக்க ஆரம்பித்தார். அவரைப் பார்த்த உடன் இருந்தவர்களும் சில செய்யுட்களை இயற்றத் தொடங்கினார்கள்.

நாராயண தீக்ஷிதர் *1 குழைக்காதார் பாமாலை' என்று பெயரிட்டுத்தம்முடைய செய்யுட்களை முறையாக அமைத்து வந்தார். 'குழைக்காதரைப் பிரிந்திருக்கும் கொடிய காலமும் வந்ததே!' என்று அவர் எண்ணி எண்ணி நைந்தார்.

“ கன்றுக் கிரங்கிய ** கற்றாவைப் போலக் கருணை

யுடன்

என்றைக் கிரங்குவ ரோவறி யேனெழு பாருமய்யக்

குன்றைக் கவிகை யெனத்தரித் தோர்குழைக் காதரை

யான்

சென்றெப் பொழுது தொழுவதும் பாவங்கள்

தீர்வதுமே”

என்பது பாமாலையிலுள்ள முதற்பாட்டு. இதில் “குழைக் காதரை யான் சென்று தொழுவதும் பாவங்கள் தீர்வதும் எப்பொழுது!” என்று அவர் உள்ளம் துடித்துப் பாடியிருக் கின்றார்.

சிறை வாழ்க்கையை மேற்கொண்டு ஒரு மாத காலம் ஆயிற்று. ஒரு வழியும் தோன்றவில்லை.

***: திங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி எங்கடம் பாவிரங் கா ததென் னோவிசை நான்

மறையின்

சங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்

பொங்கு தென் பேரைப்புனிதா கருணைப் புரா தனனே”

என்று குழைக்காதரை நினைத்து இரங்கினார். தம்முடைய ஊரில் பெருமாள் சந்நிதியில் நான்மறை முழக்கமும் திவ்யப்

* இப்புத்தகம் குறிப்புரையுடன் அச்சிடப்பெற்றுள்ளது.

** கற்றா - கன்றையுடைய பசு. குன்று - கோவர்த்தனகிரி. கவிகை - குடை. தரித்தோர் - தாங்கினவர்.

*** எங்கள் தம்பால். சத்தசாகரம் - ஏழுகடல். புராதனன் - பழைமவன்.

பிரபந்த முழக்கமும் கடல் முழக்கம்போல நிறைந்து விளங்கு மென்பதை அவர் எண்ணிக்கொண்டு, “அந்தத் திவ்ய சப்தங்களைக் கேட்டு ஈடுபடாமல், இங்கே அழகை யொளியும் சிணுங்குஞ் சப்தமும் அதிகாரத் தொனியும் கேட்டுத் துன்புறும் தலைவிதி நமக்கு நேர்ந்ததே!” என்று புலம்பினார். ‘குழைக்காதர் அருள் செய்வார், அருள் செய்வார்! இன்றைக்குள் ஏதாவது நன்மை ஏற்படும்; நாளைக்குள் அனுகூலம் உண்டாகும்’ என்று எண்ணி எண்ணி ஏமாந்தார்; பிறகு,

*“ இன்றற்கும் நாளைக்குள் நன்றாகும் என்றிங்

கிருப்பதல்ல

ஓன்றா கிலும்வழி காண்கில மேயுன் உதவியுண்டேல்

பொன்றாமல் நாங்கள் பிழைப்போம் கருணை

புரிந்தளிப்பாய்

அன்றா ரணந்தொழ நின்றாய்தென் பேரைக்

கதிபதியே”

என்று குழைந்து நைந்தார்.

வடமலையப்பப் பிள்ளையன் நல்ல நீதியுடையவ ரென்றும், தமிழ் அன்புடையவரென்றும் அறிந்தவ ராதலின் தாமும் பிறரும் சிறையில் இருப்பதை அவர் அறிந் தால் அவரால் நன்மையுண்டாகுமென்ற நினைவு தீக்ஷித ருக்கு உண்டாயிற்று; அப்பொழுது, ‘அவருக்குத் தெரிவிப் பவர் ஒருவருமில்லையே!’ என்ற எண்ணம் அடுத்தாற்போல் தோற்றியது; உடனே,

*** வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே

விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்

பாற்

* பொன்றாமல்-கெடாமல். ஆரணம்-வேதம்.

** வள்வார்-வலிய தோலையுடைய, கருணையையுடைய புள்வாகனா, களிற்றைத்த புள்வாகனா வென்று கூட்டுக. புள்-கருடன்.

களிவா அருட்கடைக் கண்பார் கருணைக் களிற்றைத்த
புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப்
புராதனனே'

என்று கதறினார்.

இப்படிச் சில நாட்கள் கழிந்தன. புதிய செய்யுள் இயற்றி மனங்கரைந்து பாடுவதும், முன்பே இயற்றியுள்ள பாடல்களைப் பாடிப் புலம்புவதும் நாராயண தீக்ஷிதர் வழக்கமாயின. அந்தச் சிறைக்கூடக் காவலதிகாரி தமிழ் றிவுடையவர். ஒரு நாள் நாராயண தீக்ஷிதர், 'வள்வார் முரசதிர்கோமான்' என்ற செய்யுளைமட்டும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவ்வதிகாரியின் காதில் அது பட்டது. 'நம்முடைய எசமான் பெயர் இந்தப் பாட்டில் அமைந்திருக்கிறதே! உள்ளே இருப்பவர் தமிழ் வித்துவான் போலத் தோற்றுகிறார்' என்று எண்ணினார். தமிழ்ப் புலவர்களுக்கு மரியாதை செய்வதும், அவர்களுக்குக் குறைவு வராமற் பாதுகாப்பதும் பிள்ளையனுக்கு உவப் பான காரியங்களாதலின், அதிகாரி உடனே பிள்ளைய னிடம் சென்று தமிழ் வித்துவானொருவர் சிறையில் இருப்பதையும் அவர் பிள்ளையன் பெயரைப் பாட்டிற் கூறிப் புலம்புவதையும் தெரிவித்தார்.

அவர் சொன்னதுதான் தாமதம்; தண்டமிழ் வாணர் துயரத்தைக் கேட்கப்பொறாத வடமலையப்பப்பிள்ளையன் எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டு உடனே தம் குதிரை மீதேறிக் கொண்டார்; சிறைக்கூடத்தை நோக்க விரைந்து வரலானார்.

சிறிது நேரத்திற்குள் குதிரை சிறை வாயிலிலே வந்து நின்றது. பிள்ளையன் சிறைக்கூடத்தைத் திறக்கச் செய்து உள்ளே சென்றார்; அப்பொழுதும் குழைக்காதர் திருவடி களைத் தியானித்துக் கொண்டு பாட்டுப் பாடியவண்ண மாய்க் கண்ணுங் கண்ணீருமாக அங்கே யிருந்த புலவரைக் கண்டார். அவருடைய நிலை பிள்ளையன் நெஞ்சில் உருக்கத் தையும் கண்ணில் நீரையும் உண்டாக்கின; 'குழைக்காதரை

நினைந்து தமிழ்க்கவியால் முறையிடும் இந்தப் புலவர் பெருமானைப் பற்றி இதுகாறும் அறிந்துகொள்ள வில்லையே! நாம் தமிழறிந்ததனால் என்ன பயன்? இவர் எவ்வளவு நாட்களாக இங்ஙனம் துன்புறுகின்றாரோ? என்று மனம் வருந்தினார்; அவரை நோக்கி அவர் வரலாற்றை வினவினார்; அவரது வாய்மொழியால் எல்லா வற்றையும் தெரிந்து கொண்டார்.

பிள்ளையன் உத்தரவினால் பல வண்டிகள் சிறை வாயிலில் வந்து நின்றன. நாராயண தீக்ஷிதரும் அவருடன் இருந்த வேறு தமிழறிஞர்களும் அவற்றில் ஏறிக்கொண்டனர். பிள்ளையன் தீக்ஷிதரையும் பிறரையும் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்; அவர் கொடுக்கவேண்டிய தீர்வையை நீக்கியதோடு அவர் நிலங்களை எல்லாம் இறையிலி நிலங்களாகச் செய்து விட்டார்.

தீக்ஷிதர் பாடிய பாமாலையைப் பிள்ளையன் கேட்டார். அப்புலவருடைய மனம் எவ்வளவு வருந்தி நைந்திருக்க வேண்டுமென்பதை அச்செய்யுட்கள் நன்றாக எடுத்துக் காட்டின. அதுகாறும் அறுபத்தைந்து பாடல்களே இயற்றப் பட்டிருந்தன. பிள்ளையன், தீக்ஷிதரைப் பார்த்து “இந் நூலை முற்றும் பாடி முடிக்கவேண்டும்” என்று விரும்பினார். அப்படியே அப்புலவர் பின்னும் முப்பத்தைந்து செய்யுட்களை இயற்றி நூறு பாடலாகப் பூர்த்தி செய்தனர்.

தாம் சிறைக்கூடத்திலிருந்து முறையிட்ட முறையீடு குழைக்காதர் காதில் விழுந்தமையால் அப்பெருமான் பிறர் காதுகளிலும் விழும்படி செய்து சிறைத்துன்பத்தை நீக்கியருளினாரென்று தீக்ஷிதர் உறுதியாக நம்பினார். அதனால் சிறையிலிருந்து விடுதலை பெற்றபின்பு பாடிய செய்யுட்களில் குழைக்காதர் தம் துன்பத்தைப் போக்கி

யருளியதாகச் சொல்லியிருக்கிறார். விடுதலைபெற்ற நிலையில் பாடிய முதற் பாட்டிலேயே,

“ஆடகச் சேவடி யாலெம தாவி யளித்தனை *கார்க் கோடகப் பாவிகள் வாராமற் காத்தனை”

என்று குறிப்பித்திருக்கின்றார். இதில், ‘கார்க் கோடகப் பாவிகள்’ என்றது தம்மைச் சிறையிட்ட அதிகாரியையும் அவரைச் சார்ந்தவர்களையுமே யென்று தோற்றுகின்றது.

இந்தப் பாமாலை தென்திருப்பேரை முதலிய இடங்களில் பலரால் மிக்க பக்தியோடு பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அங்ஙனம் செய்வதனாற் சில துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாவதாகச் சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன். பள்ளிக்கூடத்திலும் முன்பு இது பாடமாக இருந்து வந்தது.

[நான் சும்பகோணம் காலேஜில் இருந்தபோது தென்திருப்பேரையினராகிய ஸ்ரீ வைஷ்ணவரொருவர் அங்கே படித்துக் கொண்டிருந்தார். அவருடைய பரிசாரகர் ஒரு நாள் வழக்கம் போல் இரண்டாம்வேளை உணவு கொண்டு வந்து அவருக்காகக் காத்திருந்தார். அப்போது அவர் தம் கையில் ஒரு புத்தகத்தை வைத்து மிக்க கவனத்தோடு படித்துக்கொண்டிருந்தார். அவருடைய கருத்தைக் கவர்ந்த அப்புத்தகம் யாதாக இருக்கலா மென்று வியந்து, “என்ன புத்தகம்?” என்று நான் கேட்டேன்; அவர் “குழைக்காதர் பாமாலை; தெய்வீக சக்தியுடையது” என்றார். அதிலிருந்து சில பாடல்களைச் சொல்லச் செய்து கேட்டேன், அவர் சொல்லிவிட்டு அந்நூல் உண்டான வரலாற்றையும் சொன்னார். அவ்வரலாறு என் மனத்தை உருக்கியது. அக்காலத்திலேயே பாமாலை அச்சிடப்பட்டிருந்தது.

* கார்க்கோடகப் பாவிகள் - கார்க்கோடகனென்னும் பாம்பைப்போன்ற துஷ்டர்கள்.

அதன் பிரதியொன்றை அளித்தார்; அது திருத்தமாக இல்லாமையால், நான் விரும்பியபடியே பிறகு அப்புத்தகத்தின் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றையும் வருவித்துக் கொடுத்தார். சில காலத்திற்கு முன்பு இது சம்பந்தமாக நான் வினாவியபோது சில செய்திகளைத் தென்திருப்பேரை அபிநவ காளமேகம் ஸ்ரீமான் அனந்த கிருஷ்ணையங்காரவர்கள் அன்புடன் தெரிவித்தார்கள்.]

